

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 04 Issue - 80 19 Friday October 2007

விற்பனைக்கல்ல

- நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
- வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
- உங்களுக்கு தேவையான **Tax Advice**, வியாபார ஆலோசனைகள் மற்றும் அனைத்துலகை **Accountancy Services**களுக்கும் நாட. வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052



படிப்பமா? கிழிப்பமா?
இல்லாட்டி...
படிச்சுக் கிழிப்பமா?

Photo: Nirosha

VISION TRAVEL & TOURS

உலகின் அனைத்து இடங்களுக்கும் மலிவான விலையில் பிராயண இழுங்குகளை மேற்கொள்வதற்கு.....

SHIPPING | TRAVEL & TOURS | AIRFREIGHT TO WORLDWIDE
Part of Serendip Lanka Travels

Tel : 020 8772 7991-2 Fax : 020 8772 7993

The Sign Print

DIGITAL VISUAL COMMUNICATION LIMITED

- SIGN BOARDS
- DIGITAL BANNERS
- LARGE FORMAT PRINTS
- NEON SIGN

WE DO

p : 020 8503 5186 m : 079 8465 0885

Call Ragu
07759031983, 0208 8072 329

Ragu digital photo graphics

தீருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்தநாள் விழா, மற்றும் அனைத்து மங்களகரமான நிகழ்வுகளிற்கும் அழையுங்கள். அத்துடன் Digital and latest karishma album with in two weeks

ABBAY TRAINING.NET

- ✓ OFF Licence/ Restaurant விசயபாத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான Personal Licence எடுத்து தருவோம் அத்துடன்
- ✓ NCPH CERTIFICATE COURSE
- ✓ Supervisor Course For OFF Licence and Restaurants (DPS)
- ✓ உங்கள் வியாபார இடங்களில் உள்ள பூதிய off licence / restaurant premises licence எடுத்து தருகிறோம்.
- ✓ LIFE IN THE UK - பிரித்தானிய பிரஜை உரிமைகளை வகுப்புகள்
- ✓ எல்லா Course களையும் தருகிறவாய்ந்த விரிவுமையாளர்களுடன் உடனடிதரோம்.

38 London Road, Tooting SW17 9HP
தொடர்புகொள்ள: Thavannasan
020 8640 9900 / 07956 913 164 / 07960 865 575

RAJA & CO SOLICITORS

10 Upper Tooting Road, Tooting Bec
London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

- Conveyancing:-
Buying and Selling
Houses Flats & Business
- Criminal Cases
- Civil Litigation
- Family
- Immigration

We hold Legal Aid Franchise in Immigration & Crime

LONDON ACCIDENT CLAIMS LIMITED

70 Windmill Road, Croydon, CR0 2XP

Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

3 வருட காலத்துக்குள் எந்திரந்த அனைத்து வாகன விபத்துக்களிலும் ஒதுபட்ட...

- Personal Injury Compensation (eg. back, neck & Shoulder pain etc)
- Repair / Total Loss Value of your vehicle
- Loss of Earnings
- Hire Care for Mini Cab Drivers
- Replacement Car = Credit Hire (terms & Conditions apply)

NO WIN - NO FEE
Tel: 020 8665 7667 Fax: 020 8684 7177
Mob: 07950 953 514 Call Free: 0800 032 6798

Your Premium will not be affected

Mortgagelink The National Mortgage Network

எந்தவிதமான **Deposit** இல்லாமல் வீடு வாங்கவேண்டுமா?

இலண்டனிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் புகிதாக கட்டப்படும் வீடுகள் வாங்க விரும்பினால், **5% Deposit + Stamp Duty £2000** அளவில் வீடுகட்டுபவர்களிடமிருந்து பெற்றுக் கொடுப்போம். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Mob: **07930 626 585** | Tel: 020 8946 5566

Your home is at risk if you do not keep up repayments on a mortgage or other loans secure on it.

Colombo Special £ 250 + Taxes

United Travel Ltd

Japan / Beijing / Hong Kong
Bangkok / Singapore / Kuala Lumpur

Business Travel

Cheapest tickets Worldwide

Holiday Package for Egypt, Sri Lanka, Japan, Thailand and India - Japan-Narita Specialist.

Air fares & Ticketing
Please call us on
Tel: 020 8866 6006 020 8866 6011
428, Rayners Lane, Pinner, Harrow, Middlesex, HA5 5DX

ANGELS

+ Mortgages + Loans
+ Letting Management
+ Insurance + Building Insurance

Properties and Financial Services Ltd.

- ✓ வியாபார வங்கிக்கடன்
- ✓ விற்பனைக்கு 0.5% மட்டுமே அறவிடப்படும்
- ✓ வாடகை வீடுகள்
- ✓ காப்புறுதி
- ✓ மோட்கேஜ் (Mortgages)

100% Mortgage Specialist

- 100% வீட்டு வங்கிக்கடன்கள் 5 நிமிடத்தில் ஏற்பாடு செய்யப்படும்
- வருமான அத்தாட்சி அவசியமில்லை
- முற்பணம் (Deposit) அவசியமில்லை
- ஏற்கனவே உள்ள கடனுக்கு வட்டியை குறைக்க குறைந்த வட்டிக்கு கடனை மாற்றப்படும்
- முத்திரை தீர்வு அவசியமில்லை
- உங்களின் நிதி சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தகுந்த தீர்வு தரப்படும்



74 Lee High Road
Lewisham SE13 5PT
Tel: 020 8852 1683
Fax: 020 8852 1621
email: info@angelsproperties.co.uk
web: www.angelsproperties.co.uk

LEARNNA

because every child is unique

Computer-Based
Maths & English Tutoring
for KS1 to KS3

- Individualised.
- Interactive.
- Inspiring.

info@learna.com



We Focus
on You

- Challenging individualised learning path
- Focus on problem solving, reading and writing
- Improve child's concentration and confidence
- Thousands of computer activities and quizzes
- Thousands of printed worksheets and tests
- Monthly progress tests and instant reports
- Exclusive Learnna Plus program for gifted children



www.learna.com

0845 094 0061

KERALA AYURVEDA

In its purest form now at London Wembley - Southall and
NOW OPEN at CROYDON (Surrey)



Are you suffering from any of the following Chronic/Acute Disease?

ARTHRITIS

SPONDYLITIS

FROZEN SHOULDER

SLIP DISC

RHEUMATISM

MUSCLE PAINS

JOINT PAINS

DEPRESSION

PSORIASIS

MIGRAINE

STRESS & STRAIN

PILES

OBESITY

SINUSITIS

ECZEMA

INSOMNIA



Kerala's age-old Ayurvedic Panchakarma treatments are very effective for treating such diseases. We have established an Ayurvedic Centre in Kerala's traditional way at the following address to undertake these treatments for the suffering people in London and are manned by well qualified and experienced Ayurvedic Doctors and Ayurvedic Panchakarma technicians from Kerala, India.

Also we: Provide Ayurvedic Health Rejuvenation treatments through traditional medicated oil massages, steam bath etc. & Beauty therapies using herbal mixtures
Call For An Appointment And Free Consultation • Experienced Team of Doctors

10% to 20% discount

on all treatment.

Bulk discounts on gift vouchers

(* terms & conditions apply)

8 Grand Parade, Forty Ave, Wembley, HA9 9JS
T: 020 8908 4666

505 London Road, Thornton
Heath, Croydon, Surrey
CR7 6AR

T: 0844 7780052/020 86847513
F: 0844 7780053
E: croydon@keralaayurvedadam.co.uk

60 King Street, Southall, Middlesex UB2 4DB
T: (+44) 20 857 19111/07958 539658

Website: www.keralaayurvedam.co.uk • E-mail: nacsayurveda@lycos.co.uk

NACS Kerala Ayurveda

A DIVISION OF NACS AYURYEDIC CENTRE. (LTD.)

ஒரு பெயர்



யார்ப்பா அது?

அண்ணைமார், உந்த ஒரு பெயர் காரனொருத்தன் என் ரை நண்பனா இருந்திருக்கிறான் ஏனென்தால் ஒரு குடிசை உருவான கதை என்று சொல்லி என்னை கதையையே எழுதிப் போட்டியன். அல்லது என்னை மாதிரிக் கன பேர் அலைஞ்சுவையளோ தெரியாது.

— சிவராசா

யாருமில்லையா?

தாயகத்திலே எம் சகோதரர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் தஞ்சம் நிராகரிக் கப்பட்ட தமிழர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்கு வழியே இல்லையா? அல்லது நம்ம வர்களும் சங்கங்களும் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருக்கின்றனவா?

— அகதி

காந்திகளுக்கிடையிலான உறவு

மகாத்மா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையில் என்ன சம்பந்தம் என்ற கட்டுரை மூலம் பெரிய இடத்தில் உள்ளவையும் பெயர் மாறாட்டம் எல்லாம் செய்யினம் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறியன். இது போன்ற விசயங்களை தொடர்ந்து பிரசுரிப்புகோ.

— சந்திரா

இது தேவையா?

கடந்த சில மாதங்களாக எத்தனை அரங்கேற்றங்கள் எத்தனை கொண்டாட்டங்கள் நடந்தன. இவற்றிற்கு கெல்லாம் எத்தனை ஆயிரம் பவுண்டுகள் செலவாயின.

இதில் ஒரு பத்து விதமாகுதல் எமது சனத்துக்குச் சேரும்படியாக ஏதாவது செய்திருந்தால் அந்தப் புண்ணியம் கட்டாயம் இங்க செலவு செய்த ஆக்களின்னை பிள்ளைகளுக்குப் போய்ச் சேரும்.

அங்கு கஸ்டப்பட்டதுகள் சிரித்தால்

இங்க கடவுளின் கருணை கிடைக்கும் என்பதை மறந்து போறம்.

— யோகநாதன்

நல்லப்போகுது

இலங்கை அரசியலில் புலிகளின் செல்வாக்குச் சம்பந்தமாக எழுதியிருந்தீர்கள்.

மஹிந்த சிந்தனை என்று சொல்லிக் கொண்டு தமிழரைக் கொல்லும் செயலைச் செய்து கொண்டிருக்கும் ராஜபக்சவின் ஆட்சிக்கும் விரைவில் ஆப்பு வைக்க வேண்டும்.

— தேவகி

தரத்தைக் குறைக்காதீர்கள்

வி.சபேசன் எழுதியுள்ள கட்டுரையானது சிறிதளவும் உண்மையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்.

இவை போன்ற கட்டுரைகளை பிரசுரித்து ஒரு பெயர் தரத்தை குறைக்காதீர்கள்.

அன்னை இந்திரா இலங்கைத் தமிழருக்கு உதவியவர். அவரை கலைஞர் அவர்கள் நேருவின் புதல்வியே நல்லாட்சி தருக என வரவேற்றார்.

இது போன்ற அவதூறுகள் அன்னையின் குடும்பத்தினரை மட்டுமல்ல கோடிக்கணக்கான இந்தியமக்களின் மனங்களைப் புண்படுத்தும்.

— ராகவன்

தேற்குத் தன்னி காட்டும் வள்ளி!

தலைப்பும் அதற்கு போட்டிருந்த படமும் பொருத்தமாயிருந்தது. குரங்காம்பாளர் சோதிடம், நாகலிங்கம் அண்னையும் தன்ர காலைத் தூக்கிக் கொண்டு செக்கிங்குக்கு நிக்கிற படம் இப்படி எல்லாமே அருமையாயிருந்தது.

இப்படிப்பட்ட நுட்பமான வேலைகள் உங்களுக்குத்தான் தரன் வரும். எனது பாராட்டுக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

— குகன்

விமர்சனம் செய்யுங்கள்

இங்கு பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஒரு பெயர் மூலம் இந்த நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்தால் அது கலை நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும்.

— சந்திரகாந்தன்

வியாழ மாற்றம்

பிறகென்ன உங்களுக்கு வியாழ மாற்றம் அந்த மாதிரிப் போலை இருக்கது.

ஆக்கள் சொல்லிறதைக் கேக்கி

றியன். விளையாட்டுச் செய்திகளையும் சேக்கிறியன். எழுத்துப் பிழைகளும் நல்லாக் குறைஞ்சிட்டுது. சமயத்தையும் கடவுளையும் பேசிறதையும் குறைச்சிட்டியன். வாற சனிக்கிழமை போய் சன்ஸ்வரனுக்கு எள்ளுச் சட்டி எரிச்சியென்தால் மிச்சக் குறைகளும் இல்லாமல் போய் ஒ ஓ எண்டு வருவியன்.

— சிவன்

தொடருங்கள்

பழஞ்சோறு! எவ்வளவு அருமையான சாப்பாடு. காலையில் எழுந்திருந்து அண்ணா அக்காமா ரெல்லாம் கூடியிருந்து அம்மா குறைச்சுத் தரச் சாப்பிட்ட அந்த நாட்களை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்த பாவையண்ணாவிற்கு நன்றி.

அந்த நாட்களில் ஊர்க் கோயில்களில் நடக்கும் நாட்டுக் கூத்துப் பற்றியும் அறிய ஆசை. பாவையண்ணா எழுதுங்கோவன்.

— சியாமளன்

அவயதிகாதீர்கள்

சாய்ந்த கோபுரங்கள் பகுதியில் இளங்கோ அவர்கள் புராணங்களும் இதிகாசங்களும் என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த போது எமக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது.

சமூகப் பத்திரிகை என்ற வகையில் நீங்கள் நடுநிலையாக இயங்க வேண்டும். எந்தவொரு மதத்தையும் எந்தவொரு தெய்வத்தையும் எந்தவொரு மொழியையும் தாக்கி எழுத வேண்டாம் என்பது தான் அன்பான வேண்டுகோள்.

ஒரு விசயத்தை பத்திரிகையில் வெளியிடும் பொது தயவு செய்து நல்ல முறையில் ஆய்வு செய்து வெளியிடுவதோடு மக்களுக்குப் பயன்படக்கூடிய விசயங்களை வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் கட்டுரைகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று விடை பெறுகின்றோம்.

— சிறி காமாட்சி அம்பாள் ஆலயம் (ஜெர்மனி)

ஒரு பெயரில் இடம்பெறும் ஆக்கங்கள் தொடர்பாய் உங்களுக்கு ஏதாவது எதிர்க் கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள் இருந்தால் அந்தக் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

அவற்றைப் பிரசுரிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த விரும்புகிறோம்

— ஆசிரியர்

லா சம்பலில் லைலா

எதையெண்டு சொல்ல என்னத்தை சொல்ல. கலங்க வைச்சிட்டாங்க. நான் மட்டுமில்லை லா சப்பலே கலங்கித் தான் கிடக்கிது.

பிரான்சிலை நடந்த இரண்டு கொலையளை பற்றித்தான் சொல்ல வாறன். அதுவும் சமத்துவ கொலை. கொலையிலை என்ன சமத்துவம் சம்பிரதாயம் என்று யோசிக்கையுங்கோ ஏனென்தால் இரண்டு கொலைச் சம்பவத்திலை ஒண்டைச் செய்தவர் பெண் மற்றது ஆண். இதைத் தான் சமத்துவம் எண்டன்.

பெண்மணி தன்னுடைய இள வயசு காதலனை கொலை செய்து ஏதோ விறகு வெட்டின மாதிரி துண்டு துண்டா வெட்டி பையிலை போட்டு ஆத்திலை எறிஞ்சிருக்கிறா.

ஏதோ ஒரு கோபத்திலை கொலையை செய்திருக்கலாம் ஆனால் மினக்கெட்டிருந்து துண்டு துண்டா வெட்டி... கடவுளே நினைக்கவே மயக்கம் வருகிது. யாராவது ஒரு சோடா வாங்கித் தாங்கோ.

அடுத்தது ஒருவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். பணம் கேட்டுசகோதரியோடே சண்டைபிடிச்சுபோட்டுகோபத்திலை வீட்டைக் கொழுத்தியிருக்கிறார். ஆனால் வீட்டுகாரர் எல்லாரும் வெளியிலை ஓடிட்டினம் ஆனால் மேல் வீட்டிலை நித்திரையாய் இருந்த தையிற்றி நாட்டு தாயும் இரண்டு பிள்ளையளும் கருகி இறந்து போச்சதுகள். பாவங்கள் சம்பந்தமே இல்லாமல் மூண்டு உயிர் போட்டுது.

ஆனால் பிறகு காவல்துறை வேகமா செயல்பட்டதிலை சம்பந்த பட்டவை கனடாக்கு தப்பி ஓட முதலே கைது செய்து போட்டினம். நானும் இனி லாசப்பலிலை கவனமாத் தான் திரியவேணும்.

இது இப்படியிருக்க பொதுவா பிரான்சிலை கோடை காலம் தொடங்கத்தான் ஏதாவது நிகழ்ச்சி புத்தக வெளியீடு விளையாட்டு போட்டியெண்டு நடக்கிறது வழைமை

ஆனால் இப்ப புசிசா குளிர் தொடங்கத் தான் சில நிகழ்வுகள் நடக்க போகுது. அதுதான் எனக்கு நடுங்கிது. சத்தியமா குளிராலை நடுங்கே ல்லை. நடக்க இருக்கிற நிகழ்வுகளை நினைச்சுதான் நடுக்கிது.

ஏனென்தால் 26வது புகலிட பெண்கள் மகாநாடாம். அதிலை எங்கடே ராசேச அக்கா புனிதம் எண்ட போர்வையில் பெண்தற்கொலை தாரிகள் எண்ட தலைப்பை பிடிச்சு பேச போறாவாம். அப்ப அவா என்னத்தை பற்றி பேசப் போறா எண்டது உங்களுக்கு விழங்கும்.

அடுத்தது ஏதோ சமாதான பறைவைகளாம் ஈராக்கிற்கு பறக்க விட போகினமாம். அடுத்தது தலித் மகா நாடாம். அதை பற்றி நான் கதைக்கேல்லை பிறகு லாசப்பல் பக்கம் திரிய ஏலாது.

ஆனால் ஒண்டு விளங்கிது. இலங்கை அரசாங்கத்தின்னை கூலிகாசு இஞ்சை கன பேரிட்டை புழங்கிது. திரும்ப தலை சுத்திது யாராவது ஒரு சோடா வாங்கி தாங்கோ அப்பதான் அடுத்த முறையும் வருவன்.

அன்புடன் லைலா



நன்றி : தினகூரல்



Open 7 Days

MONEY IN MINUTES TO SRI LANKA

India, USA, Canada, Australia
Transfers to
over 120 Countries



FAST CASH

SEND TODAY - COLLECT TODAY









Head Office : 125 - 127 Bramley Road,
Oakwood, London N14 4UT

Transfer Hotline
020 8886 4488
www.cecfastcash.com

PAY AT

BARCLAYS

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பணத்தை பாதுகாப்பும் விரைவும் அனுப்ப அருகில் உள்ள BARCLAYS இல் பணத்தை வைப்புச் செய்த பின் எம்மை அனுப்பங்கள்

A/C NAME : C.E.C.LTD
A/C NO : 70713945
SORT CODE : 20-36-47
BRANCH : HANOVER SQ.

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, OCTOBER 19, 2007, ISSUE 80

கால் பதிக்குமா மேற்குலகம்?

ஐ.நா.வின் மனிதவரிமைகள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் பற்றிய செய்திகளும், ஆய்வுகளும் கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்களை நிறைத்திருந்தன. கனடா குபெக் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி சிறிலங்கா அரசுக்கும் சிங்கள கடும் போக்காளர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் தெரிந்தார் அவரது பயணத்துக்குப் பின்னர் தீவில் மனித உரிமை விடயத்தில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிறிலங்கா அரசுக்கு இவ்விடயத்தில் ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்த நான்கு பிரமுகர்கள் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள். மேற்குலகை திருப்பிப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசுடனான தமது உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஒரு குறுகிய, அதுவும் சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி திட்டத்திற்கேற்ப மேற்கொள்ளப்பட்ட பயணத்தில், ஆர்பர் அங்கு நடைபெறுகிற மனிதவரிமை மீறல்களைப் பற்றி பெரிதாக அறிந்து கொண்டிருக்க முடியாது. இருப்பினும் அவரது பயணமும், அது வெளிப்படுத்துகின்ற செய்தியும் சிங்கள அரசியல் தலைமையை கலக்க மடையச் செய்துள்ளது.

இலங்கைத்தீவிற்கு ஐ.நா.வின் மனிதவரிமை கண்காணிப்பாளர் குழுவை அனுப்ப வேண்டும் என்ற மேற்குலக மனிதவரிமை நிறுவனங்களின் கோரிக்கையை, ஐ.நா. மற்றும், ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை சாதகமாகப் பார்ப்பது சிங்கள ஆட்சியாளர்கள் எதிர்பார்க்காத ஒன்று. அவர்களது அப்பட்டமான மனிதவரிமை மீறல்கள் பற்றி அனைத்துலகமும் நன்கு அறிந்து வைத்திருப்பதால், 'மடியில் கனமில்லாதபோது வழியில் பயம் எதற்கு?' என சிங்கள ஆட்சியாளர்களைப் பார்த்து யாரும் கேட்கப்போவதில்லை. இவற்றிற்கு விளக்கமளிப்பது போன்று 'சிறிலங்கா எவரினதும் நெருக்குவாரத்தை விரும்பவில்லை' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஐநாவிடமிருந்து சிறிலங்காவின் நிரந்தரப்பிரதிநிதியும் சிங்கள தேசியவாதியுமான தயான் ஜயதிலக்க.

தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியாத யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவின் போல் மனிதவரிமை கண்காணிப்புக்குழுவும் செயற்திறனற்ற ஒரு அமைப்பாக இருந்து விட்டுப் போகலாம். இவற்றின் மூலம் தமிழ் மக்கள் படும் அவலங்கள் நீங்கும் என்றும் கூறிவிட்ட முடியாது. ஆனால் ஐ.நா.வின் பாதுகாப்புச் சபைக்கு போர்குற்றங்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கக் கூடிய தகவல் வாய்ந்த இக்கண்காணிப்புக் குழுவை இலங்கைத் தீவில் நிலை கொள்ளச் செய்வதன் மூலம் தனக்கேற்படக் கூடிய அபாயத்தை சிறிலங்கா அரசு உணர்ந்துள்ளது.

சிறிலங்கா அரசின் மனிதவரிமை மீறல்கள் என்பது இனி மேற்குலக அரசுகளுக்கு தமது நலன்கள் தொடர்பாக சிறிலங்காவுடனான பேரப் பொருளாக இருக்கப் போகின்றது என்பது தான் உண்மை.

ஒரு பேப்பர்

வணக்கம்!

ம்...ம்... (தலையைச் சொறியிறும்).
மன்னிக்கோணும் இந்த முறையும் பேப்பர் விட லேட்டாப் போயிட்டுது. இங்க லண்டனிலை நடந்த ரோயல் மெயில் வேலை நிறுத்தத்தலை எங்களுக்கு தபாலிலை வரவேண்டியவை வரச்சுணங்கியமையால் எங்களால் உரிய நேரத்திலை ஒரு பேப்பர் ரை வெளியிட முடியவில்லை. இது சுணங்கி பள்ளிக்கூடத்திற்கு போயிட்டு தலைமை வாத்தியாருக்கு சாட்டு சொன்ன மாதிரியில்லை. சொன்னது மெய்தான். இதனால் இம்மாதம் ஒரு பேப்பர் ஒன்றுதான் வெளியிடப்படுகிறது. அடுத்த பேப்பரிலிருந்து வழமைபோல் மாதத்தின் முத்தலாவது, முன்றாவது வெள்ளிக்கிழமைகளில் ஒரு பேப்பர் வெளிவரும்.

ஒரு பேப்பர் ரைக் காணெல்லை, ஆக்களை கூட்டமாய் ஆரும் அள்ளிக் கொண்டு போயிட்டாங்களோ என்று பதைபதைப்புடன் எங்களுக்கு போன் அடித்துச் சுகம் விசாரித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

பரந்த நிலப்பரப்புடைய ஜேர்மனியில் எங்கடை ஆக்களும் பரந்து வாழ்கிறதலை எல்லா இடங்களுக்கும் பேப்பர் அனுப்ப முடியாதுள்ளது. உங்களது பகுதிகளில் ஒரு பேப்பர் ரை விநியோகிப்பது பற்றி ஏதாவது ஐடியா வைச்சிருந்தால் எமது அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். இதுவிடயத்தில் எமது ஜேர்மனி நாட்டுக்கான தொடர்பாளர் முடிந்ததை செய்வார்.

ஒரு பேப்பர் ரில் பிரசுரிக்கப்படும் எல்லா விடயங்களைப் பற்றியும் உங்களது கருத்துக்களை, விமர்சனங்களை (அவை ஆக்கபூர்வமானதோ இல்லையோ) சுருக்கமாக எழுதி அனுப்பி வையுங்கள். அவை பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். உங்களது விமர்சனங்கள்

ஒரு பேப்பர் ரை தவிர்த்து, தனிநபர் அல்லது ஒரு அமைப்பு சார்ந்ததாக இருக்கும் பட்சத்தில் அவற்றை எழுதுபவரின் தொடர்பு விபரங்கள் தரப்பட வேண்டும். சுருக்கமாய் சொன்னா மொட்டைக் கடிதங்களை அனுப்பாதேங்கோ! நீங்கள் அனுப்பி மொட்டைக் கடிதங்களை நேரமிருந்தால் வாசிக்கிறோம், மற்றயபடி நேரை நீசைக்கிரிங் கூடைக்குள் தான் போடுகிறோம்.

சினிமாப் பகுதியை குறையுங்கோ குறையுங்கோ என்று எல்லாரும் கேட்கிறதலை இனி சினிமா விசயங்களை குறைக்கிறதாய் இருக்கிறம். கோடம்பாக்கத்து சங்கதியை மட்டும்தான் ஒரு பேப்பர் ரிலை வாசிக்கிறாங்கள்.. அதை குறைச்சுப் போடாதேங்கோ என்று நீங்கள் சொல்ல நினைச்சால் எங்களுக்கு தெரியப்படுத்தாங்கோ. இன்னொருக்கூ இதைப்பற்றி யோசிச்சுப் பார்க்கிறம்.

மட்டைக்களப்பான் அண்ணை நாட்டிலை இல்லை என்பதலை அலசுவாரம் தொடர் இந்த பேப்பரிலையும் வரேல்லை.

நொவெம்பர் மாதம் முன்றாவது வெள்ளி வெளிவரவிருக்கிற ஒரு பேப்பர் மண்ணிற்காய் மாண்டவர் நினைவுச் சிறப்பிதழாக வரும். உங்கள் ஆக்கங்களை நேரத்தோடை அனுப்பி வையுங்கோ.

மீண்டும் சந்திப்போம்.

ஒரு பேப்பர் காரன்கள்+காரிகள்

EDITORIAL

Black and White

After a glorious fact finding mission to the Democratic Socialist Republic of Sri Lanka, the United Nations (UN) High Commissioner for Human Rights, Mrs Louise Arbour, described the killings, disappearances, forceful evictions and land grabbings of the Tamils by the Sri Lankan Government, as "alarming" and called for UN-Government cooperation to address the problem.

Her simplistic statement has disappointed us, the Tamils. We wonder why the UN is so insensitive to the suffering of our people.

Maybe we would better understand if we examined the history of the international community's behaviour towards those weak and oppressed.

A few years ago, there was a man who was both intelligent and ambitious who lived in a beautiful country, a blessed one. His people were cultured but they mistrusted and oppressed the minorities.

He was from a privileged background. He studied hard and became a lawyer and in his youth he joined a political party. His direct style and advocacy of nationalism appealed to his people. He travelled to many towns and villages to hear the grievances of his people living there. Nationalist rhetoric, and his profile, was further heightened by media coverage and rallies organised by his supporters.

The international media described him as a strong man.

He organised mass rallies and used the media to promote his nationalist agenda. His popularity climbed. Within a few months he won a presidential election as the most popular candidate and became the president of his country.

He immediately acted to oppose the movement for autonomy of the minorities living in the country and to subvert the multiparty system. He broke down the opposition parties and used legal loopholes to curtail existing local power modalities.

The international community continued to ignore his actions and considered it an internal matter.

When celebrating the historical battle victories of his people he addressed a crowd of hundreds of thousands saying, "Once we were brave and dignified. ... Six centuries later we are again in battles and quarrels. ... They are not armed battles, though such things should not be excluded yet."

More of his people were recruited to push his line of thinking. The media was muzzled and opponents intimidated. Tensions rose.

The international community pleaded for calm and continued to give aid to his regime.

Within few years of his appointment the peace talks with the minorities, regarding power sharing, broke down.

A war started between his regime and the minorities. Within few weeks his armed forces and allied militias began to kill hundreds of minority civilians and forcibly seize territory of the minorities. Thousands of these minorities were made to live as refugees.

The international community still maintained this war and oppression as an internal affair.

In the meantime the minorities rallied together and offered stiff resistance. They fought to the last and managed to bring the war to a standstill.

Only at this juncture when this war threatened the stability and the economy of that region, did the international community intervene.

After the killing of more than two hundred thousand civilians and the displacement of three million through war crimes, this man was named as a war criminal by the international community.

A learned and well respected lady acted as the representative of the international community. She presented an indictment for confirmation against this man and

charging him with crimes against humanity - specifically murder, deportation and persecutions, and with violations of the laws and customs of war.

He was eventually arrested and died in captivity from a heart attack.

As you may have guessed, this evil man was no other than the ex president of Yugoslavia and later Serbia, Mr Slobodan Milošević aka the 'Butcher of Balkans'.

Following his death movers and shakers of the international community described their ignorance and indifference in flowery language.

"I met him on many occasions. He was a tough, clever, charismatic leader. He was called a nationalist, but he wasn't. He was an opportunist who rode the nationalist bandwagon. There is no doubt he was personally responsible for his crimes. He had seductive qualities which were sufficiently powerful to seduce many Western states who for far too long believed him to be part of the solution rather than the problem. ... I think he will be remembered as an extremely malign influence - a clever man whose undoubted intelligence was put to malevolent effect - and as the architect not only of the humiliation of his nation, but also their shame and the deaths of tens of thousands"

one said later.

Another magazine editorial described him as "tactically shrewd, strategically inept and morally void, he went down the road to war without ever really considering why he was doing so, what the human costs would be, and whether there was any real chance of building a state on the ruins of its minorities."

"In the end, if there is a real lesson to be learned, it is about the seductive power of dictatorship. An unstable but charming killer fooled so many people. He seduced diplomats and wooed politicians. He beguiled the public. The international community will again need to confront charismatic leaders with inflammatory agendas. It will again be tempted to appease them." another European newspaper editorial cried.

The lady who indicted the Butcher of Balkans was Madame Louise Arbour, the current UN High Commissioner for Human Rights.

She and others in the international community acted only after the minorities of Yugoslavia brought the war of Slobodan Milošević to a standstill.

And now when history repeats itself only in a different part of the world, will they wait too long again?

ஒரு பேப்பர்

ORU PAPER

எண்ணும் எண்ணங்கள்
யாவினும் வெற்றி!

ஆசிரியர் குழு:
லண்டன்
சேயோன் - சாரங்கி
மணி - அகிலன்
கனடா
தயா - பொன்.விவேகானந்தன்
பாரிஸ்
சிறி - வண்ணை
ஜேர்மனி
சபேசன் - சுதந்திரா
சுவில்
ரேமன் - சந்துரு
பொறுப்பாசிரியர்
- கோபி -
விளம்பரம்
கௌரி - நிதி - சிந்து
அச்சு
குமார் (ஜேர்மனி)
வடிவமைப்பு
jasmine studio
முகப்பு வடிவமைப்பு
seven zero graphics
விளம்பர வடிவமைப்பு
ரஜீவன் - கிரி
இணையத்தள வடிவமைப்பு
ரஜீவன்
தமிழ் எழுத்துரு உதவி
சுரதா யாழ்வாணன்
நிதி - நிர்வாகம்
உஷா - முருகானந்தன்
வழங்கல்
உதயகுமார்-ராஜா-கரன்
உங்கள் தொடர்புக்கு:

தொலைபேசி (Tel)
லண்டன் 020 8640 4604
020 8286 9327
பாரீஸ் 01 7289 8165
சுவில் 043 500 0277

தொலைநகல் (Fax)
020 8640 6972

ஆக்கங்கள் மற்றும்
அஞ்சல்வழித்தொடர்புக்கு:

பணிமனை முகவரி
Oru Paper
45'B' Crusoe Road
Mitcham CR4 3LJ
Surrey

மின்னஞ்சல்:
info@orupaper.com
இணையம்:
www.orupaper.com

'Oru Paper' is a bi-lingual paper published from London by Jasmine Studio Ltd, on the 1st and 3rd Fridays of each month. The views expressed are those of the contributors and do not reflect the views of editors or its publishers. All information including advertisements are presented in good faith. However the general public is informed that the publisher accepts no responsibility for any loss or damage whatsoever caused by errors or omissions.

சற்று மாறுதலுக்காக... வெல்லத்தானே வேணும்

சேயோன்
(ஒரு பேப்பர்)

வாழ்வில் துடித்து தோற்று வீழ்கிற ஒவ்வொரு தருணங்களில் என்னுள் ஒரு வரி எழும் வெல்லத்தானே வேணும்.

எதை வெல்லுவது? யாரை வெல்லுவது? எனக்கு அதற்கு மறுமொழிகிடையாது. அப்படியென்றால் 'வெல்லத்தானே வேணும்' என்ற வரி அர்த்தமற்ற ஒன்று தானா?

ஆழ்ந்து அதனுள் போய்ப்பார்ச்சுகிறேன். எனக்கு இப்போது அது கைகூடி வந்திருக்கிறது. இன்னோர் உலகினுள் சஞ்சரிக்க எனது மனசு தயாராகி விட்டது. அந்த உலகில் கிடந்து உழல்வேன், துடிப்பேன், அழுவேன், சிலிர்ப்பேன், தோய்ந்து கிடப்பேன்.

பான் வாங்க, பால் வாங்கக் கூட காசில்லா நாட்கள் நிறைய வந்தன. துயரில் ஆழ்ந்து குமைந்து போகும் கணங்களும் நிறைந்து கிடந்தன. இவை 'நான்' சம்பந்தப்பட்டது.

'நாங்கள்' சம்பந்தப்பட்ட இன்னொன்று உண்டு. எங்களுடைய தேசிய விடுதலைப் போரட்டம். இவற்றிலும் பல்வேறு துயரங்கள் என்னை துடித்துப் போக வைப்பன. அவை குறித்து மேலும் விளக்க ஒன்றுமில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் மீண்டும் எழுகிறேன், உயிர்த்து எழுகிறேன். காரணம் என்ன? 'வெல்லத்தானே வேணும்' அந்த வரிதான் காரணம்.

'வெல்லத்தானே வேணும்' எதை? வாழ்வை! சரிதான் இப்போதுதான் புரிகிறது. வாழ்வில் நான் தோற்றுச் சரிகின்ற தருணங்களில் உறுப்பி எழுப்பி விடுகிறது இந்த வரி. விழக்கூடாது, வீழவே கூடாது. வீழ்ந்தேனோ எழவே முடியாது போய்விடும். தோற்றுச் சரிந்ததாகப் போய்விடும். வேண்டாம். வெல்லத்தானே வேணும்.

கமல்காசன் நடித்த 'மகாநதி' திரைப்படத்தின் இறுதிக்காட்சி, படு அவலங்களைக் கமல்காசனுக்குக் கொடுக்கின்றான் சமூக விரோதி. அந்த சமூகவிரோதி பல அடுக்கு மாடியின் உச்சியிலிருந்து கீழே விழப்போகிறான். அந்த நேரம் அவன் கமல்காசனின் கையைப் பிடித்து அந்த

மாடியில் தொங்குகிறான். அவன் வீழ்ந்து அழிய வேணும். கமல்காசனுக்கு ஒன்றுதான் அந்த நேரத்தில் செய்ய முடிந்தது. சமூக விரோதி பற்றியிருந்த தன் கையை வெட்டுவான். சமூக விரோதியும் கமல்காசனின் கையும் நிலத்தில் சிதறும். கமல்காசனின் கையிலிருந்து இரத்தம் ஒழுகும். மயங்கி விழப்பார்ப்பான். வெட்டுண்ட கைப்பாகம் விழாமல் ஊன்றப்போகும். ஆனால் அதில் கை இல்லை. என்றாலும் கமல்காசன் நிமிர்வான். பாரதியாரின் இந்த வரியைச் சொல்லியவாறு.

'நரைகூடி கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ'

எனக்கு சிலிர்ப்பு தந்த தமிழ்த்திரைப்படக் காட்சி இது. 'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்பதன் அர்த்தம் 'வெல்லத்தானே வேணும்'

நெடுகலும் துக்கித்துக் கிடந்தால் இந்த வாழ்வு எதற்கு? துடித்து எழ வேண்டும், சிலிர்க்க வேண்டும், சீறிப்பாயவேண்டும். கவலையை எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்க முடியாது. 'வெல்ல வேணும்' என்று எண்ணி எழ வேண்டும்.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர், இலங்கையில் சிங்கள அரசின் அச்சுறுத்தலால் வெளிநாடு வர எண்ணி உக்ரெயின் நாட்டிற்கு பனிகொட்டுகின்ற ஒரு மதிய நேரத்தில் வந்தேன். சுமார் எட்டு மாதங்கள் ஐரோப்பிய நாட்டிற்கு வரமுடியாமல் துடித்துப்போய் கிடந்தேன். குளிர் பிய்த்துத் தின்ற இரவுகளில் நித்திரை வராது தவித்தேன்.

தற்கொலை செய்வது என்று கூட முடிவெடுத்தேன். ஆனால் தற்கொலை செய்ய வழி தெரியவில்லை. இந்த இடத்தில்தான் எனக்கு வேறொரு சிந்தனை வந்தது. படுத்திருக்கிற ஒவ்வொரு இரவிலும் தமிழ்முத்தைக் கட்டத் தொடங்கினேன். எனது தமிழ்முக கனவு மிக மிகப் பெரியது.

நடுவே ஊறுத்து காங்கேசன்துறையிலிருந்து வலுனியாவரை, கடலோரமாக காங்கேசன் துறையிலிருந்து வடமராச்சிகண்டு, முல்லைத்தீவு கண்டு, திருகோணமலை, மட்டக்களப்பு

வரை, பருத்தித்துறையிலிருந்து கிராமங்களை ஊறுத்து காரைநகர் வரை, மன்னாரிலிருந்து காட்டை ஊறுத்து முல்லைத்தீவு வரை இரும்புப் பாதைகள் அமைத்தல். அதை ஒட்டி நெடும் வீதிகள் அமைத்தல். விவசாயத்தை, பண்ணை முறையில் செய்தல், மீன்பிடித் தொழிலையும் பண்ணை முறையில் அமைத்தல், மாதிரிக் கிராமங்களை உருவாக்கல், கிராமங்களில் அரங்குகள் அமைத்து மாதம் ஒரு முறையாவது பெருவிழா செய்தல், கிராமங்கள்தோறும் நான்கு, ஐந்து மைதானங்கள் அமைத்து, விளையாட்டை ஊக்குவித்தல். சுத்தமான, சுகாதாரமான, நிறைவான குடியிருப்புக்களைக் கட்டுதல்... இப்படி இன்னும் நிறைய என் கனவுகளாக இருந்தன.

இன்னும் சொன்னால் இதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை. ஒன்றைக் கட்டி முடிக்கவே ஏழெட்டு இரவுகள் தீர்ந்துவிடும். ஒரு இரவில் விட்ட இடத்திலிருந்து அடுத்த இரவு தொடங்குகின்ற வல்லமையும் எனக்கு வாய்த்தது. இப்படிப் போகின்றபோது எப்போது இரவு வரும் என்று கூட ஏங்கத் தொடங்கினேன்.

கனவே எனது காலமாய்க் கழிந்தது. கனவைத் தின்று வாழக் கற்றுக் கொண்டேன். உண்மையைச் சொன்னால் அதன் பிறகு எனக்கு நாட்கள் நரகமாய்க் கழியவில்லை. ஏழெட்டு மாதங்கள் போனதும் தெரியவில்லை.

பாரதியார் 1923இல் காலம் ஆகிறார், 1947இல் இந்தியா சுதந்திரம் காண்கிறது. அதாவது பாரதியார் காலமாகி சுமார் 23 ஆண்டுகளின் பிறகு இந்தியா சுதந்திரம் பெறுகிறது. ஆனால் பாரதியார் 1923இற்கு முன்னரேயே இந்தியா சுதந்திரம் பெற்றதை தமது ஞானக்கண்களால் கண்டு விடுகிறார்.

'ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்
என்று

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே அதை
தரணிக்கெல்லாம் எடுத்து ஒதுவோமே.'

இப்படிப் போகிற பாடலை முழுமையாக வாசித்துப்பாருங்கள்.

உண்மையில் நாளை வெற்றி பற்றிய என் கனவு, வெல்லத்தான் வேணும் என்கின்ற வரி. இவைகளை என்னை விழவிடாமல், தோற்றுச் சரியவிடாமல், எழுந்து நேராக நிமிர்ந்து நிற்க வாழ்ந்து பார்க்க வைக்கிறது.

வெல்லத்தான் வேணும்

வள்ளுவர் காலமும் வழி எண்ணித் துணிக கருமம்

இராம. கே. நாதன்
(ஒரு பேப்பர்)

ஒருவர் வாழ்க்கையில் வெற்றிபெறுவது, அவர் எடுத்துக் கொண்ட கருமத்தை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதிலேயே தங்கியுள்ளது. எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறவேண்டுமாயின், சில வழி முறைகளைக் கடைப் பிடித்தல் அவசியம். இந்த வழிமுறைகள் என்ன என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அது தனிமனித முயற்சியாக இருந்தாலென்ன அல்லது சமூகம் சார்ந்த முயற்சியாக இருந்தாலென்ன அதைச் செய்து முடிப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், குணங்கள் என்பவை என்பது இன்றைய காலகட்டத்திலும் ஏற்படாததாகவே உள்ளன. இவைதனிமனிதனுக்கும் மட்டுமன்றி பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள், தொழிலதிபர்கள் அரசியல் வாதிகள் முதலியோருக்கும் பொருந்தும்.

எந்த ஒரு காரியத்தைத் தொடங்குமுன்பும் அதனால் ஏற்படக்கூடிய செலவு, கிடைக்கக்கூடிய வருவாய் பெறக்கூடிய இலாபம் முதலியவற்றை ஆராய்ந்து அறிந்த பின்பே அக் காரியத்தைத் தொடங்குதல் வேண்டும். அது ஒரு புதுத் தொழில் தொடங்குபவர்கள் மாத்திரமன்றி எச் செயலைச் செய்யவர்களும் அதன் பலபலன்களை சீர்தித்துப் பார்த்த பின்னரே அச் செயலில் இறங்க வேண்டும்.

இலாபம், வருவாய், செலவு மாத்திரமன்றி அத் தொழிலினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள், முதலியவற்றை அத்தொழில் பற்றி நன்கு தெரிந்த

வர்களோடு அளவளாவி, ஆராய்ச்சி செய்து அதன் பின் அச்செயலினால் உண்டாகக் கூடிய நன்மை தீமைகளை எடைபோட்டு அதன் பின்பே ஒரு தீர்மானத்தை எடுப்பவர்களினால் செய்ய முடியாத காரியம் ஒன்றும் இல்லை. (குறள் 462)

ஒரு தொழிலிலோ அல்லது செய்கையிலோ இறங்கும்போது இது இலாபம் தருமோ தராதோ அல்லது இச்செய்கையினால் எதிர்பார்த்த பலன் கிட்டுமோ கிட்டாதோ என நிச்சயமற்ற முயற்சிகளில் அறிவுடையோர்கள் ஈடுபட மாட்டார்கள். அத்தான் குதாட்டம்போன்றுவந்தால் லாபம்போனால் நட்டம் என்ற நிச்சயமற்ற முதலீடுகளில் ஈடுபடுவது அறிவற்றோர் செயல். (குறள் 463)

அது மாத்திரமன்றி மற்றையோருடைய ஏளனத்திற்கும் இழிச்சொற்களுக்கும் அஞ்சுபவர்கள் தாம் தலையிடும் பணியைப் பற்றி சகலதும் அறிந்த பின்னரே அதில் பங்கேற்பார். ஏனெனில் அவர்கள் மற்றவர்கள் அவர்களைப் பார்த்து இழிவாகப் பேசுவதை விரும்பாதவர்கள். தம் செயலால் அல்லது தாம் தலையிடும் காரியத்தில் தோல்வி அடைவதால் தமது மரியாதை, மானம் முதலியன கீழ்மையடைந்துவிடும் என அஞ்சுவார்கள். தாம் பங்குகொள்ளும் பணியைப் பற்றி சகலதும் அறியாது அதில் தலையிடுபவர்கள்தோல்வியைத் தழுவுவது மட்டுமன்றித் தம் பகைவருக்கும் அல்லது போட்டியாளருக்கும் தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் ஆவார்கள். (குறள் 465)

அதிகார நிலையில் உள்ள ஒருவர் மக்களின் நன்மை கருதி என்ன செய்யவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறதோ அதைச் செய்யத் தவறுவதும், என்ன செய்யக் கூடாதோ அதைச் செய்வதும் அவர் எடுத்துக்கொண்ட கடமையில் இருந்துதோல்வியடைந்தவராவார். அவர் கடமையில் தோல்வியடைவதுடன் அவருடைய சீர்கேட்டிற்கும் காரணமாக அமையும். (குறள் 466)

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பதாக அதன் நன்மை தீமைகளை, பலபலன்களைப் பற்றிய சகல் விடயங்களும் சேகரிக்கப்பட்ட வேண்டும். அதன் பின்னரே அக்காரியத்தைச் செய்வதா விடுவதா என தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும்.

ஒரு காரியத்தைச் செய்வதாகத் தீர்மானித்தபின் அக்காரியத்தைச் செய்து முடிப்பதில் தயக்கம் காட்டுவது இழிமையானது. அல்லது அனதப்பற்றி ஆராய்ந்து பார்ப்பதும் தவறானது. (குறள் 467)

ஒரு பணியை நிறைவேற்றுவதற்காக எவ்வளவோ பணம் செலவிட்டாலும் அல்லது ஏராளமான வேலையாட்களை அப் பணியில் ஈடுபடுத்தினாலும், முன் கூட்டியே சரியான திட்டமிடல் இல்லாதிருப்பின் அப்பணி தோல்வியிலேயே முடியும். இப்பணிக்கு ஏராளமான ஆதரவு இருந்தாலும் திட்டமிடல் இன்றி எந்தப் பணியும் சரிவர நிறைவுபெறாது. (குறள் 468)

ஆதரவுமாத்திரமன்றி இதுயாருக்காகச் செய்யப் படுகிறதோ அது அவர்களுக்கு நன்மை பயப்பதாக இருத்தல் வேண்டும். அரசியல் காரணங்களுக்கு காகவோ அல்லது சொந்த பெயர் புகழ் கருதியோ செய்யப்படும் காரியங்கள் பல நிறைவுபெறாது போவதற்குக் காரணம், அது யாருடைய பெயரில் நிறைவேற்றப் படுகிறதோ அது அவர்களைச் சென்றடையாமையே யாகும். (குறள் 469)

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அது சான்றோர், அறிஞர், நல்லவர்கள் ஆகியோரால் ஏற்றுக் கொள்ளத் தக்கதாக இருத்தல் வேண்டும். மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத பணிகள், திட்டங்கள் மக்களாலேயே மறுக்கப்படும். (குறள் 470)

இன்றைய அரசியல் சமூக வாழ்வில் நமக்குத் தேவையான உண்மைகளை, கட்டுப்பாடுகளை 2000 வருடங்களுக்கு முன்பதாகவே வாழ்ந்த பொய்யாமொழிப் புலவர் கூறியிருக்கிறார். எனவே வள்ளுவர் காட்டும் வழியைப் பின்பற்றினால் இன்றைய மக்களும் சிறப்புவார்.

கிழக்கு நிலவரம்

வி. சபேசன்
(ஒரு பேப்பர்க்காக)

கருணா மீண்டும் ஓடிவிட்டதாக செய்திகள் வருகின்றன. கருணா அடிக்கடி ஓடுவதால் எங்களுடைய ஊடகங்களுக்கும் சலிப்பு வந்து விட்டது. கருணா இம் முறை ஓடியதைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு சிறிய செய்தியாக மட்டுமே வெளியிட்டிருந்தார்கள். மக்களும் பெரிதாக அதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.

இம் முறை கருணாவை 'கருணா குழுவில்' இருந்தே இடைநீக்கம் செய்து விட்டதாக சொல்லப் படுவதுதான் கருணாவின் ஓட்டத்தில் உள்ள ஒரு புதிய விடயம். இது பற்றி பலவாறு கூறப்படுகிறது. கருணா உண்மையிலேயே நீக்கப்பட்டு விட்டதாக ஒரு தரப்பினரும், சர்வதேசத்தை அமைதிப்படுத்துவதற்கு நடக்கும் ஒரு நாடகம் என்று இன்னொரு தரப்பினரும் கருத்துக் கூறுகிறார்கள்.

கருணாவை ஆதரித்து எழுதுகின்ற ஓரிரு தமிழ் இணையத்தள ஊடகங்களும் கருணாவின் நீக்கம் பற்றி 'கள்ள மொளையி' சாதிக்கின்றனர். நிதி மோசடி செய்வதில் கைதேர்ந்த கருணாவிடம் இருந்தே பல இலட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக குற்றம் சாட்டப்படும் ஒருவர் நடத்துகின்ற பிள்ளையான் குழுவினருக்கு ஆதரவான ஆங்கில இணையத்தளமும் கருணாவின் நீக்கம் பற்றி எதுவும் எழுதவில்லை.

கருணா குழுவினை இயக்குவது கருணாவோ, பிள்ளையானோ அல்ல. அந்தக் குழுவை சிறிலங்காப் புலனாய்வுத் துறையே நடத்தி வருகிறது.

சிறிலங்காவில் இருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' ஆங்கிலப் பத்திரிகையே கருணாவின் நீக்கம் பற்றி அடிக்கடி செய்திகளை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் கருணா ஓடியதும், பின்பு கருணா நீக்கப்பட்டது உண்மை என்று சொல்கின்ற தரப்பினர் அதைப் பற்றி வேறு சில தகவல்களையும் சொல்கிறார்கள்.

தற்போதைய நிலையில் கருணாவை பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. கருணாவால் யாரையுமே நம்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. கருணாவைப் புலிகள் தேடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதைவிட அண்மைக் காலமாக கருணா குழுவில் இருந்து பிரிந்த பிள்ளையான் குழு கருணாவை கொல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்தபடி இருந்தது.

அத்துடன் சிறிலங்கா படைத் தரப்பும் கருணாவைப் புறம் தள்ள ஆரம்பித்தது. இராணுவ ரீதியாக கருணா குழுவால் பெரும் பலன்கள் கிட்டும் என்று நம்பிய சிறிலங்காப் படைத் தரப்பு கடைசியில் ஏமாந்து போய்விட்டது. கிழக்கின் பெரும்பகுதியை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகளுக்கு கருணா குழுவின் உதவி பெரியளவில் தேவைப்படவில்லை.

ஓரிரு சண்டைகளில் மட்டும் பிள்ளையான் தலைமையிலான கருணா குழு உறுப்பினர்கள் சிறிலங்காப் படைகளுக்கு உதவியாகச் செயற்பட்டிருந்தார்கள். ஆனால் கிழக்கை கைப்பற்றுவதற்கு கருணா குழுவின் துணை அவசியமற்ற ஒன்று என்பதை சிறிலங்காப் படைகள் உணர்ந்து கொண்டார்கள். ஆயினும் கிழக்கின் சில பகுதிகளில் கருணா குழு நிலை கொண்டு, விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கு உதவுவார்கள் என்று சிறிலங்காப் படைத் தரப்பு நம்பியது.

ஆனால் சிறிலங்காப் படைகள் கிழக்கின் பெரும் பகுதியை கைப்பற்றிய பின்பும் கருணா குழுவால் சிறிலங்காப் படைகளுக்கு எந்த ஒரு பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது. விடுதலைப் புலிகளின் ஊடுருவல்களை தடுப்பதற்கு பதிலாக கருணா குழு மக்களிடம் பணம் பறிக்கும் வேலைகளிலேயே ஈடுபட்டது. அத்துடன் தங்களுக்குள் மோதலும் செய்தது.

கருணா அணி, பிள்ளையான் அணி என்று இரண்டாகப் பிரிந்து கருணா குழுவினர் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள். சிறிலங்காப் படைத் தரப்பு இரு தரப்பையும் சந்திக்க வைத்து சமாதானம் செய்து வைக்க முயன்றது. ஆனால் ஒற்றுமையாக இருப்பதாக சொன்ன கருணாவும் பிள்ளையானும் மனதுக்குள் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு அஞ்சி சிறிலங்காப் படையினர் கிழக்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தொடங்கி இருக்கின்றனர்.

அரசியல் மற்றும் கள நிலவரம் மாறுகின்ற போது 'கருணா' என்கின்ற பெயரின் தேவை மீண்டும் ஏற்படலாம் என்று கருதிய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கருணாவை பாதுகாப்பாக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். கருணா பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதாகவே பலர் நம்புகிறார்கள்.

கருணா வெளிநாடு செல்லும் பொழுது, தன்னுடைய இடத்திற்கு தனக்கு விசுவாசமான இனியபாரதியை நியமித்து விட்டு சென்றிருந்தார். ஆனால் தற்பொழுது பிள்ளையான் தரப்பு இனிய பாரதியை நீக்கி விட்டு பிள்ளையானை தலைவர் பதவியில் நியமித்திருக்கிறது.

கருணாவிற்கு ஆதரவானவர்களை வேட்டையாடுகின்ற வேலையை பிள்ளையான் தரப்பு ரகசியமாக செய்து வருகிறது. கருணாவின் ஆதரவாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் இந்த இடத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். கருணா குழுவினை இயக்குவது கருணாவோ, பிள்ளையானோ அல்ல. அந்தக் குழுவை சிறிலங்காப் புலனாய்வுத் துறையே நடத்தி வருகிறது. ஆகவே கருணா என்பவர் மீண்டும் தேவை என்று நினைக்கின்ற போது, கருணா மீண்டும் வரத்தான் போகிறார். அதே போன்று தேவையில்லை என்ற நிலை மீண்டும் வருகின்ற போது, கருணா மீண்டும் ஓடத்தான் போகிறார்.

தற்பொழுது கிழக்கின் பல இடங்களில் விடுதலைப் புலிகள் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். முக்கியமாக அம்பாறையின் பல பகுதிகளில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலம் பெற்று வருகின்றார்கள்.

கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை முற்று முழுதாக வெளியேற்றி விட்டோம் என்று கொண்டாட்டங்களை நடத்திய சிறிலங்காப் படைத் தரப்பு, தற்பொழுது மெது மெதுவாக விடுதலைப் புலிகள் கிழக்கில் தாக்குதல் நடத்துவதை ஒத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளது.

கிழக்கில் விடுதலைப் புலிகள் விதைத்துவிட்டுப் போன கண்ணிவெடிகளிலேயே படையினர் சிக்குவதாக சொல்லி வந்தவர்கள், தற்பொழுது கிளைமோர் தாக்குதல்கள் நடப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஆனால் கிளைமோர் தாக்குதல் மட்டும் கிழக்கில் நடக்கவில்லை. விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையினர் மீது தொடர்ச்சியான அதிரடித் தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களுக்கு அஞ்சி சிறிலங்காப் படையினர் கிழக்கின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் தொடங்கி இருக்கின்றனர்.

கிழக்கில் விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல்களை மறைத்து வந்த சிறிலங்காப் படைத் தரப்பு, கடைசியில் கிழக்கையும் தாண்டி அம்பாந்தோட்டையில் உள்ள யால தேசிய வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் கடந்த திங்கட்கிழமை (15.10.07) அன்று அதிரடித் தாக்குதலை நடத்திய போது சில உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

அம்பாந்தோட்டை மாவட்டம் தமிழீழத்திற்குள் அடங்கவில்லை. அது சிறிலங்காவிற்குள் அடங்குகின்றது. அம்பாந்தோட்டையில் தான் சிறிலங்காவின் தேசிய வனங்களில் ஒன்றாகிய யால காட்டுப் பகுதி இருக்கிறது. பல சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்த யால பகுதியில் உள்ள தல்கஸ்மங்கட என்னும் இடத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைகளின் முகாம் மீதே விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த இடம் தமிழீழத்தின் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் சிறிலங்காவிற்குள் அமைந்திருக்கிறது.

இந்தத் தாக்குதலில் 6 படையினர் கொல்லப் பட்டதாக சிறிலங்கா அரசு கூறுகிறது. 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்த அடுத்தநாள் கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை ஏற்றி வந்த சிறிலங்காப் படையினரின் ஊர்தி ஒன்றும் அழுக்கவெடியில் சிக்கியது. அதிலும் ஒரு படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத் தரப்பு கூறுகிறது.

அம்பாறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை நீண்டிருக்கும் காட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள செய்தி சிறிலங்கா அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.

அம்பாறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை நீண்டிருக்கும் காட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள செய்தி சிறிலங்கா அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி விட்டு சில மணி நேரம் அப் பகுதியில் தரித்து நின்று விட்டு சாவகாசமாக சென்றுள்ளதானது, விடுதலைப் புலிகள் அப் பகுதிகளில் தம்மை நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

குடும்பிமலையில் இருந்து தப்பி ஓடிய விடுதலைப் புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சொல்லி சிறிலங்காப் படைத்தரப்பு இத் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க முயன்றது. கடலால் வந்த புலிகளை தாக்குதல் நடத்தியதாக சொல்லலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. தற்பொழுது யால காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை செய்ய உள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பு அறிவித்துள்ளது. யால தேசிய வனப் பகுதியையும் முடிபுள்ளது.

அம்பாறையில் இருந்து அம்பாந்தோட்டை வரை நீண்டிருக்கும் காடுகள் வன்னி நிலப் பரப்பில் உள்ள காடுகளை ஒத்தவை. அத்துடன் மேலதிகமாக சிறு சிறு குன்றுகளையும் கொண்டிருப்பவை. இப் பகுதிகளுக்குள் சில பகுதிகளில் சிறிய தேடுதல் நடவடிக்கைகளை செய்ய முடியும். ஆனால் ஒரு பெரும் படை நடவடிக்கை செய்வது சாத்தியம் அற்ற ஒன்று. அப்படிச் செய்தால், மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் பல படை முகாம்களை மூட வேண்டி வரும்.

ஒரு வருட படை நடவடிக்கை மூலம் கிழக்கை ஆக்கிரமித்த சிறிலங்காப் படைகள் விடுதலைப் புலிகள் வன்னி நோக்கி வடக்காக நகர்ந்திருப்பார்கள் என்றுதான் நம்பியது. ஆனால் விடுதலைப் புலிகள் தெற்கு நோக்கியும் நகர்ந்து அங்கு நிலைகொண்டிருப்பது, விடுதலைப் புலிகளின் வல்லமைக்கு மற்றும் ஒரு சான்று.

வடக்கில் மன்னாரில் சிறிலங்காப் படைகள் மாதக் கணக்காக ஒரு அங்குலம் கூட நகர முடியாது முடக்கப்பட்டிருப்பதும், கிழக்கில் விடுதலைப் புலிகள் பெற்று வரும் பலமும் - விரைவில் களநிலவரங்களில் பல உறுதியான மாற்றங்களை கொண்டு வரும்.

அடிக்க அடிக்க

வாங்கிய தமிழன்

அழிவைக்

கொடுக்கப்

போறான் பார்

அடங்காத் தமிழன்

அடிக்கும் அடியில்

அடங்கும் சிங்களக்

கொட்டம் பார்

ஒரு 'கைதியின்' கடிதம்

பொறுப்பாளர்
ஒரு பேப்பர்

அன்புடன் ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் து. மேத்தா - பிரான்சிலிருந்து எழுதிக் கொள்வது. நான் (நாங்கள்) நலமே. உங்கள் நலமும் நன்றாக இருக்கவும் அறியவும் ஆசை.

கோபி நான் தற்சமயம் பாரிஸ் சிறைச் சாலையில் இருந்து வருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடந்த ஏப்பரல் 1ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தோம். 17 பேரில் 3 பேர் உடன் விடுதலை செய்யப்பட்டு, மற்றும் 14 பேர் இன்னும் சிறையில் இருக்கின்றோம்.

ஆரம்பத்தில் மூன்று மாதங்கள் மிகவும் கஸ்தர்ப்பட்டுவிட்டோம். எல்லோரையும் பாரிஸில் உள்ள பல சிறைக் கூடங்களில் பிரித்து பிரித்து விட்டுள்ளார்கள். எனது L2 Sante என்னும் சிறைக்கூடத்தில் மொத்தம் ஐந்து பேர். அதில் வேறு குற்றத்திற்காக தண்டனை பெற்ற இருவரும் என்னோடு சேர்த்துப் பிடித்த இருவரும் உள்ளோம். ஏறக்குறைய இங்கு மொத்த கைதிகள் 600 பேர்வரை, எனது ஏனைய (இந்த இடத்தில்) நண்பர்களைக் காண்பது மிகவும் அரிது.

ஆறு மாதங்களாகிவிட்டது நண்பர்களை 2 தடவை மட்டுமே தூரத்தில் காணமுடிந்தது. இப்படியே அனுபவமற்ற புதிய வாழ்வு தொடங்கியுள்ளது. பொழுது போக்குகளாக பத்திரிகைகள், புத்தகங்கள், தியானம், உடற்பயிற்சி என்றே போகின்றது. மூன்று மாதங்கள் வரை மிகவும் இறுக்கமான ஒரு குழந்தையின் வைக்கப்பட்டிருந்தோம். காலப் போக்கில் அவை யாவும் தளர்த்தப்பட்டு இப்பொழுது நிலமை பரவாயில்லை. இங்கு முன்பு பல தமிழர்கள் (எம்மவர், தமிழ்நாட்டினர்) இருந்திருக்கிறார்கள். இங்குள்ள 'லைபிரரியில்' (இதிகாசங்கள், காப்பியங்கள், ஆன்மீகம் இன்னும் சில நாவல்களும் இருக்கின்றன. ஆனால் எவரும் எமது பத்திரிகைகளை எடுக்க முயற்சிக்கவில்லை.

மூன்று மாதங்களும் வெளிச்செய்தி (எமது) எதுவும் தெரியாமல் மிகவும் துன்பப்பட்டதால் எனது கடும் முயற்சியால் சிறை அதிகாரிகளுடன் நிலைமையை எடுத்துக் கூறி இப்பொழுது அனைத்துப் பத்திரிகைகளையும் உரிய காலத்தில் நண்பர்களின் உதவி மூலம் எடுத்து அனைவரும் பார்த்து ஆறுதலடைகின்றோம்.

இந்த வகையில் தான் ஒருபேப்பர் பத்திரிகையை யூலையில் இருந்து பார்த்து வருகின்றோம். விடுதலை வாழ்வில் 26 ஆண்டுகள் முழுமையாக ஒய்வின்றி உழைத்ததற்கு ஒரு பலன் அந்த மண்ணில் விதையான உத்தமர்களோடுதான் சேரமுடியவில்லை. இன்று அதற்கு அடுத்த கட்டமான இந்த கூண்டுக்குள் அதுவும் இந்த காலக்கட்டத்தில் இருப்பது தான் ஒருபெரும் வேதனையாகவுள்ளது. எனிய சிறைவாழ்வு உண்மையில் எம்மை சிறைக்கவில்லை இன்னும் செதுக்கியிருக்கிறது என்ற சுபலீ அண்ணரின் வார்த்தைகள்தான் சொல்ல வருகின்றது.

உறவுப் பாலம்

தங்கள் ஒரு பேப்பர் பத்திரிகையில் நல்ல ஆக்கங்கள், ஆய்வுக்கட்டுரைகள், காலத்திற்கு ஏற்றவாறு பிரசுரித்து வருகின்றீர்கள். சபேசன் அண்ணரினதும், சேயோனினதும் கருத்துக்கள், சிறுகதைகள் இப்படி தேசம் நோக்கிய அனைவரின் எழுத்துக்கள் மிகவும் அருமையாகவுள்ளது. கடந்த காலத்தில் எமது தேசத்திற்கும், புலம் பெயர்ந்த எம் உறவுகளுக்கும் உறவுப்பாலமாக, உரிமையோடு TTN இருந்து வந்தது. இப்பொழுது IBC மட்டுமே உள்ளது. ஆனாலும் அதை எத்தனைபேர் உணர்வோடு கேட்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் அதற்கு அடுத்ததாக உறவுப் பாலமாக உள்ளது எமது பத்திரிகைகளே.

இதில் இங்கு இரண்டு பத்திரிகைகள் வெளி வருகின்றன. அவை பயத்தில் நடுங்கி நடுங்கி வருகின்ற பத்திரிகைகள் மாதிரியே

ஏதோ இவ்வளவு காலமும் வந்தது, விடக் கூடாது என்றீதியில் வருகின்றது போல் தோன்றுகின்றது.

ஆனால் ஒரு பேப்பரில் நிறையவே காலத்திற்கேற்ற செய்திகளை பார்க்கக் கூடியதாகவுள்ளது. இன்னும் புலம் பெயர்ந்த எம்மவர்களின் எதிர்கால செல்வங்கள் சந்ததியை நோக்கியும் அவர்களை கவனத்தில் எடுத்தும் நீங்கள் செய்யும் செயற்பாடுபாராட்டுக்குரியது. இதில் எங்களின் நிலையையும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தீர்கள். மிகவும் நன்றி.

6ம் திகதி நேற்றும் ஏதோ ஊர்வலம் 27km ஏற்பாடாகியிருந்ததாக அறிந்தேன். எப்படி முடிந்ததோ தெரியவில்லை. இந்த விடயத்தில் காவல்துறை செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதற்காக ஜனநாயக நாட்டில் அதை ஓரளவு கடைப்பிடிக்கின்ற நாடு பிரான்ஸ்தான். அரசும், நீதித்துறையும் எமது மக்களதும், மண்ணினதும் இன்றைய துயரமான நிலையை ஓரளவாவது புரிந்து கொண்டு சாதகமான முடிவை எமக்கு வழங்க முடியும்.

பயங்கரவாதிகள்?

ஏற்பாட்டாளர்களும் முன்னெடுப்பவர்களும் சோர்ந்து போகாமல் ஒவ்வொரு பாதைகளால் முயற்சி செய்தே செல்ல வேண்டிய இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லாது அமைதியாய் இருந்தால் இந்த 14 பேர் மீதும், எம்மை கைது செய்தபோது சொல்லப்பட்ட 'பயங்கரவாதிகள்' என்ற பட்டம் உறுதியாக்கப்பட்டு அந்தக்கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்படும். இது சாந்தன் அண்ணருக்கும் பொருந்தும்.

மக்களை எழுச்சிப்படுத்தும் பாங்கு பத்திரிகைகளுக்கு மிகவும் உண்டு. எனவே எமக்காக வென்று அல்ல, சிறைவாழ்வு துன்பத்தான் ஆனால் அதற்காகவல்ல, நாம் இந்த வழக்கில் வெற்றியடைய வேண்டும். எம்மை தடை செய்வதற்கு இங்குள்ள சிறிலங்கா தூதுவராலயம் மிகுந்த முயற்சி எடுத்து வருகின்றது. ஆகவே உள்ளூக்குள் இருக்கும்

எம்மை விட வெளியில் இருக்கும் மக்களின் எழுச்சியும், உணர்வும் ஜனநாயக வழியில் போராட வேண்டிய காலமாகவுள்ளது. ஆகவே நீங்கள் இதுவிடயமாக ஆராய்ந்து, கலந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி எமது மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும் சில கட்டுரைகள், கவிதைகள், ஆக்கங்கள், கதைகள் எழுதலாம் என்று முனைகின்றேன். தியானத்தின் மூலம் மனதை தற்போது ஒரு நிலைப்படுத்தி எழுதுகின்றேன். அதில் எமது மண்ணில் கண்ட கண்ட தெய்வங்களை நினைத்து ஆண்டு தோறும் ஒரு பாடல் நான் எழுதுவதுண்டு. மாவீரர் வாரம் அல்லது நாளையொட்டி பிரசுரித்து விடுங்கள். இவைகள் யாவும் எனது சொந்தப் பெயரில் அல்லது புனைப்பெயரில் அனுப்பி வைக்கின்றேன்.


(செப்-28ல்) எழுபரிதி எழுதியபுத்திஜீவிகளா? புறம்போக்குகளா? அருமையான தலைப்பும் கருத்துக்களும். இந்த விடயங்கள் எம் எதிர்கால சந்ததிகளை விபரமாக சென்றடைய வேண்டும். அண்மையில் தாயகத்தில் இருந்து யோகி அண்ணரும் தெரிவித்திருந்தார், எமது மண்ணில் நடந்த நல்லது கெட்டது எல்லாமே ஆவனமாகி எமது சொத்துக்களாக காத்து அடுத்துவரும் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று.

உங்களைப் போன்றவர்கள், உங்கள் காரன்/காரிகள் அந்த பங்கைச் செய்ய வேண்டும். எத்தனையோ தடைகள், சோதனைகள், துன்பங்கள் வரும் நானும் நிறையவே அனுபவித்த அனுபவம். நாம் துவளக்கூடாது. உறுதியாக எப்பொழுதும், எந்நேரத்திலும் எம்மை அர்ப்பணிப்போம். உங்களுக்கு முடிந்தால் பதில் போடுங்கள், இங்கு அல்ல வெளியில் உள்ள ஒரு விலாசம் தருகின்றேன். அதற்கு போடவும், அது ஒருவழியில் எனக்குக் கிடைக்கும்.

நன்றி

அன்புடன்

மேத்தா - (பிரான்ஸ்)



Herba Naturelle's Natural Health clinic

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கையான மாற்று சிகிச்சை முறைகள்:

- * Herbal Medicine
- * Acupuncture
- * Aroma therapy
- * Homeopathy
- * Psychotherapy
- * Osteopathy
- * Nutritional therapy
- * Reflexology
- * Indian Head Massage
- * Chiropody
- * Sports Massage

ஆகியன வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு சிகிச்சை முறையையும், தகுதி பெற்ற பயிற்றப்பட்ட, நீண்ட கால அனுபவமுள்ள சிகிச்சையாளர்கள் வழங்குவார்கள்.

மேலதிக விபரங்களுக்கு:

Natural Health Clinic
351a Whitehorse Road
Croydon CRO 2HS

Call: 0208 6648720

வெளிவந்துவிட்டது
இலவச மருத்துவ இதழ்
"ஆரோக்கிய வாழ்வு"
பெற்றுக்கொள்ள தமிழ் கடைகள்
ஆலயங்களை நாடலாம்

அறிந்ததும் அறியாததும்

உமா மகாலிங்கம்
(ஒரு பேப்பருக்காக)

பளிவிட்ட வழி

உலகளவில் போக்குவரத்து வசதிகள் புதிய சாதனைகளைப் படைத்திருந்தாலும் வணிகத் துறையின் முன்னிற்பது கப்பல் போக்குவரத் தென்பதில் அசைக்கமுடியாத அங்கீகார முண்டு. ஐரோப்பிய நாடுகளையும் ஆசிய நாடுகளையும் இணைக்க எவ்வாறு சுயோஸ் கால்வாய் உருவாக்கப்பட்டதோ அதேபோன்ற ஒரு வசதியை ஐரோப்பிய நாடுகளும் கிழக் காசிய நாடுகளும் மிகவிரைவில் அடையப் போகும் சாத்தியக் கூறுகள் சம்பந்தத்தில் வெளிவந்துள்ளன.

கனேடிய ஆற்றிக் கடல்பகுதியை, முற்றாக உறைந்து போக வைத்துள்ள மலைபோன்ற பனிக் கட்டிகள், அந்தக் கடல்வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு பயணிக்கக் கூடிய கிட்டிய, பாதையை தடைசெய்துவிட்ட இயற்கையின் இறுமாப்பு மாறிவரும் வெப்ப சூழ்நிலை நிமித்தம் தளர்ந்துவருவது ஒரு விதத்தில் மகிழ்ச்சிதரும் செய்தியாகும்.

1610ம் ஆண்டளவில் ஹென்றி ஹட்சன் என்பவர் இக்கடல் வழியாக பயணம் செய்ய எடுத்த முதல் முயற்சி படுதோல்வி கண்டது சரித்திரப் பதிவேடு. அதன்பின்னர் 2 வருட அயராது முயற்சியால் நோர்வேயைச் சேர்ந்த றோல்ட் அமுன்சென் என்பவர் 1905ம் ஆண்டளவில், பனிப் பாறைகள் ஊடாகவும், நெருங்கவே முடியாத மலைபோன்ற பனிக் கட்டிகளை ஊடறுத்தும், மிகக்குறுகிய ஒரு வழியை உண்டாக்கி தனிப்பெரும் சாதனையைப் பதிவு செய்தார்.

இத்தகைய இடையூறுகள் இனி வருங்காலத்தில் தொந்தரவு தராத ஒரு கடல் வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக ஐரோப்பிய ஆராச்சியாளர்கள் பிரகடனம் செய்துள்ளமை,

கடல்போக்குவரத்துத் துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிழக்காசிய நாடுகளுக்கு பயணம் செய்ய இதுவரை எடுத்த தூரத்தை மூன்றில் ஒரு பங்காக குறைந்தது வணிகத்துறைக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.

பரவும் பயங்கமான நோய்

யுத்தத்தின் விளைவாக இதுவரை 655,000 இராக்கிய மக்கள் இறந்துவிட்ட ஒரு மதிப்பீட்டை, கடந்த வருடம் கணக்கெடுத்த போர் ஹம் (BURNHAM) தலைமையிலான குழுவினர் அறிக்கையிட்டுள்ளனர். குண்டுகளாலும் துப்பாக்கிச் சன்னங்களாலும் துளைக்கப்பட்ட இராக்கிய மக்கள் மத்தியில் வேகமாகப் பரவும் கொடிய வாந்தி பேதி நோயைக் (CHOLERA) கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. சர்வதேச சுகாதார ஒன்றியத்தின் (WHO) மதிப்பீட்டின்படி சுமார் 25,000 இராக்கியமக்களை இந்நோய்தீண்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இம்மக்கள் பாவிக்கும் குடிநீரில் இந்நோய் பரவிவிட்டதால் இதைக்கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

இந்நோயைத் தடுக்கக்கூடிய குளோரின் (CHLORINE) வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நீர் சுத்திகரிப்புக்குத் தேவையான இயந்திரங்கள் யுத்த முன்னெடுப்பு காரணங்களால் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. சுயதேவைக்காக தோண்டப் படும் கிணற்றுநீரிலும் இந்நோய்கலக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதை ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் (UNICEF) அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டுகின்றன. இக்கொடிய நோய் பரவுவதைத் தடுக்காது போனால், போரினால் கிடைத்த அழிவைவிட, நோயின் தாக்கத்தால் விளையப் போகும் அனர்த்தம் படுமோசமாக இருக்கப்போவதை எதிர்பார்க்கலாம். இத்தகைய ஒரு ஆபத்து

இலங்கையின் வட கிழக்கில் வாழும் மக்களுக்கும் விதிவிலக்கல்ல.

தளலக்கவசம்

துவிச்சக்கரவண்டிகளைப் பாவிப்பவர்களுக்கும், விளையாட்டு வீரர்கள் அணிவதற்கும் உபயோகப்படுத்தும் தலைக்கவசத்தைத் தயாரிப்பவர்கள் ஐரோப்பிய மக்களின் தலைவடிவமைப்புக்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்படுவதை கண்டுகொள்ளலாம்.

இத்தகைக் கவசங்கள், அனேகமான சீன மக்களின் தலைகளுக்குப் பொருந்தாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர் லாந்தைச் சேர்ந்த டெல்புல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஆய்வினூடாக யோகன் மோபென்பறுக் எனும் ஆராய்சியாளர், சீன மக்களின் தலைப்பாகத்து அளவுகோலை நிர்ணயிக்கும்போது, அவர்களுடைய தலை பின்பக்கமாக சிறிது தட்டையாகவும் மேற்பக்கம் உருண்டை வடிவமாகவும் இருப்பதை அவதானித்துள்ளார்.

எனவே, இவர்களுடைய தலையளவை சீன அளவு என வரையறுத்துள்ளனர். வருங்காலத்தில் சீன மக்களுக்கு ஏற்றவகையில் தலைக்கவசங்கள், முக்குக்கண்ணாடிகள், தலையில் அணியும் தொலைபேசிகள் உற்பத்தி செய்ய, தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாய கண்டுபிடிப்புகள்

இந்திய நிர்வாகத்துறை வித்தியாசா லையைச் சேர்ந்த அனில் குப்தா என்பவர் 20 வருடங்களுக்கு முன்பே உருவாக்கிய HONEY BEE NETWORK என்ற ஸ்தாபனம், வருடத்தில் இரண்டு தடவைகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, கிராமங்களில், நகரங்களில் வாழும் மக்களிடையே புதிய கண்டு பிடிப்புக்களை ஊக்குவித்து வருவது இந்தியாவின் வளர்ச்சிக்கு உரம்போடுவதை உணரலாம். இந்த இயக்கத்தின் பயணத்தில் கவரப்பட்ட

10,000க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளில் சிலவற்றை எமது வாசகர்களும் அறிந்து கொள்ள இத்துடன் சேர்க்கப்படுகிறது.

கேரளாவில் மாலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெம்யா ஜோஸ் எனும் 14 வயதுப் பாடசாலை மாணவி, தனது கல்விக்கு செலவழிக்கும் நேரத்தைக் கெடுப்பதாக எண்ணிய துணிதலைக்கும் பழுவை குறைப்பதற்கு மாற்று வழியாக கால்களால் சுழற்றப்படும் துணி தலைக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளார். இதற்கு மின்சாரம் அவசியமில்லை.


வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த கனக் தாஸ் என்பவர், பள்ளமும் புட்டிகளும் நிறைந்த பாதைகளில் வேகமாகச் செலுத்தக் கூடிய துவிச்சக்கர வண்டியை உற்பத்தி செய்துள்ளார். இத்துவிச்சக்கரவண்டியில் இணைக்கப்பட்டுள்ள மெல்லிய கம்பிச் சுருளால் உள்வாங்கப்படும் சக்தி காலால் உந்தப்படும் மிதி விசையை அதிகரிப்பதுதான் இதன் விசேடம்.

காஷ்மீரில், அன்றாடம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரசீக் என்பவர் கால்வழங்க முடியாத சாரதிகள் கைகளால் காரின் கிளச்சை அழுக்கும் வகையில் தனது கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்.

எந்தவித புத்தகப்படிப்போ, கல்விவாசனையோ, பட்டப்படிப்போ மேற்கொள்ளாத இவ்வகை கண்டுபிடிப்பாளர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் உற்பத்திற்கு அங்கீகாரம் வழங்கவும், அவ்வற்பத்திகளை வர்த்தக ரீதியாக மேம்படுத்தவும் அனில் குப்தா அவர்களின் இயக்கம் முன்னோடியாக இருப்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் உறுதுணையாக இருப்பதை, ஈழத்து தமிழ்மக்கள் இன்றைய கால கட்டத்தில் உணர்ந்து செயலாற்ற வேண்டியது, அவசியமும் அவசரமுமாகும்.

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும்,
ஒரு பெயர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பெயர்



Fresh மல்லிகைப் பூக்கள் மற்றும் மாலைகள்
அனைத்தையும் ஒரே இடத்தில் ஒரே
நேரத்தில் பெற்றுக் கொள்ள நாட வேண்டிய
இடம்.

MK PARTY SERVICES

Call: Vel

Mob: 07944008249, Mob: 07738393289

Fax: +44 2087 1120 77

34 Cecil Road, Walthamstow, London E17 5JD.

www.mkpartysevice.com

MR PARTY SERVICES
www.mkpartysevice.com

"Give us your job to organise
the Party Service on your behalf"

Hall & Boat Party
Cards
Decoration
Dj, Music, Nathaswaram & Thavil
Flowers & Maalai
Cakes
Drinks
Catering
Bridal Makeup
Sarees
Video & Photography
Liminated Album
Priest Arrangement
Gift Ideal
Banner Printing

தொடர்புகளுக்கு: வேல் (Vel)

Mob: 07944 008 249

07738 393 289

Fax: 44 20 8711 2077

MK pvt limited

www.mkpvtlimited.com, Email:mkpvtlimite-3@btinternet.com



வெண்புறாவினில்...

நர்த்தன மாலை 2007



'வெண்புறா' அமைப்பின் பிரித்தானியக் கிளையினால் வருடந்தோறும் நடத்தப்படும் 'நர்த்தனமாலை' என்ற தாயகப் பாடல்களுக்கான நடனப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.09.07) வெகுசிறப்பாக நடைபெற்றது.

இரண்டாவது வருடமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் லண்டனின் பல முன்னணி நடன ஆசிரியர்களின் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

வோல்தம்ஸ்ரோவ் அசெம்பிளி மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் ஆரம்பித்த நடனப்போட்டியில் மங்கள விளக்கினை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நீண்டகால தொண்டரான திருமதி ஜெயசிங் ஏற்றி வைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து 'வெண்புறா' அமைப்பின் பணிகள் பற்றிய விவரணச் சித்திரம் அகன்ற வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பற்றிய பாடலுக்கான வரவேற்பு நடனத்தை செல்வி. கவிதா சத்தியமூர்த்தி, செல்வி. ஜனனி தேவபாலன் ஆகியோர் நிகழ்த்தினர். தொடர்ந்து கீழ்ப்பிரிவு, மேற்பிரிவுக்கான தனி, மற்றும் குழு

நடனப்போட்டிகள் நடைபெற்றன.

தாயகத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், வெண்புறாவினின் பணிகள் பற்றியும், புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து ஆற்ற வேண்டிய பங்களிப்பு தொடர்பாகவும், சிறப்புரை ஆற்றிய வெண்புறா அமைப்பின் ஐரோப்பியப் பொறுப்பாளர் மருத்துவர் என்.எஸ்.மூர்த்தி எடுத்துக்கூறியிருந்தார். புலம்பெயர்ந்த பின்னரும் தமிழர் தம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கட்டிக்காக்கும் வகையில் எதிர்கால சந்ததிக்கு பரதக்கலையைக் கற்பித்து வரும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வின் போது வெண்புறாவினால் கௌரவிக்கப்பட்டது மிகவும் சிறப்பிற்குரியது.

சிறீமதி ராகினி ராஜகோபால், சிறீமதி சாந்தி தர்மேந்திரன், துரைசிங்கம், சிறீமதி கவிதா செல்வமாறன், சிறீமதி பாமினி பாலநாதன், சிறீமதி மதிவதனி பிரபாகரன், சிறீமதி ஷைலி கோமளதன், சிறீமதி கௌசிகா கருமார் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து 'பாதணி' என்ற குறும்படம் அகன்ற வெண்திரையில் ஒளிபரப்பப்பட்டது.

வர்ணங்கள் 2007



தமிழ் இளையோர் அமைப்பின் ஐக்கிய ராச்சிய கிளையினரால் 22.09.07 ரஹங்குஹங்குஞ்சு அருகுக் கவுலங் ஏறுவினில் 'வர்ணங்கள் 2007' எனும் மாபெரும் கலை நிகழ்வு மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது.

இந்நிகழ்வு யாழ், நாகர்கோவில் மண்ணில் சிறிலங்கா அரசாங்கத்தினால் 22.09.1995 இல் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவாக நடத்தப்பட்டது.

அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் 22.09.1995 அன்று நடந்த அந்த கொடூர சம்பவத்தில் பலியான மாணவர் ஒருவரின் தாயார் மாணவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலையினை அணிவித்தார். இதனைத் தொடர்ந்து பெருந்திரளாக வந்திருந்த மக்களில் பலியான மாணவர்களின் உறவினர்களும் நாகர்கோவிலைச் சேர்ந்த பொதுமக்களும் மாணவர்களின் உருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர்.

இந்த வணக்க நிகழ்வைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமானது. முதலாவது நிகழ்வாக எங்கள் தாய் மொழியை வாழ்த்தும் ஒரு இனிய பாடலுக்கு தமிழ் இளையோர் அமைப்பின் உறுப்பினர்கள் நடனமாடினர். இந்த நடனம் பர்வையாளர்களுக்கு தாயக உணர்வை ஊட்டும் விதமாக அமைந்திருந்தது.

மேலும் திரைப்பட பாடல்களுக்கான நடனங்களும் மேற்கத்தய நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக தேவிகா அனுரா அவர்களின் தயாரிப்பில் உருவான 'அடிமை விலங்கை உடைப்போம்' என்ற நாட்டிய நடனம், நஹங்குக்கு ஊசுநூக் அசுக்கு வழங்கிய மேற்கத்தய நடனக் கலவை, மழலைகளின் அணிவகுப்பு மற்றும் இலண்டன் தமிழ்நாடு படைப்பில் உருவான வில்லுப்பாட்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இம் மாபெரும் கலை நிகழ்வுக்கு நிகழ்ச்சிகளை தந்து ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தமிழ் இளையோர் அமைப்பின் சார்பாக நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 'வர்ணங்கள்' நிகழ்வு பெருக்கு ஏற்றால் போல் வர்ணங்களாகவே இருந்தது. இந்நிகழ்வில் இளையோர் அமைப்பின் பங்கும், செயற்றிறனும் அனைவரது பாராட்டையும் பெற்றுக்கொண்டது.

இறுதியில் போரில்லா ஒரு உலகம் வேண்டும் எம் இன மத பேதமின்றி இந்த உலகம் இருக்கவேண்டும் என்ற எம் எதிர்கால சந்ததியின்? கனவை வெளிப்படுத்தும் ஒரு பாடலுக்கு மழலைகளின் வேண்டுகூண்டின் இந்த நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம்

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல ஜோதிட நட்சத்திரம் **அர்ஜுனா ராஜலி குருஜி ஜெங்கம்மா**

கைரேகை, சாமுத்திரிகா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாம நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் கடந்ததாலும், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குவார். இவரை ஒரு முறை சந்தித்துப் பாருங்கள். பெயர் வசிகம், தொழில் வசிகம், கையெழுத்து வசிகம், காதல் வசிகம், கணவன் மனைவி பிரச்சனை தீர், திருமணம் பிரச்சனை தீர், தொழில் முடக்கம், விபாபார வசிகம், உத்தியோகத்து தடை நீங்க, குழந்தை பாக்கியம் இல்லாமை, தாம்பத்தியக் கோளாறு, அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் வழங்கப்படும். ஆயுர் வேத மருந்துகள் சகல விதமான வியாதிகளுக்கும் நாடி பார்த்து மருந்து தரப்படும்.

07951 631 883 / 020 8470 5209

1st Floor, Sai Hair Dressers, 345 A High Street North, Manor Park, London E12 Open Seven days a Week



Past efforts and present needs

By: N. Malathy

The efforts

It has often been commented that there is a dearth of analysis of the past failed peace processes of which there have been many. The implication is that lessons that could be learnt by such analysis which would benefit future efforts are being missed. The reality is that the Sri Lankan theatre of ethnic conflict is full of such omissions in several dimensions. Analysis of the positions of one side by the other and clear documentation of the enormous human rights violations at the most micro to macro summary levels are two glaring omissions. In this article another omission, relating to the peace process, will be highlighted.

Liz Philipson of London School of Economic, with a longstanding interest in the Sri Lanka peace processes says, in "Negotiating Processes in Sri Lanka", No 12 of a 30 part MARGA series on Sri Lanka, published in 2002,

"Sri Lankan has a history of abrogated and broken agreements. The pacts agreed within the constitutional process prior to the 1983 were honored in their breach by successive Sri Lankan governments. Since 1983 there have been a series of initiatives within the constitutional processes - All Party Conferences and Parliamentary Committees - and negotiations which have included the armed Tamil militant groups operating outside the constitutional processes. Negotiations have been abandoned and agreements jettisoned by all sides during that time. These broken agreements cast a long shadow over the present. Government's failure to implement agreements has left many Tamils cynical about the value of negotiations, whilst the government is skeptical about LTTE's intention of honoring ceasefire agreements."

The proposals

Scattered within this checkered history of abrogated agreements are some proposals for resolving the ethnic conflict. The very first such proposal after the start of the Tamil armed struggle is the articulation by the Tamil side at the talks in Thimbu in Bhutan in 1984. The articulation was endorsed by all the different Tamil armed groups as well as the

Tamil political representatives and is now popularly known as the Thimbu principals. This was flatly rejected by the Sri Lankan Government thus ending that talks.

The next serious proposal came in the form of the Indo-Lanka accord in 1987 which was really an agreement between India and Sri Lanka. Although LTTE, by then the only meaningful Tamil representation, did not endorse it wholeheartedly, it did lend its silence and thus did not openly oppose it. The implementation of the Indo-Lanka proposal failed and much has now been written about the causes. Yet, that accord is perhaps a rare concrete proposal for resolving the conflict.

The next attempt at such a proposal was made by former GoSL President Kumaratunge in 1996. It was popularly known as the "Devolution Proposal". However, this particular proposal remained draped in mystery for a long time and went through many incarnations to satisfy the various Sinhala pressure groups. In the end no concrete proposal was put on the table for study.

It was now the LTTE's turn to put a proposal on the table and it came out in 2004 as a proposal for an Interim Self Governing Authority, popularly known as ISGA proposal. Unfortunately the GoSL President, Kumaratunge dissolved the parliament that was getting ready to discuss this proposal at the talks with the LTTE.

The last of such attempt was made by the GoSL in 2007 in the form of All Party Representatives Committee to put forward a proposal. This committee split into more than one splinter group and the proposal that was put forward by the group which had the most members came to be called the "APRC Majority Report". This report has no GoSL backing and remains frozen despite the high hopes of some countries.

Thimbu principals in 1984 by all the Tamil parties, Indo-Lanka proposal in 1987 by GoSL and India, Devolution Proposals in 1996 by GoSL, ISGA in 2004 by LTTE, APRC Majority Report in 2007 by a splinter group. If one reads the background of these given above a pattern emerges. Tamils have put forward concrete ideas in 1984 and again in 2004. Sinhalese have not been able to put forward anything concrete during this 50 year

period. All they could achieve was to remove all the minority protections from the constitution and enshrine a new constitution that has trapped the people in a vortex of endless misery from which they are unable to escape.

The need

The one and only Indo-Lanka accord was put forward with India holding a stick at GoSL and twisting the arms of the LTTE. If India had put forward this Indo-Lanka proposal as a framework for discussion without trying to implement forcefully with stick and gun, would it not have advanced peace in Sri Lanka better? Why then did India not do that and instead approached it the way it did? The answer to the last question is not as important as registering the fact that India did not give time for the proposal to be discussed by the people in this island.

Despite these facts, the common discourse among the international community has been that it is the LTTE that is unwilling to settle for peace and not the GoSL. With this dominant discourse as cover the genocidal war on Tamils is silently condoned.

It is obvious that what the Tamils have put forward has not advanced peace. It is also obvious that Sinhala people are incapable of putting forward anything except to take the country backwards to darker times. Given this, why has the international community not taken forward its peace efforts in Sri Lanka by learning some lessons from the Indian experience? What is the most crucial lesson that could have been learnt?

The first lesson is that sending in an international armed force will not succeed. Second lesson is that the Sinhala and Tamil cannot resolve the conflict at the peace talks. Third lesson is that just talking about human rights will not change anything.

It, therefore, does seem a worthwhile project for the international community to put forward a framework proposal for the resolution of the conflict for discussion by people in the island. It would be a purely intellectual exercise requiring very little expense and no loss of life.

Why has it not been done?

(Courtesy: TamilCanadian)

Is That All You Got, Karuna?

By Sachi Sri Kantha
FOR ORUPAPER



The recent newsreports that the erstwhile LTTE Colonel named Karuna had fled to a faraway land prompted me with the title, 'Is That All You Got, Karuna?'. It is a borrowing from boxing champ Muhammad Ali's 1974 quip ['Is That All You Got, George?'] to his rival George Foreman in the ring, when they squared in the then Zaire for the boxing heavyweight title.

In 2004 and 2005, Karuna produced an avalanche of news on this side of the Atlantic (especially in the Indian and Sri Lankan media and the Asian Tribune web-zine then presented from Bangkok), simulating Ali's celebrated "I'm the Greatest" boast in the 1960s. Many journalist scribes in Colombo, Chennai, New Delhi and Toronto even swallowed Karuna's bombast. But, make no mistake, Karuna was no Ali. Ali was the real thing, but Karuna was a fake. Whereas inside and beyond the boxing ring, Ali lived up to his boast, Karuna's act bombed, bombed, bombed - despite the voluble cheerleading from a number of anti-Tamil, anti-LTTE quarters. Literally and figuratively, Karuna couldn't stand on his feet, neither on his home ground of East Eelam nor anywhere in blessed Lanka. That's why he had to flee.

A Hindustan Times report on Karuna's Fate

P.K. Balachandran, reporting for the Hindustan Times (Oct. 8, 2007) filed this report, under the caption 'Split in LTTE dissident camp: Karuna sacked by second in command':

'Karuna, who broke away from the LTTE and formed the pro-government Tamileela Makkal Viduthalai Puligal (TMVP) in 2004, has now been sacked from the TMVP's Working Committee by a rival faction led by Chandrakanthan alias Pillaiyaan.

A statement issued by the Pillaiyaan group said on Monday, that Karuna had been sacked for financial irregularities. However, efforts were still on to effect a patch up between Pillaiyaan and Karuna. "Some members of the Working Committee support Karuna, while some others support Pillaiyaan. Discussions on a compromise are going on," TMVP spokesman Asad Mowlana told Hindustan Times.

Karuna is currently abroad, presumably in the UK, at the request of the Sri Lankan government. His presence in Sri Lanka had become an embarrassment for the government which was accused by the international community of being "complicit" in the crimes committed by him, crimes like abduction of children and extortion of money from civilians.

Is that all you got, Karuna? In 2004, P.K. Balachandran was one of the dozen or so Indian scribes who initially contributed a number of reports with a 'Hail Karuna' slant. Balachandran's latest write-up on Karuna's fate neatly sums up the tragedy of a hero turned snitch. But still, Balachandran hasn't told the complete story.

For pragmatic reasons, Balachandran evaded an answer for the vital question of 'Why Karuna's fate turned to the worse?' since he chose to cross the line of decency in March 2004. A simple answer can be gleaned from George Foreman's 1974 quip, "I was thinking that the \$5 million I was making was the easiest money in the world." Balachandran's report mentions that "Pillaiyaan's group had been complaining that Karuna was keeping 70% of the money collected from the people for his private use, and giving only 30% to the TMVP."

Nothing is stated, however, about how much money passed into Karuna's pockets from the "executive HUMINT agents of underground diplomacy" representing nations that have a continuing interest in the LTTE's infrastructure. Karuna may not have been promised the \$5 million which George Foreman was dreaming about in 1974. But, certainly, Karuna betrayed the trust Eelam Tamils had in him for shekels of hard cash and turned into a snitch. It was Karuna's personal choice to become rich moneywise. And Tamils, who are richer than Karuna (not in money, but in sense) will now hardly waste teardrops on the current plight of this snitch.



SRI KALI MATHA ASTROLOGICAL CENTRE

காளி மாதா ஜோதிட நிலையம்

HEREDITARY: 44 YEARS IN SATISFIED SERVICE TO MANY PEOPLE IN VARIOUS PARTS OF THE WORLD, NOW IN LONDON)

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல ஜோதிட நட்சத்திரம் Pandit Sri Dharma Rajah Shastri அவர்கள் கைரேகை, சாமுத்திரா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாம நட்சத்திரம், வருங்காலம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக கணித்து வழங்குவார்.

REPUTED ASTROLOGER/PALMIST from INDIA
Pandit/Jyotish: Sri. DHARMA RAJAH SHASTRY.

Through Astrology, Palmistry, Numerology, Date of Birth, Horoscope and also Numerology; You can know about Past, Present, Future and right prediction in: Education, Job(Career) & Promotions, Business and Money, Love -Marriage-Children & Family Matters, Husband-Wife Relationship, Health&Peace of Mthd, Choice of Lucky Stones (Rings can be made), Visa & Immigration, Lottery & Luck-Money, Lakshmi pooja, Removal of Witch-Craft, & all types of Evil-Black-Magic, protection in-House, Job etc.

NOTE: ALL MATTERS ARE KEPT CONFIDENTLY!!

குழந்தைகளுக்கு பாசிக்கா இயற்கை இவையாக தாய்ப்பால்.

இவர்களை ஒருமுறை சந்தியுங்கள்.

பெயர் வசியம், தொழில் வசியம், கையெழுத்து வசியம், காதல் வசியம், கணவன் மனைவி பிரச்சினை தீர, திருமணப் பிரச்சினை தீர, தொழில் முடக்கம், வியாபார வசியம், உத்தியோகத்து தடை நீங்க குழந்தை பாக்கியம் இல்லாமல், தம்பத்திய கோளாறு, பில்லி குணியம், மந்திரம் ஏவல், செய்வினை, ஜனவசியம், செய்வினையால் பாதிப்படைந்தவருக்கு பரிகாரம் வழங்கப்படும். அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரம் வழங்கப்படும். சகல விதமான வசியம் செய்து தரப்படும். தாயத்துக்கள் சக்கர ஸ்தபனங்கள் வழங்கப்படும்.

Contact Address: AUJLA OPTICIANS (Site Door)
16, High Street, Southall, Middx, UB1 3DA Opp: Habib Bank A G ZURICH

Please Call:

07931 141 677 / 07931 141 712

Timings: 10.00a.m - 08.00p.m (All days of the week)

Service in: TAMIL, HINDI, ENGLISH & Other Languages


Pandit Sri Dharma Rajah Shastri

"Kindly Visit Once and adjust the path of your Precious Future Life"!



Thank you, Ambassador Robert Blake...

Nadesan Satyendra
WWW.TAMILNATION.ORG



I acknowledge with gratitude my indebtedness to the reflections of Paul Coelho in an article entitled 'Thank You, President Bush' written in 2003, some four years ago.

"..The Sri Lankan military has achieved important victories in the past year, including the defeat of the LTTE in the east and the sinking of many rebel tankers used to deliver military and other supplies to the Tamil Tigers. Such victories and US support for Sri Lanka should demonstrate to the LTTE that they cannot hope to win this conflict... To help relieve the suffering of the displaced, the US has donated food worth USD 14 million so far this year with another shipment valued at USD 9 million set to arrive in the island later this year... But both sides (government and LTTE) must realise there can be no military solution to Sri Lanka's conflict..." US Ambassador to Sri Lanka, Robert Blake, at a luncheon meeting at the American Chamber of Commerce in Colombo on 13 October 2007

Thank you Ambassador Blake for reminding us of the important victories that the Sri Lanka military has achieved in the past year.



Pessalai Welikande Kayts



Vankalai Vallipunam Padahuthurai

Thank you also for reminding us of the defeat of the LTTE in the East.



Vaharai - the Unfolding Misery

Thank you for your warning that 'such victories and US support for Sri Lanka should demonstrate to the LTTE that they cannot hope to win this conflict' - and thank you for reminding us of the might of the United States.



Thank you for telling us of the support that the US has given and continues to give the murderous Sri Lanka regime of President Rajapakse - and in this way, reminding us of the support that US governments have given, from time to time to other murderous regimes including those of Ferdinand Marcos of the Philippines, Augusto Pinochet of Chile, the Shah Pahlevi of Iran and Anastasio Somoza of Nicaragua.



Shah Iran Batista Cuba Pinochet Chile Duvalier Haiti Somoza Nicaragua

Thank you for reminding us of US President Franklin D. Roosevelt's disarming remark "Somoza may be a son of a bitch, but he's our son of a bitch."

Thank you also for not insulting the intelligence of your audience by repeating the claim of your predecessor, Ambassador Lunstead in 'United States' Role in Sri Lanka's Peace Process, 2002 - 2006' that the US has no interest in military bases in Sri Lanka.



Thank you for your open meeting with Comrade Wimal Weerawansa, of the JVP on 2 October 2007, and reminding us of the visit by Comrade Wimal Weerawansa to China in June this year.

Thank you for reminding us of the international dimensions of the conflict in the island of Sri Lanka, the strategic importance of the Indian Ocean region and China's "String of Pearls" strategy as foreign oil becomes a center of gravity critical to China's energy needs.

Thank you for informing the American Chamber of Commerce, at the luncheon meeting in Colombo that to help relieve the suffering of the displaced, 'the US has donated food worth USD 14 million so far this year with another shipment valued at USD 9 million set to arrive in the island later this year.'

Thank you for turning a blind eye to the intentions of the Sri Lankan State which has returned to the logic of Sinhala colonisation of the Tamil homeland..

Thank you, Ambassador Blake for reminding us of the power that flows through the barrel of the gun and allowing the people of Tamil Eelam to know what it feels like to be powerless and to learn to grapple with that feeling and transform it.

Thank you, therefore, for not listening to us and not taking the moral legitimacy of the Tamil Eelam Struggle for freedom seriously but know that we are listening to you and that we will not forget your words.

And we will also not forget the words of the US Massachusetts House of Representatives in June 1981 calling for the 'Restoration of the Separate Sovereign State of Tamil Eelam' and calling for the public recognition of 'the right of self determination by the Tamil people of Tamil Eelam' - though you may have forgotten them.

Thank you for telling us that 'both sides (government and LTTE) must realise there can be no military solution to Sri Lanka's conflict' and thus reinforcing our own belief in the words of Sri Aurobindo in 1907 -

"A feeling or a thought, the aspiration towards liberty, cannot be estimated in the terms of concrete power, in so many fighting men, so many armed police, so many guns, so many prisons, such and such laws, ukases, and executive powers. But such feelings and thoughts are more powerful than fighting men and guns and prisons and laws and ukases. Their beginnings are feeble, their end is mighty. But of despotic repression the beginnings are mighty, the end is feeble..."

Thank you for reminding us that victory will not come by recourse to armed might (as Iraq illustrates) and that you may ban the LTTE but you cannot deny the nuclear energy of a people struggling for freedom from alien rule.

And as to when victory will come, thank you for your scarcely concealed concern that the words of wisdom in Mahatma Gandhi's Pledge of Resistance in Transvaal, Africa, 1906 may indeed stand the test of time -

'..If someone asks me when and how the struggle may end, I may say that, if the entire community manfully stands the test, the end will be near. If many of us fall back under storm and stress, the struggle will be prolonged. But I can boldly declare, and with certainty, that so long as there is even a handful of men true to their pledge, there can only be one end to the struggle, and that is victory...'

Thank you, Ambassador Blake, because without you we may not realise to the maximum our own potential to mobilise.

We would like to say to you with Marcus Aurelius (who said it some 1800 years ago) "Look back over the past, with its changing empires that rose and fell, and you can foresee the future, too." And, perhaps you may want to learn something about patriotism and the nobility of the struggle of the people of Tamil Eelam to be free from alien Sinhala rule from that which Swami Vivekananda said many years ago -

"...They talk of patriotism. I believe in patriotism, and I also have my own ideal of patriotism. Three things are necessary for great achievements... First, feel from the heart... This is the first step to become a patriot, the very first step. (Second) You may feel, then; but instead of spending your energies on frothy talk, have you found any way out, any practical solution, some help instead of condemnation...? (And Third) Yet, that is not all. Have you got the will to surmount mountain high obstructions. If the whole world stands against you sword in hand, would you still dare to do what you think is right?... Have you got that steadfastness? If you have these three things, each one of you will make miracles..."

So, please do enjoy your luncheon meeting and whatever glory it may yet bring you. Thank you, again, Ambassador Robert Blake...

Sri Guru Brama Astrological Centre

ஸ்ரீகுருப்பிரம்மா ஜோதிட நிலையம்

இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள பிரபல ஜோதிட நட்சத்திரம் (Bramhacharya) ஜெயராம் மகாயோகி சாஸ்திரி

Astrologer (Bramacharya) Pandit Jayaram Mahayogi Specialist in all kinds of astrology & Palmistry

கைநீரகை, காமுத்திரிகா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாமச்சத்திரம், ஆகியவற்றைக் கொண்டு உங்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குவார். இவரை ஒருமுறை சந்தித்துப்பாருங்கள். பெயர் வசிக்க, தொழில் வசிக்க, கையெழுத்து வசிக்க, காதல் வசிக்க, கணவன் மனைவி பிரச்சினை தீர், திருமணப் பிரச்சினை தீர், தொழில் சூழ்ச்சி, விபவாள் வசிக்க, உத்தியோகத்து தடை நீங்க, குழந்தை பாக்சியம் இல்லாமை, தாய்ப்பந்தியக் கோளாறு, ஜனவசிக்க, செபிலிளையால் பாதிப்படைந்தவர்களுக்கும் பரிசாரம் வழங்கப்படும். அனைத்துவிதமான தோஷங்களுக்கும் பரிசாரம் வழங்கப்படும். பெரும்பாலும் பெண்கள் தமது ஜிந்தி, ஆயுச்சிலம், சமஸ்கிருதம், உங்கள் பிரச்சினைகளுக்கு ஏற்ப பூசைகள் செய்து தீர்த்து வைக்கப்படும்.

You will know about your past, present and future by Palm Prediction | Horoscope | Face Reading | interesting persons may contact about your job | Family Matters | Education | Business | Marriage | Sickness | Family Problems | Children Problems | Immigration | Visas | Abroad | Money | Relationships etc.

We solve your problems by worshipping Gods Prayers, Poojas, Devi Upasanas, Lakshmi Pooja, Homas, Prayers etc.

Spoken Languages: Tamil, Hindi, English & Sanskrit


Call: 07908 328 788

17A, LEE HIGH ROAD, LEWISHAM, LONDON, SE13 5LD Near to ARRU SUVAI Sri Lankan & South Indian Restaurant, (Opposite Sivan Temple)

Opening Hours: 8.00 a.m - 9.00 p.m Seven days a week


UCMAS MENTAL ARITHMETIC

Whole Brain Development Course



இப்பொழுது ரூட்டிங் மற்றும் லூசியத்தில்

5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அவர்களது அரிய திறமைகளை வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பை யூசிமஸ் நிறுவனம் அளிக்கிறது.



பயிற்சியின் மூலம் கிடைக்கும் பலன்கள்

- ஒரு முகப்படுத்தப்பட்ட சிந்தனை - Concentration
- தெளிவாகப் புரிந்துகொள்ளுதல் - Understanding
- போட்டோகிராபிக் மெமரி
- வேகம் மற்றும் துல்லியம் - Speed & Accuracy
- படைக்கும் திறன் - Creativity
- தற்சார்பு நிலை - Self Reliance
- தன்னம்பிக்கை - Self Confidence
- கவனிக்கும் திறன் - Listening skills

All Round Accademic Excellence

- தேசிய அளவில் போட்டிகள் - National Competition
- சான்றிதழ்கள் - Certificates

- பயிற்சி விபரம்
- மொத்தம் - 10 நிலைகள் (Levels)
- ஒரு நிலை (Level) - 3 மாதங்கள்
- ஒரு மாதம் - 4 வகுப்புகள்
- ஒரு வகுப்பு - 2 மணித்தியாலம்

புதிய வகுப்புகள் விரைவில் தொடக்கம்
கிழமை இறுதிநாட்களில் (ரூட்டிங்கில்)
Hill Brook School
Hill Brook Road
Tooting SW17

கிழமை இறுதிநாட்களில் மற்றும் கிழமை மாலை
வகுப்புகள் (லூசியத்தில்)
லூசியம் சிவன் கோயில் (தமிழ் பள்ளி)
லூசியம் SE13

மேலும் விபரங்களுக்கு
மதி
02 08 402 3247
07 81 734 704

சாய்ந்த கோபுராங்கள்... தமிழ் தேசியத்திலும்

இளங்கோ
(ஒரு பேப்பருக்காக)

தமிழ் தமிழ் என்று உச்சரிக்கும் நீங்கள் இப்படி உணவருந்தலாமா? நான் உணவருந்துவதைப் பார்த்த நண்பர் ஒருவர் என்னிடம் இப்படி கேட்டார்.

காரணம் என்னுடன் கூட இருந்தவர்கள் கையால் உணவருந்திக் கொண்டிருந்தபோது நான் கத்தியையும் முள்ளுக் கரண்டியையும் பாவித்து இயல்பாக உணவருந்திக் கொண்டிருந்தேன்.

அப்படிச் சாப்பிடுவதுதான் நாகரிகம் என நான் ஒரு போதும் நினைத்ததில்லை. எனக்கு அது பிடித்திருப்பதால் பொதுவாகவே நான் அப்படிச் சாப்பிடுவதுதான் வழக்கம். இருப்பினும் அதனைத் தமிழுடன் தொடர்பு படுத்திக் கேட்டவரின் கருத்தில் துளியும் உடன்பாடில்லை. இது போன்ற பல கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டிருக்கின்றன.

தமிழனுக்கு மீசைதானே அழகு அதை ஏன் மழித்து விட்டுச் செல்கிறாய் என்பார் ஒருவர்.

புலம் பெயர்ந்த தமிழ்ப் பெண்களின் நாகரிக உடைகளையும் அதிலும் குறிப்பாக பொட்டு வைப்பதை அவர்கள் தவிர்ப்பதையும் கூந்தலை குட்டையாக வெட்டி அழகு படுத்துவதையும் தமிழர்களுக்கு ஏற்பட்ட பெரும் குறையாக வருணிப்பார் இன்னொருவர்.

நாகரிகம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மையுடையது ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அந்த நாகரிக மாற்றத்திற்குள் தங்களை உட்படுத்திக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அன்றியும் அதற்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?

இன்று தங்களின் தாய் மொழியை இவ்வளவு

அடிப்படை வாதம்...

தூரம் வளர்த்து விட்டிருக்கும் ஆங்கிலேயர்கள் 16ம் நூற்றாண்டில் அணிந்த உடைகளையா தற்போதும் அணிகிறார்கள்?

பண்பாடு என்பது வேறு மரபுப் பழக்க வழக்கங்கள் என்பது வேறு. சேலை, தாவி, பொட்டு போன்றவைகள் உண்மையாகவே தமிழர்களின் மரபுகளா என்பதில் நம்மைப் போன்றவர்களுக்கு மாற்றுக் கருத்து உண்டு.

அப்படியே அவைகள் தமிழர்களின் மரபுகளாக இருப்பினும் சேலை அணிவதையும் தாவி கட்டுவதையும் பொட்டு வைத்து பூ முடிப்பதையும் நாம் பண்பாடாக வகைப் படுத்த முடியாது.

அப்படியானால் தமிழ்ப் பண்பாடுகள் எவை? தமிழ் இலக்கியங்களே அவற்றை தெளிவுற விளக்குகின்றன. விருந்தோம்பல், இனிமையான கூறல் இவைகள்தாம் பண்பாடுகள்.

இவை தமிழர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தேவையானவை. பண்பாடு என்பது பகுத்தறிவின் பார்ப்பு. பகுத்தறிவுக்கு உடன்படாத எதுவும் பண்பாடு அல்ல.

கால மாற்றம் என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மொழிக்கும் தேவையானது. மொழி என்பது கடவுளோமதமோ அல்ல. வெறும் சொற்களின் கூட்டமும் அல்ல. அது ஒரு தேசிய இனத்தின் அடையாளம். காலஓட்டத்திற்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வளர்த்தெடுக்கப் படவேண்டியது.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’

என நன்னூல் எனும் இலக்கண நூலை எழுதிய பழந்தமிழ்ப் புலவரான பவாணந்தி முனிவரே மாற்றங்களுக்கு இடமளித்து கொடுக்கவில்லையா?

தமிழ் மொழி இவ்வளவு காலம் நீடித்து நிலைத்து நிற்கிறதென்றால் அது பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டதாலேயே! எடுத்துக் காட்டாக தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் தந்ததை பெரியாரால் கொண்டுவரப்பட்டதாலேயே கணினியில் அதனைப் பயன்படுத்துவது எளிதாக உள்ளது.

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட இலக்கணவடிவங்களுக்குள் அடக்கமுடியாமல் புதுப் புது யாப்பு வடிவங்கள் பின்னாளில் தோன்றியதாலேயே அதனை விளக்க யாப்பிலக்கணம் போன்ற இலக்கண நூல்களை படைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

பண்பாடு என்பது பகுத்தறிவின் பார்ப்பு. பகுத்தறிவுக்கு உடன்படாத எதுவும் பண்பாடு அல்ல.

தமிழ் இலக்கணங்கள் மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் மாற்றங்களைச் சந்தித்தே வந்திருக்கின்றன. அந்த மாற்றங்களால் தமிழ் செழித்திருக்கின்றதே தவிர குன்றிப் போய்விடவில்லை.

அதே நேரம் தமிழில் ஏற்பட்ட எல்லா மாற்றங்களும் அதற்கு நன்மையை ஏற்படுத்தி விடவில்லை.

குறிப்பாக மணிப்பிரவாள நடை என்ற பெயரில் தமிழுடன் வட மொழியைப் பயன்படுத்தும் பழக்கம் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வழக்கம் பெறலாயிற்று.

மணியும் பவளமும் சேர்த்துக் கோர்த்தது போல் தமிழையும் வடமொழியையும் சேர்த்துக் கோர்த்து அந்த நடை தொடங்கியது. அதிலும் தமிழைப் பார்க்கிலும் வடமொழியின் சொற்களே அதிகமாகக் காணப்பட்டன.

இதனால் அழகான தமிழ்ச் சொற்கள் புறந்தள்ளப்பட்டு வாயில் நுழைய முடியாத வடமொழிச் சொற்கள் கலந்தன. தமிழின்

இனிமை இதனால் கெட்டதென்றி வளம் பெறவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டது.

1916 ஆம் ஆண்டு வடமொழியை முற்றாக தமிழிலிருந்து நீக்கும் பொருட்டு தமிழ்க் கடல் மறைமலையடிகள் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் என்ற ஓர் அமைப்பையே தோற்றுவித்தார். அந்த இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் தமிழ் இனிமையும் எளிமையும் கலந்து புத்துணர்வு பெற்றது.

தமிழ் மொழியில் ஏற்படும் மாற்றங்கள் அதனிலிருந்து பெறுவதுதான் சிறந்தது. எடுத்துக் காட்டாக சங்க காலத்தில் உண என்ற சொல் பின்னர் நாயன்மார் காலத்தில் ஊன் என்றாகி தற்போது உணவு என்று மாற்றம் பெற்றுள்ளது.

இது போன்ற பல்லாயிரக் கணக்கான சொற்கள் மிக அழகாக மாற்றம் பெற்றுள்ளன. ஆனால் மணிப்பிரவாள காலத்தில் தமிழுள் கலந்த உணவைக் குறிக்கும் சொற்களான போசனம், ஆகாரம் போன்ற வடமொழிச் சொற்கள் தமிழனுக்குத் தேவையில்லை. பிற மொழிகளிலிருந்து கடன் வாங்கி தன்னை பூர்த்திசெய்து கொள்ளும் தேவை தமிழுக்கு ஒரு போதும் இல்லை.

தற்போது ஏற்பட்டு வரும் தமிழ்க்கிழமும் முற்றாகப் புறக்கணிக்கப் படவேண்டும். மொழிக் கலப்பு என்பது மொழிச் சிதைவிற்கும் பிற மொழியின் ஆதிக்கத்திற்கும் தான் வழிவகுக்குமே தவிர நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி விடாது.

தமிழ் பண்பாடு என்ற பெயரில் மரபு வழி மடமைகளைக் கட்டிக் காப்பதை விட இயன்ற வரை தனித் தமிழை வளர்த்தெடுத்து அதனை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வதே சிறந்தது.

இலக்கண இலக்கியங்களே மாற்றங்களைச் சந்தித்திருக்கும்போது மரபுகளில் மாற்றங்கள் வரக்கூடாது?

பத்திரகாளி அம்மன் துணை

திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தினால் பராமரிக்கப்படும் எமது உடன் பிறப்புக்களின் நலன் கருதி,

திருநெல்வேலி பூநீ பத்ரகாளி அம்மன் இளங்கலைஞர் (இங்கிலாந்து வாழ்) மன்றத்தினரால் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க 6 வருடங்களின் பின் இங்கிலாந்தில் 3 (மூன்றாவது) தடவையாக மேடையேற்றப்படும்

“காத்தவராயன் சிந்து நடைக் கூத்து”

ASHBURTON LEARNING CENTRE
(TAMIL SCHOOL)
SHIRLEY ROAD
CROYDON
SURREY
CR9 7AL

தொடர்புகளுக்கு:

செந்தாரன் 07834 777 171

செல்வன் 07956 068 849 (Latha Mini Mart)

அருள் 07743 896 913 (Party Craft)

அனுமதி சீட்டு
தனிநபர் £8
குடும்பம் £20


NOVEMBER 03

சனிக்கிழமை
சரியாக
மாலை 5 மணி

03.11.2007



பா.ஜ.கவின் புதிய வியுகம்



கலைஞன்
(தினக்குரலில்)

இராமரை வைத்து தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசை கலக்கிவரும் பாரதீய ஜனதாக்கட்சி தற்போது ஈழத் தமிழர்களுக்கான நிவாரண பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையில் குதித்துள்ளதால் மீண்டும் தமிழக அரசியலில் ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பக்கோரி தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம், பாரதீய ஜனதாக்கட்சியின் ஈழத் தமிழருக்காக தமிழகத்தில் வீடுவீடாக நிவாரணப் பொருள் சேகரிக்கும் நடவடிக்கை, ஈழத் தமிழருக்கு உடனடியாக உணவுப் பொருட்களை அனுப்பமாறு கோரி புதிய தமிழகம் கட்சியின் மாபெரும் பேரணியென தமிழகமே சூடாகியுள்ளது.

அன்புக்குரிய பேரணிகளான மாறன் சகோதரர்களின் பிரிவு, தனது தலைக்கே விலை வைத்து விட்ட இராமர் பிரச்சினையென தள்ளுவதில் அல்லாவுக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு ஈழத் தமிழர் பிரச்சினையும் தீராத தலைவலியாக இம்சை கொடுக்கும் நிலையில் தற்போது அதனையே அவரின் எதிர்க்கட்சிகள் கையிலெடுத்துள்ளதால் பெரும் நெருக்கடி நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

இராமரை கற்பனையென கூறி தனது நாத்திகத்தை காட்ட முயன்ற கருணாநிதி அதற்கு விலையாக தலையையும் தனது அரசையும் இழக்க வேண்டிய சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொண்ட போதிலும் அவரின் அரசுக் கெதிரான நெருக்கடிகள், சவால்கள், சதிகள், அனுமான் வாலாக நீண்டு கொண்டே செல்கின்றன.

இதில் தற்போது பா.ஜ.கவின் ஈழத்தமிழருக்கான உணவு சேகரிப்பும் சேர்ந்துள்ளது. கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பழ.நெடுமாறன் தலைமையில் ஈழத்



தமிழருக்காக தமிழகத்தில் பெருமளவு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஈழத் தமிழர்களிடம் கையளிக் குமாறு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது.

பல தலைவர்கள், கட்சிகள் வேண்டு கோள்களை விடுத்தபோதும் தமிழக அரசோ, மத்திய அரசோ அதனை கவனத்தில் எடுக்க வில்லை.

இந்நிலையில் அவற்றை உடனடியாக ஈழத்தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி கடந்த மாதம் யாழ்.குடாநாட்டுக்கான படகுப் பயண போராட்டத்தை பழ.நெடுமாறன் ஆரம்பித்தபோது அவர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் மேற்கொண்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் தமிழக முதல்வர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ், வைகோ போன்றோரின் வாக்குறுதிகளினால் கைவிடப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் விடயம் தொடர்பாக இரு நாட்களுக்குள் பழ.நெடுமாறனுடன் நேரில் பேசுவதாக உறுதி கூறிய கருணாநிதி ஒரு மாதமாகின்ற போதும் இன்னும் பழ.நெடுமாறனுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

பழ.நெடுமாறனுக்கு உறுதி கூறிய டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றோரும் இது விடயத்தில் மௌனம் சாதித்து வருகின்றனர்.

5 நாட்களாக தமிழகத்தை மட்டுமன்றி சர்வதேசத்தையும் தன் பக்கம் திருப்பிய பழ.நெடுமாறனின் போராட்டத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தமிழகத்தின் எதிர்க்கட்சியும் முன்னாள் இந்திய அரசுமான் பாரதீய ஜனதாக்கட்சி தற்போது திடீரென ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்களாக நிவாரணப் பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதீய ஜனதாக்கட்சியின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருள் சேகரிப்பின் பின்னணி சகலருக்கும் தெரிந்த விடயமாக இருக்கின்ற போதும் அதனால் கருணாநிதியின் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது.

இதனாலேயே கருணாநிதியை எதிர்க்க இராமரை ஒருகையிலெடுத்த, பாரதீய ஜனதாக்கட்சி தற்போது ஈழத் தமிழரையும் மறுகையில் எடுத்துள்ளது.

இராமர் பிரச்சினையை பூதாகரமாகிய பா.ஜ.க. அதன் மூலம் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடுகளை தோற்றுவித்தது. இதனை ஒரு கட்டத்தில் தனது வாயாலே ஒப்புக்கொண்ட கருணாநிதி, மத்திய அரசின் நடவடிக்கைகள் தமக்கு கவலை யளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இராமர் பிரச்சினையால் கருணாநிதியின் அரசுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை காங்கிரஸ் எடுத்தாலேயே கருணாநிதி இவ்வாறு கூறியிருந்தார்.

தற்போது பா.ஜ.க. ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுப்பதற்கும் இதுதான் காரணம். ஈழத்தமிழருக்கு உதவும் விடயத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் இணங்காது என்பது பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும் நன்கு தெரிந்த விடயம். பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தை கூட மத்திய அரசு கணக்கிலெடுக்கவில்லை.

ஆனால், கருணாநிதியால் அவ்வாறிருக்க முடியவில்லை. பழ.நெடுமாறனின் போராட்டத்துக்கு பதிலளிக்காது விட்டால் தான் தமிழின விரோதியாகி விடுவேன் என்பது கருணாநிதிக்குத் தெரியும். அதேவேளை, இருதய நோயாளியான பழ.நெடுமாறனின் உயிருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அதன் பிரதிபலிப்புகள் தனது ஆட்சிக்கே வேட்டு வைத்துவிடுமென்பதும் கருணாநிதிக்குத் தெரியும்.

பா.ஜ.கவின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருட் சேகரிப்பு அறிவிப்பினால் தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசும் கலக்க மடைந்துள்ளது.

அதனாலேயே பழ.நெடுமாறனின் உண்ணா விரதப் போராட்டத்தை நிறுத்துவதில் முனைப்பாகவிருந்த கருணாநிதி இரு நாட்களில் பழ.நெடுமாறனுடன் பேச்சுகளை நடத்துவதாக பகிரங்கமாக அறிவித்ததுடன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடும்படி மன்றாடினார். தனது விசுவாசிகள் மூலம் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடவும் செய்தார்.

இந்நிலையிலேயே பழ.நெடுமாறனின் உண்ணாவிரத போராட்டத்தின் பலாபலன் களை கூட்டிக் கழித்துப் பார்த்த பாரதீய ஜனதாக்கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையை கையிலெடுத்தால் கருணாநிதிக்கு சிக்கலை ஏற்படுத்தலாமென்பதை உணர்ந்து கொண்டதாலேயே தற்போது ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி ஈழத் தமிழர்களிடம் கையளிக் குமாறு கூறி செஞ்சிலுவைச் சங்கத்திடம் பா.ஜ.க. ஒப்படைக்க வுள்ளது.

ஆனால், ஈழத் தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்காது. இது தொடர்பில் தமிழக அரசும் எதுவித அழுத்தமும் கொடுக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இதனை வைத்துத் தான் பா.ஜ.க. தனது அடுத்த அடியை தி.மு.க. அரசுக்கு கொடுக்கப் போகின்றது. அதாவது, இராமர் பிரச்சினை மூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசு என்பதை பிரச்சாரப்படுத்திய பா.ஜ.க. ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுத்ததன் மூலம் தி.மு.க. அரசு இந்துக்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கே விரோதமான அரசு என்னும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தப்போகின்றது.

ஆனால், இன்னொரு வகையில் ஈழத் தமிழர் சார்புக்கொள்கையை பாரதீய ஜனதாக்கட்சி எடுத்தமையை சாதாரண விடயமாகக் கருத முடியாது. ஏனெனில், பா.ஜ.க. முன்னாள் இந்திய அரசு, தற்போதைய பலமான எதிர்க்கட்சி. இதில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள் என பலமான அணியே உள்ளது.

இவ்வாறானதொரு கட்சி ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கினால் அதன் பிரதிபலிப்பு மிகவும் பெறுமதியானதாக வேயிருக்கும். ஆகையால்தான் பா.ஜ.கவின் ஈழத் தமிழருக்கான நிவாரணப் பொருட் சேகரிப்பு அறிவிப்பினால் தமிழக அரசு மட்டுமன்றி மத்திய அரசும் கலக்க மடைந்துள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் சேகரிப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட தமிழக பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர் இல.கணேசன், பட்டினியால் வாடும் ஈழத் தமிழருக்கு நாம் நிவாரணப் பொருட்களை தமிழகத்தில் வீடு வீடாக சேகரிக்கவுள்ளோம். இதில் முழு மூச்சாக எமது தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

7 நாட்கள் சேகரிக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்களை ஈழத் தமிழர்களிடம் கையளிக் குமாறு கோரி எதிர்வரும் 11 ஆம் திகதி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்படும்.

அவர்களின் சம்மதம் பெற்றே நாம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாம் கொடுக்கும் நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களிடம் கையளிக்க மறுக்கப்படுமானால் அதன் பின்னர் நாம் பல நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.

நிவாரணப் பொருட்கள் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கின்றதோ இல்லையோ, தமது பிணங்கனின் மீதும் தாம் சிந்தும் குருதிகளும் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்றாகவே புரிந்துவைத்துள்ளனர்.




S.Satha & Co Solicitors
We are always at your service

PRINCIPAL PARTNER
S.SATHANANTHAN

- Injunction
- Family Law
- Immigration
- Criminal Law
- Conveyancing
- Legal Aid Work

Tel: 020 8471 9484 Fax: 0208471 9485
Emergency No: 07956 288 671 Property Department Fax: 020 8471 1887



376-378 High Stret North, Manor Park, London E12 6PH.
DX:133012 Upton Park2

நிலவே பகவான் முகம் காட்டு...



சாய்புத்திரன்
(ஒரு பேப்பருக்காக)

மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தியதை உலகம் முழுவதும் பெருமையாகப் பேசுகிறது. பகவான் இரத்தம் சிந்தியதைப் பேச உலகில் ஒருவர் இல்லை. காரணம் என்ன? பகவானும் இயேசு போல இன்னொரு கடவுளாக வந்து விடுவார் என்ற பொறாமை.

பேசத்தான் வேண்டாம். சிலர் பகவான் பற்றி இழிவாகப் பேசுகிறார்களே. அதைத்தான் தாங்க முடியவில்லை. அந்த நாய்களை நடுத்தெருவில் வைத்துச் சூடவேண்டும் 1998ஆம் ஆண்டு. நான் புட்டபர்த்தியில் நிற்கிறேன். வித்யா என்ற 12 வயதுப் பிள்ளைக்குக் காய்ச்சல். அக்குடும்பத்தினர் அந்தப் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு புட்டபர்த்திக்கு வருகிறார்கள். பகவான் தரிசனம் கொடுத்தால் இந்தப் பிள்ளையின் நோய் மாறும். ஆனால் பகவான் தரிசனம் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை? கொடுக்கக்கூடாது என்று பகவானுக்குத் தெரிந்துவிட்டது.

நான் எப்போதும் புட்டபர்த்திக்குப் போனாலும் தரிசனம் தருவது மாத்திரமல்ல தலையைத் தடவி ஆசீர்வாதமும் தருகிறாரே! இங்கிலாந்திலிருந்து ஒரு மருத்துவன் தன் மீது கொண்ட பேரன்பு காரணமாக, கடமைகளையும், மருத்துவ சேவைகளையும் கைவிட்டுவிட்டு வருகிறான். அவனுக்குத் தரிசனம் மாத்திரமல்ல ஆசீர்வாதமும் வழங்க வேண்டும் என்று என் தலையைத் தடவிவிட்டுப் போகிறார். அவர் கை பட்ட இடம் அப்படியே குளிர்ந்தபடி இருக்கிறது. வித்யா என்ற அந்தப் பிள்ளைக்கு என்ன நடந்தது? பகவான் தரிசனம் கொடுக்கவில்லை. அந்தப் பிள்ளை காய்ச்சலால் இறந்து போயிற்று. அது ஏழைக்குடும்பம், பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? அவர்கள் ஏழைகளாய்ப் பிறந்தது முன் வினைப்பயன்.

அந்தப்பிள்ளை இறந்த துயரத்தில் அந்தக் குடும்பம் பகவானை, எம்பிரானை 'பப்ளிக்கா' திட்டியது. ஈற்றில் என்ன நடந்தது மாமன்,

மைத்துனர், தாய், தகப்பன், சகோதரர்கள் என்று வந்த ஒன்பதுபேரும் தாங்கள் தங்கிய அறையில் மர்மமாக இறந்து கிடக்கிறார்கள். பகவான் சுமமா விடுவாரோ திட்டியவர்களைத் தீர்த்தார்.

பகவானின் இப்படியான அற்புதங்களால் தான் நான்கு வருடத்துக்கொருமுறை சுமார் நானூறு பேர் இங்கிலாந்திலிருந்து தனி விமானம் பிடித்து புட்டபர்த்திக்கு வந்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு பகவானை மகிழ்விப்போம். 2008ஆம் ஆண்டும் போக இருக்கிறோம்.

இலண்டனில் இருக்கிற சில கழிசடைகள் சாய்பாபாவுக்கு ஏன் செய்கிறார்கள்? போராட்டத்துக்கு உதவலாமே என்கிறார்கள். போராட்டத்துக்கு நாங்கள் எதிர் என்றில்லை. ஆனால் போராட்டத்துக்குத்தானே வன்னியில் பொடி, பெட்டைகள் என்று பலர் இருக்கினம். அவரவர் தங்கள் தங்கள் கடைமைகளைச் சரிவர நிறைவேற்றினால், மிச்சத்தை பகவான் பாத்துப்பார்.

சரி நான் விசயத்துக்கு வருகிறேன். சென்ற புரட்டாதி மாதம் பெளர்ணமி அன்று, உலக மக்கள் அனைவருக்கும் தரிசனம் தருவதற்காக, பகவான் நிலவில் முகம் காட்டுவார் என்று உலகிற்கு ஒரு நற்செய்தி விடுக்கப்பட்டது. இது எனக்குப் புதிதல்ல. நான் கனவில் அடிக்கடி நிலவில் பகவானின் முகம் பார்ப்பேன்.

இந்த நற்செய்தி பரவியவுடன் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட பகவான் பக்தர்கள் புட்டபர்த்தியில் கூடிவிட்டார்கள். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. நான் புட்டபர்த்தியில் நிற்கிற நாளில் இப்படி ஓர் அற்புதம் நிகழ்கிறதே என்று, என் கண்ணால் கண்ணீர் பெருகிறது.

திருநாளும் வந்தது. விமானநிலையம்தான் பெருவெளியாக இருக்கும் என்று இலச்சக் கணக்கான பக்தர்கள் இங்கு கூடிவிட்டனர். கர்நாடக போக்குவரத்து அமைச்சரும் ஒரு விமானமும் விமான நிலையத்தில் இறங்கக்

கூடாது என்று உத்தரவிட்டார். அது செய்யத்தானே வேண்டும்.

பொழுதுபட்டது பக்தர்கள் யாவரும் வடகிழக்கு ஈசான மூலையை பார்த்துக் கொண்டிருந்தோம். பெளர்ணமி நிலவு எழும் இடமல்லவா அது. பகவானின் முகம் நிலவில் தெரியப்போகிறது. கூட்டம் கூட்டமாக கோரஸ் கோரஸாக சாயி பஜனை பாடத் தொடங்கிவிட்டார்கள் பக்தர்கள். என் குரல் 'கேரும்' என்றாலும் நானும் பஜனை பாடினேன். 'இந்தா, நிலவில் பகவான் முகம் பார்க்கப்போகிறேன்' என்று உடல்நடுங்கத் தொடங்கியது. அந்த நேரம் பகவானும் அங்கு வந்துவிட்டார். பக்தர்களுடன் சேர்ந்து நிலவில் தன் முகத்தைத் தரிசிப்பதற்காக. அதுவே எனக்கு ஆகலும் சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

நன்றாக இருட்டிவிட்டது. நிலவு எழும்பக்கானவில்லை. என்னடா இது சோதனை என்று எனக்குள் நான் முனகினேன். பக்தர்கள் சாயி, சாயி, சாயி.. என்று விண்ணதிர் முழங்கினார்கள். நிலவு எழுந்துவிட்டது. ஆனால் அதனை முகில் மறைத்து மூட்டம் போட்டுவிட்டது. இரண்டு மணித்தியாலத்துக்குமேல் காத்து நின்றோம். முகில் விலகுவதாக இல்லை. விடியும்வரை அங்கேயே நிற்பது என்று நான் சபதம் எடுத்துக் காத்து நின்றேன். பக்தர்களும் அப்படித்தான் நின்றார்கள்.

ஆனால் பகவான்தான் எல்லோரையும் கலைந்து போகச் சொன்னார். நான் மீண்டும் நிலவில் முகம் காட்டுவேன் என்று உறுதிபடச் சொன்னார். அந்த உறுதிமொழி கேட்டுத்தான் நாம் கலைந்து சென்றோம். எங்கள் பகவான் முகிலுக்கு தன் முகத்தைக் காட்டிவிட்டு மறைந்தார் என்ற வேதனை எழுந்தது.

பகவான் புட்டபர்த்தி சிறீ சத்திய சாய்பாபாவிற்கு புகழ்வரக் கூடாதென்பதற்காக சீரடிசாய்பாபாவின் சதிவேலைதான் முகிலினால் நிலவை மறைத்தது என்பது பாபாவின் பக்தர்கள் அனைவருக்கும் புரிந்தது. அந்த சீரடிசாய்பாபா இப்போது உயிரோடிருந்தால் நான் அவரைச் சுமமா விட்டுவைக்க மாட்டேன்.

லண்டன் மாநகரில் ஓர் புதிய உதயம்!

Ganesha Cash & Carry



உங்களுக்குத் தேவையான Sri Lankan, Indian, English, Groceries ஆபிரிக்கன் உணவு வகைகள் Fresh meat மற்றும் Off Licence பொருட்களை. . .

ஓரே இடத்தில் . . .

ஓரே நேரத்தில். . .

பெற்றுக் கொள்ள நாட வேண்டிய இடம்.

பிரமாண்டமான Parking வசதிகள் எம்மிடம்.

Call:

Tel: 020 8597 9983

Mob: 07946 058 177

Ganesha Cash & Carry

112, Aldborough Road South, Newbury Park, London, 1G3 8EZ



தமிழணர்வுள்ள தமிழர்களுக்கு மட்டும்...



வித்தகள் (ஒரு பேப்பருக்காக)

இந்தப் பத்தியை வாசிக்க ஆரம்பிக்கும் நீங்கள்;

தாயகத்தில் அல்லலுறும் எம்முடைய சகோதரர்களின் துன்பம் நீங்க வேண்டும் என்று விரும்புவீரா?

செஞ்சோலை வளாகத்திலே எம் குழந்தைகள் செங்குருதியிலே தோய்ந்தபோது சிங்களத்தின் வான்படை அழிய வேண்டும் என்று மானசீகமாகப் பிரார்த்தித்தவீரா?

ஈழத் தமிழர்களின் விடுதலை விரைவில் வந்துயாருக்கும் அடிமையில்லாமல் தமிழரைத் தமிழரே ஆளும் நாளுக்காய்க் காத்திருப்பவீரா?

தமிழரை கடந்தொழில், விவசாயம், குடிசைக் கைத்தொழில் போன்ற அன்றாட ஜீவனோபாயத் தொழில்களைக் கூடச் செய்ய விடாத அராஜகம் கண்டு கொதிப்பவீரா?

தினம் தினம் ஒருவராய், இருவராய், குடும்பமாய் எம்முறவுகள் கொல்லப் படுகிறார்களே.

இந்த அவலம் நீங்காதா என்று அங்கலாய்ப்பவீரா?

காலம் காலமாக தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து எம் தமிழினம் துரத்தப்பட்டு மரங்களின் அடியிலும் கூடாரங்களிலும் வாழும் நிலை கண்டு கண்ணீர் வடிப்பவீரா?

தமிழரின் பூர்வீக பூமிகள் அபகரிக்கப்பட்டு புத்தர் குடியேற்றப்படுவதையும் தமிழ்ப் பிரதேசங்களுக்குச் சிங்களப் பெயர்கள் சூடப் படுவதையும் கண்டு குமுறுபவீரா?

அழகான பூமியிலே அம்மா, அப்பா, சகோதரர்கள், உற்றார், நண்பர்கள் என்று ஆனந்தமாக வாழ்ந்த வாழ்வைத் தொலைத்து விட்டு அந்நியத்திலே அகதியாய் வாழ வேண்டியிருக்கிறதே. இந்த நிலை மாறி எம்மண்ணில் மீண்டும் வாழும் நாள் வராதா என்று அங்கலாய்ப்பவீரா?

இவற்றில் ஏதாவது ஒரு கேள்விக்கு ஆம் என்பது உங்களது பதிலானால் தொடர்ந்து வாசியுங்கள்.

சிங்களத்தின் அராஜகத்திலிருந்து எம் இரத்த உறவுகள் விடுபடுவதற்கு ஏதாவது ஒரு வகையில் நான் உதவ வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?

ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரியாமல் விழிக்கிறீர்களா?

தமிழருக்காய், தமிழ் மண்ணின் விடிவிற்காய், மிக மிக இலகுவாக நீங்களும் பங்களிப்புச் செய்யலாம்.

எப்படி?

சிங்களத்தின் இன அழிப்புப் போரிற்றுமிகவும் உந்து சக்தியாக இருக்கும் சிங்களப் பொருளாதாரத்திற்கு முண்டு கொடுக்கும் நடவடிக்கைகளை அடியோடு நிறுத்துவோம்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்து, கவிண்டு கொண்டிருக்கும் சிங்களத்தின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு நாம் ஒரு சதமேனும் கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்ளுவோம்.

சிங்கள தேசத்தின் உற்பத்திகளான பியர் வகை, குளிர் பானங்கள், பிஸ்கட் வகை, தேங்காய்ப்பால் மா, மருந்து வகை (தலையிடி தடிமன் போன்றவற்றுக்கான ஆயுள்வேத மருந்துகள்) போன்றவற்றை இனித் தொடர் போவதில்லை என்று தீர்மானமெடுப்போம்.

அதுபோல சொற்ப இலாபத்துக்காக சிங்கள நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் அவைகளை எங்களின் கடைகளில் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதையும் நிறுத்துவதற்கு உறுதி பூணுவோம்.

எப்போதும் இனவாத எண்ணத்துடன் செயற்படும் சிங்கள தேசத்தின் விமான சேவையில் (சுனாமி தாக்கிய காலப்பகுதியில் தமிழர்கள் எம் உறவுகளுக்காகச் சேகரித்த பொருட்களை பணம் பெற்றுக் கொண்டு கூட தமது விமானங்களில் ஏற்ற மாட்டோம் என்று நிராகரித்ததை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்) இனி ஒரு போதும் பறக்கப் போவதில்லை என்று திடசங்கற்பம் செய்வோம்.

எமது உயிர்கள் அழிவதற்காகப் பணம் கொடுப்பதை விட சில அணித்துளிகள் அதிகம் செலவிட்டாலும் வேறு விமான சேவையையே நாடுவோம் என்று திடமாய் முடிவெடுப்போம்.

எப்போது தமிழர்களை விரட்டலாம் என்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் சிறிலங்காத் தலைநகரில் முதலீடுகளைச் செய்வதை (வீடுகள் வர்த்தக ஸ்தாபனங்களை வாங்குதல்) அடியோடு நிறுத்துவோம்.

இப்படி புலத்தில் வாழ்கின்ற தமிழர்கள் இணைந்து சிங்கள தேசத்தின் பொருட்களை, சேவைகளைப் புறக்கணித்தால் அது சிறிலங்காவிற்கு, அதன் பொருளாதாரத்திற்கு, அதன் யுத்த வெறிக்கு ஒரு பேரிடியாக சாவுமணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பொருளாதாரத்தில் விழுக்கின்ற பெருத்த அடி தமிழர்களைக் கொன்றழிப்பதற்கான சிங்களத்தின் ஆயுதக் கொள்வனவிற்கு முட்டுக்கட்டை போடும். கட்டின்றிப் பாயும் சிங்களத்தின் போர் வெறிக்குத் தடை போடும்.

ஆனால் இத்தனைக்குப் பின்னும் நெக்டோ சோடா குடித்தால் தான் எனக்குச் சமீக்கும் என்று அடம்பிடிப்போரையும் சிங்கள பியரைக் குடித்தால் தான் எனக்கு உற்சாகம் பிறக்கும் என்பவர்களையும் அவர்களைத் தமிழ் மண்ணிலே பெற்றெடுத்து அழகான தமிழ்ப் பெயர் சூட்டி அழகு தமிழைக் கற்பித்து அகிலத்தில் ஒருவனாய் உலவ 'விட்டதற்காய் பெற்ற அன்னை கூட வெட்கப்படுவாள் என்பதில் சந்தேகமில்லை

மதித்திடாத பகைவன் பொருளை மறுத்து வாழும் இனமடா! - தமிழன்
மானம் தன்னை உயிரின் மேலாய்
மதித்து வாழும் இனமடா!



FORWARD REAL ESTATES


Sales, Lettings, Management

PROPERTY & FINANCE CONSULTANTS

With 25 years of combined experience of providing services to the business and community.

1 LANCELOT PARADE, LANCELOT ROAD, WEMBLEY, MIDDLESEX HA0 2AJ TEL: 020 8900 9052

www.forwardrealestates.co.uk and e-mail address: mail@forwardrealestates.co.uk.



NEWSAGENTS - FERRY HILL, DURHAM £189,950
Forward real estates are pleased to present this successfully trading Newsagents. The takings from the shop is £3,000 (approx) per week. This property also benefits from a 4 bed room flat on the first floor. Early viewings are highly recommended to avoid disappointment.



GROCERY/OFF LICENCE - SOUTHALL - £75,000 L/H
Forward Real Estates are pleased to present this successfully trading Grocery and off-licence. This shop boasts of a large trading area. The takings from the shop is £2,800 (approx) per week. Brand new lease of 15 years is offered for this shop.



NEWSAGENT/OFF LICENCE, RICHMOND £77,500
Forward Real Estates are pleased to present this successfully trading Newsagents with Grocery and Off Licence. This shop boasts a large trading area and is situated in a prominent location. The takings from the shop is £7,000 (approx) per week. There are two 2 bedroom flats on the first floor.




BUSHEY - £249,950
Forward Real Estates are pleased to offer for sale this 3 bedroom end terrace house. This property benefits from a reception, large kitchen/diner, utility area, 3 bedrooms, separate bathroom and WC, front and rear garden. This property is offered with no onward chain.



NEWSAGENTS/OFF LICENCE - BARNET £99,450
Forward real estates are pleased to present this successfully trading Newsagents with Grocery and off-licence. This shop is situated in a prominent location. The takings from the shop is £7,000 (approx) per week. There are 2 - 2 bedroom flats on the first floor.



3 BED HOUSE - WEMBLEY £349,950
Forward Real Estates are pleased to offer for sale this 3 bedroom mid terrace family home. This property benefits from double glazing, gas central heating, 2 reception, open plan kitchen, 2 bedrooms, separate WC and bathroom, driveway. Large rear garden and out house with 2 rooms. The property is available fully furnished.



LAUNDERETTE AND DRY CLEANERS - EDGWARE £240,000
Forward real estates are pleased to present this successfully trading Launderette and Dry Cleaners for sale. This shop boasts of a large trading area and is situated in a prominent location. The takings from the shop is £14,000 (approx) per month. There are 1 - 4 bedroom flat, 1 - 2 bedroom flat and 1 - studio flat on the top floors. Early viewings are highly recommended to avoid disappointment.



ITALIAN RESTAURANT - MORDEN £359,950
Forward Real Estates are delighted to present this successfully trading Italian restaurant with exotic cocktail bar. This restaurant is situated in a prominent location and is fully licensed. It has been recently refurbished to a high standard.

INAUGURAL OFFER 0.6% ON SALES 5% ON LETTINGS

* Limited Time Only

Try us, be surprised!!!

020 8900 9052



FindaProperty.com

KIDS' WORLD

In Our Garden Our Kitchen

In my garden I have got some beautiful roses. They are red, purple, white, pink and yellow. I have a big tree house and a tree house made out of wood. I have a pond. In that pond I haven't got any fishes. I have some chairs and a table. The grass is too long and my mum pretends that there are snakes.

In my garage I have got a sofa and some good photos. Everyday we go there, we see the leaves on the floor and there is a broom stick that we use it to sweep the floor. We have got a hosepipe to water the plants in the garden. In our garage we have doors in front and back. And back of the garage there is a path way.

Our garden is a very big and we clean our garden every Saturday and Sundays, after our lunch. My brother and I see the view of the harrow on the hill from the garden. I also see a lots of trees as well. We have some fences to block people not to come to our garden.

In our house, we have a kitchen and it is very important in any house. In my kitchen I have got a table, on that table there are some fruits in a basket. Under the table there are some food, plates and cups in a one drawer. The sugar, salt, red chilli and yellow powder are in a cupboard.

In the fridge there are butter, milk, tomato ketchup, lemon juice, salad cream and curry paste it's hot. The other foods in the fridge are lemon, vegetable and eggs. In our second cupboard there are some tea bags, bread, crisps and spice coffee as well. On the bottles every things labelled in their name so we know what they are.

The pans and ricecooker, gas cooker and every things need to be cleaned. On the sink my mum puts washing up liquid and soap to clean the plates.

- THANUYAA. P (YEAR-3)
GRANGE FIRST SCHOOL,
HARROW.

GAMES REVIEW:

SPIDERMAN FRIEND OR FOE

Spiderman Friend or Foe is the latest digital reincarnation of the web slinging hero. This new game is not based on any of the films and doesn't have a serious plot like the films either. It's about an unknown mastermind who had used the symbiotic substance from Venom's suit to brainwash Spiderman's biggest foes to do his own dirty work. And as Spidey you must go around the world from Tokyo to Nepal fighting hordes of henchmen and bosses.

The game has a very simple structure; you go to a location, you face many baddies then at the end of the level you face a boss i.e. a brainwashed super villain like Doc Ock. And there is usually some sort

of pattern to defeat the boss like hiding behind something from their attack then coming out when they're tired to throw stuff at them. Apart from the constant action you can look for DNA samples and secret arenas and you also progressively get better by learning new moves. Although the coolest bit of the game is the fact that after you beat a brainwashed super villain they go on your side and you have the option to fight as the villain or fight with them. Fighting as the villains is not as fun as fighting as the web slinger himself but it does elongate the games lifespan. And it doesn't get much more complicated than that. This is a non stop action packed game for kids 7+ so the action is clean and fun. The animation is also very fluid and very stylish which is nice and different the serious looking visuals on the film to game versions of Spiderman. If you are under 15 and want a good, clean fun, entertaining game go for Spiderman: Friend or Foe.

Recipe

Apple Cake

Ingredients :

- 6 cooking apples
- 250g butter + a little for greasing the cake tin
- 250g caster sugar
- 4 eggs
- 200ml cream
- 200g SR flour
- 1 good pinch salt

Recipe :

Preheat oven to 700°F (210°C), grease a deep 28 cm cake tin.

Peel the apples and cut into quarters, removing core and pips. Cut each piece lengthways, into three or four.

Melt 50g butter in a pan and saute apples on both sides. Once they are soft, sprinkle with 50g caster sugar then brown, without caramelising. Arrange evenly in cake tin.

Gently melt the rest of the butter.

Beat eggs and sugar with an electric whisk, until you have a moussey consistency. Continue beating as you add the melted butter and cream.

Mix flour and salt together, add to mixture and continue to beat. Once you have an even paste, pour over apples in cake tin.

Bake in the middle of the oven for 40 to 45 minutes. Leave to cool for 10 minutes once out of the oven, then turn out onto a wire rack. Leave to cool completely. Serve cake caramelised apple-side up, with custard.

Jokes

moo moo cows

once there was 2 cows. one cow said "mooo!" the other cow said "i was going to say that!"

So fat

your mama is so fat when she puts a yellow coat on people shout TAXI

ABC!!!!

STUDENT- Miss, Miss can I please go to the toilet??

TEACHER- Yes as soon as you say the ABC!

STUDENT- Ok, ABCDEFGHIJ KLMNOQRSTUVWXYZ

TEACHER- Where's the P??

STUDENT- Running down my leg!!!!!!

Broken leg

what do u do if u brake ur leg in 2 places?

stay away from those places in future

DUMB

You Are So Dumb You Climbed Over A Glass Wall To See What Was On The Other side.

Seven Secrets of success

- I found the answers in my room
- Roof said: Aim high
- Fan said: Be cool
- Clock said: Every min is precious
- Mirror said: Reflect before you act
- Window said: See the world
- Calender said: Be up to date
- Door said: Push hard to achieve your goals

Girl Guide

These girls' names have had their letters mixed up and rearranged in alphabetical order. Can you sort them out?

1. ACEFNRS.....
2. HILLPSY.....
3. AEEHHRT.....
4. EHILRSY.....
5. ACCEILL.....

Answers:

1. Frances
2. Phyllis
3. Heather
4. Shirley
5. Cecilia

Tongue Twister

A tricky one this time!
Kadalarom ural uruluthu.

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.


The winner will be published in the next issue.

Last week's winner: *Ahilan Thayaparan (Age 8), Enfield.*

Last week's runners up -	<i>Nakula Sivanesan (Age 5)</i>
<i>Abinaash Thirukkumar (Age 9)</i>	<i>Kingston</i>
<i>Catford, London.</i>	<i>Mauran Kanakasabai (Age 8)</i>
<i>Aarani Manoharan (Age 7)</i>	<i>Dortmund, Germany.</i>
<i>Toronto, Canada</i>	<i>Kalyani Karthik (Age 8)</i>
<i>Vakshan Jeya (Age 8)</i>	<i>Edmonton.</i>
<i>Hamilton, Canada</i>	

GOING HOME

Start at Jill's house and head for home. Call at every house in the picture without crossing your route. In which order do you visit the houses?



Answer:
Jill, Mike, Alan, Kate, Sue, Emma, Tom and Home.

Word Search

O S K I R T P C X T
U S K L M R D V F T
N A G J B L O U S E
F L U E F U N B R A
R W I A S A R E E N
O A W N S O H I Q Y
C R Z S A I B I L M
K A D P E O E N I L
M A P O D E L J E U
A R S M R D V F T N

Hidden Words:

Subject: Ladies Wear

SKIRT, SAREE, BLOUSE, FROCK, JEANS, SALWAR

Submitted by:

By: *Shalini Sannugarajah (Age 7), Leeds*

MOVIE REVIEW

ELIZABETH: THE GOLDEN AGE



It is 1587, Queen Elizabeth (Cate Blanchett) is at court receiving would-be suitors and finding none worthy. The Catholic faction, headed by Philip II of Spain (Jordi Molla) and the imprisoned Mary Queen of Scots (Samantha Morton) are variously hatching plots to overthrow the Protestant Queen.

Into this melee swaggers authorised pirate Walter Raleigh (Clive Owen), armed with something called a potato and some curious brown leaves, but he has the eye of the Queen and her lady-in-waiting, Bess Throckmorton (Abbie Cornish). Elizabeth's loyal right-hand-man, Sir Frances Walsingham (Geoffrey Rush) sets to work to expose the Catholic plots, utilising interrogation techniques that would undoubtedly be frowned upon by the International Court of Human Rights were it to have existed then.

Thus is set in motion the fate of the captive Queen and the Spanish desires upon the crown.

Shekhar Kapur is back on board for the ongoing Lizzie saga but his direction here is more pedestrian - gone are the dark and sinister overtones of the first film which is a pity - instead we have Blanchett, showcased in increasingly more dazzling costumes, framing her perfectly for powerful emoting. Returning writer, Michael Hirst and newcomer William Nicholson - who helped pen Gladiator - have packed enough genuine historical incident and intrigue into the script to please fans of the original and bring something new to the crowded Elizabethan genre.

Blanchett gives the Queen a public steely bark and private angst, proving she is just a terrific actress. Surely Oscar should be paying attention at a time when it seems to me that female characters are once again becoming increasingly marginalised as merely the hero's love interest in the movies.

Clive Owen is a bit more one-dimensional playing Sir Walter Raleigh as though he were James Bond and contrives to steal Sir Frances Drake's thunder during the climactic battle with the Spanish Armada in a bit of historical fudging. In fact, the tussle with the Spanish was a much more protracted affair - the Spanish fleet being pursued almost around the entire coastline with the elements playing as significant a part as any action on the part of the Navy.


Abbie Cornish flutters delicately in her part as the third wheel. Geoffrey Rush has less to do as Walsingham this time around but is always a delightful sourpuss on screen. I had to double check the credits as I couldn't believe I was seeing Rhys Ifans in a totally convincing portrayal as of one of the miscreants, his stock as an actor has just gone way up with me.

Several complaints have been levelled at Craig Armstrong's sweeping orchestral score, but not from this reviewer, this is filmmaking on a grand scale concerning grand themes - the score is appropriate. Armstrong has plagiarised his own score from Plunkett And Macleane, but it is great music. Overall filmmaking of the they-don't-make-em-like-that-anymore on an operatic scale.



ஆசிரியர் நாவலர்
1. கையாடல் தமிழ் வளர்ச்சி
2. கையாடல் தமிழ் வளர்ச்சி
3. கையாடல் தமிழ் வளர்ச்சி
4. கையாடல் தமிழ் வளர்ச்சி
5. கையாடல் தமிழ் வளர்ச்சி
6. கையாடல் தமிழ் வளர்ச்சி
7. கையாடல் தமிழ் வளர்ச்சி
8. கையாடல் தமிழ் வளர்ச்சி
9. கையாடல் தமிழ் வளர்ச்சி
10. கையாடல் தமிழ் வளர்ச்சி


When Liz dons her breast plate and rallies the troops at Tilbury, you'll



NOTHOSAURUS.
The name Nothosaurus means 'false lizard'.

By: Thyagar Prabaharan, Age: 9 years old
Harrow.

Torres Showed What He Can Do for Liverpool F.C.
Just after a 1-1 draw against f.c Porto and a 0-0 draw against Birmingham city, Liverpool have beaten Reading 4-2, and are through to the fourth round of the Carling Cup.
It was all thanks to the new spanish 5 star player: Fernando Torres. He has just joined Liverpool this year and at the beginning of this year he was playing good and the team knew that they could rely on him. But just from 2 weeks ago he wasn't playing good so the manager was so angry with him and he hardly let Torres play any matches but in this match, he showed all he can and scored a hat-trick.
In the first half it was 2-2, Torres scored the 2nd goal and in the 83rd minute of the second half he scored a goal and just after 6 mins he scored another goal. The team praised Torres and were really happy. They were unlucky in last years U.E.F.A Champions League final against A.C Milan.
You all must know that I am a Liverpool fan.
By Meran Annalingam, Year 6 Colindale Primary School
Please put picture of Liverpool on the wall



by Meran Annalingam (Year 6)
From Colindale Primary School

Jision
"Building your business dream"
T: 020 8772 7991
020 8772 7992
F: 020 8772 7993
890 Garratt Lane
London SW17 0NR

Buying or Selling your Business?
Business Transfer & Commercial Financial Specialists
Finance arranged for any type of business

NACFS

A J ACCOUNTANCY
Auditors & Accountants
Over 25 years in public practise

Accounts Preparation, Self Assessment, VAT & PAYE Returns
An Efficient, Practical Service for small to Medium Size Companies, Partnerships & Sole Traders

Tel: 020 8778 8666
Fax: 020 8778 8999
Email: info@ajaccountancy.co.uk
Web: www.ajaccountancy.co.uk

43 Anerley Road, London SE19 2AS

PERMA INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியிலும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும் தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்
45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397

அனைத்து தமிழ் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பான தொழில் நுட்பத்துடன் பொருத்திக்கொள்ள திருத்த வேலை சகல அறைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கலாம்.

Ram: 07861 371 837 / Thas: 07885 987 857

தமிழ் பேசி தலைமுடி அலங்கரிக்கும் ஆள் உடன் தேவை!

Croydon இல் இங்குமேர் புதிய உதயம்

Faircut Barbers Ltd
Tel: 020 8767 3578
15 London Road, Tooting
SW17 9JR (Next to British Rail Station)

Opening Hours:
Mon- Thurs 10am - 7pm
Fri- Sat 10am - 8pm
Sundays 10am - 5pm

GRAND CONSTRUCTIONS
Professionally Qualified Engineers with 10 Years Experience

- Obtaining Planning Permissions & Building Control
- All Types of Consultancy & Drawings (Architectural & Structural)
- All Types of Quality Construction & Repairs
- Cost Saving Advices and Free Estimates

Contact: **07912615876** or **07886532103**

புலம்பெயர் தேசத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரின் புதிய வொறிகள்

சாத்திரி

(ஒரு பேப்பருக்காக)

சிறிலங்கா அரசாங்க காலங்காலமாக தனது தமிழின அழிப்பு வேலைகளை தாயகத்தில் மேற்கொண்டு வரும் வேலைகளில் அதற்கு எதிராக புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் அடக்கிவிட தனது சகல வளங்களையும் பாவித்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும் பொதுவாக சகலரும் அறிந்ததே.

அது போலத்தான் தற்சமயம் மகிந்தவும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் தமிழ் தேசியத்திற்கான ஆதரவை குலைப்பதில் முழுமுச்சாக முயன்று வருகிறார்.

ஆனால் கடந்த காலங்களில் சிறிலங்கா அரசு பதவிகளில் இருந்தவர்கள் தமிழர்களின் எழுச்சியை ஒடுக்க யாராவது ஒரு தமிழரிடம் பதவிகளை கொடுத்து அவர் மூலமாகவே சர்வதேசமெங்கும் தமிழ் தேசிய செயற்பாடுகளைத் தீவிரமாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

மகிந்த அரசோ தன் சொந்த நலனை காக்கக் கூட ஒரு தமிழரிடம் பெரும் பதவி ஒன்றினை கொடுக்க விரும்பாமல் கொஞ்சம் மாறுபட்டு புலம்பெயர் தேசங்களில் இலகுவாய் விலை போக கூடிய சில தமிழர்களை தேடிப் பிடித்து அவர்கள் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த சேவையை எதிர்பார்த்து சில செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த புலம்பெயர் தமிழர்களும் வாங்கியதற்கு வஞ்சகமில்லாமல் உழைப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

இதுபோலத்தான் அண்மையில் பிரான்சிற் கு வந்து போன ஒரு தமிழ் அமைச்சர் மூலமாக இலங்கை புலனாய்வு துறை பிரான்சிலும் சில நடவடிக்கைகளை செய்து முடிக்க சில திட்டங்கள் தீட்டப்பட்டு அவற்றை சில தமிழர்களிடம் ஒப்படைத்து சென்று விட்டார்.

அவர்கள் திட்டப்படி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு பெயர்களில் பல்வேறு தலைப்புக்களில் பல்வேறு பட்ட நோக்கங்களிற்காக நாடாத்தடுவது போன்ற ஒரு மாயையை காட்டி சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது.

ஆனால் அந்த எல்லா நிகழ்வுகளிலும் முதற் கட்டமாக மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் தேசியமற்றும் தமிழர்களின் உரிமை போரிற்றும் எதிரான கருத்துக்களை பரப்பி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது. பின்னர் மீண்டும் தொடர்ச்சியான நிகழ்வுகள் மூலம் தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமிழர் உரிமைப் போரின் முதுகெலும்பாக இருக்கும் புலம்பெயர் தேசத்து தமிழர்களின் ஆதரவை மழுங்கடிப்பதே முக்கிய நோக்கமாகும்.

அதே போல இந்தியாவில் இலங்கையரசு ஆளும் கட்சிகளையும் சில அதிகாரிகளையும் தன் சூழ்ச்சியால் தன்வசம் இழுத்து வைத்திருந்தாலும் தமிழ் நாட்டின் சாதாரண மக்களிடம் ஈழத்தமிழர்களை ஆதரவை இன்று வரை சிதைக்க முடியாமல் திண்டாடிவருவது அனைவரிடமும் தெரிந்த விடயம்தான்.

அதற்காக இலங்கையரசும் இந்திய அதிகாரிகளும் சேர்ந்து ஆடிய நாடகங்களும் அதே நேரம் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை கிளைத்தூதரகமும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டும் பெரிய அளவில் எவ்வித

பயனையும் இலங்கையரசு பெறாததால், அடுத்த நடவடிக்கையாக புலம்பெயர் தேசத்து தமிழர்களை வைத்தே இந்த தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவை சிதைக்க திட்டம் தீட்டியுள்ளது.

முக்கியமாக தமிழ் நாட்டில் எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தமது தளராத ஆதரவை தந்தவர்கள் பெரியார் திராவிட இயக்கங்களும் அரசியல் கட்சிகளும், தலித் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆகும்.

எனவே இந்த அமைப்புக்களின் ஆதரவை தமிழ் நாட்டில் சிதைத்து விட்டால் மற்றைய ஆதரவு கரங்களையும் மடக்கி விடலாமென்பது இலங்கையரசின் கனவு. இதன் ஆரம்ப கட்டமாக பிரான்சில் சிறிலங்கா அரசிற்கு சேவகம் செய்ய புறப்பட்டவர்களால் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அவை சமாதானப் பறவைகள் என்கிற பெயரில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு என்கிற தலைப்பில் ஒரு ஏற்பாடு. இதைக் கேட்டதுமே சிரிப்புத் தான் வந்தது இதை படிக்கின்ற உங்களும் கட்டாயம் வரும்.

ஏனெனில் எங்கள் தேசத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அமைதி பூத்து குலுங்குகின்றது. எனவேதான் ஈராக்கை பற்றி கதைக்க போகின்றோம்.

அடுத்த நிகழ்வு புகலிட பெண்கள் சந்திப்பு. இந்த புகலிட பெண்கள் சந்திப்பில் வருடா வருடம் வழமை போல நடக்கின்ற புலியெதிர்ப்பு தான் இந்த வருடமும் நடக்க போகின்றது. எனவே இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள தேவையில்லை.

ஆனால் அடுத்ததாக முதலாவது

தலித்காநாடு என்கிற பெயரில் நடக்க போகின்ற மகாநாடுதான் முக்கியமான ஆனால் மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகின்ற மகாநாடு.

ஏனெனில் நான் முதலே குறிப்பிட்டது போல இது இந்தியாவில் தலித் அமைப்புகளிடையே ஈழத்தமிழரிடம் இருக்கும் ஆதரவை சீர்குலைக்கும் ஒரு நிகழ்வு காரணம் இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்தியிருப்பவர்கள் இலங்கையரசின் எலும்புத்துண்டை எட்டிப் பிடித்தவர்கள்.

ஏற்கனவே இந்த மகாநாடு பற்றி நான் எதிர்பார்த்ததை போல இணையதளங்களிலும் வலைப்பூக்களிலும் பல சர்ச்சைகளை கிளப்பி விவாதங்களும் தொடங்கி விட்டது.

இந்த மகாநாட்டிற்கு பிரான்சில் பெரியார் விழிப்புணர்வு இயக்கம் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒரு பெண்மணியும் தெரிந்தோ தெரியாமலோ இந்த மகாநாட்டிற்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார்.

ஆனாலும் அவரிடம் தலித் மகாநாட்டின் உள்நோக்கம் பற்றிய போதிய விளக்கம் கொடுத்தும் அவர் பெரியார் இயக்கத்தின் பெயரால் தொடர்ந்தும் தனது ஆதரவை நடக்கவிருக்கும் தலித் மகாநாட்டிற்கு ஆதரவு வழங்குவதால் இந்த பெண்மணியும் இலங்கையரசிடம் விலைபோயுள்ளார் என்று எண்ணவே தோன்றுகின்றது.

எது எப்படியோ இலங்கை புலனாய்வு பிரிவினர்களால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் விழிப்பாயிருக்க வேண்டிய கால கட்டம் இது.

ஆனால் இந்த ஏற்பாடுகளினால் இந்தியாவில் ஈழத் தமிழர்களின் ஆதரவுத்தளம் ஆட்டம் காணுமா? அல்லது இந்தச் சதிகள் தகர்க்கப்பட்டு மேலும் உறுதியாகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tamil and Music Degree Courses in London

LONDON TAMIL CENTRE

(Registered Charity No: 1018333)

We have been recognised by the University of Madras as the Study Centre in the UK to enrol students for the following courses:

BA (Tamil), B.Lit (Tamil), MA (Tamil), B. Music, M. Music.

Vacancies

In order to meet the increase in demand and maintain the high standard we seek additional teachers for:

Tamil Language (capable of teaching for GCSE O/L, A/L & Degree Classes), Bharathanatyam, Carnatic Vocal Music, Veena, Violin, Flute, Mruthangam and Keyboard.

Candidates will be of graduate qualification with interest in teaching or equivalent qualification with adequate direct experience in teaching the relevant subject. Remuneration package will be commensurate with qualification and experience.

London Tamil Centre is an equal opportunities employer

Closing Date 31st October 2007

Please apply in writing to:

The Secretary, London Tamil Centre,
253, East Lane, Wembley, Middx, HA0 3NN
Tel: 020 8908 2646, 07956 54 18 44

Interested students can download the Application forms from the University of Madras Website: HYPERLINK "http://www.unom.ac.in/"

Completed Applications for the 2007/08 academic year should be sent to London Tamil Centre by 26th October 07.

எம்மவர்கயோடு... எப்போதும் போலவே.. நம்பிக்கையோடு..



FINANCIAL SERVICES

- Mortgages,
- Commercial & Residential
- Re-Mortgage
- Buy To Let
- Secured Loans
- Business Loans
- Insurance

£499
BROKER FEE
(Subject To Availability)

CLOCKWISE PROPERTY SERVICES

Residential Lettings | Management | Mortgage | Insurance

LETTINGS & MANAGEMENT

- Free Valuation - Competitive Rates - Rent Guaranteed Scheme
- Legal Documentation - Rent Collection



Meravale crescent, Morden
£1100 pcm
A three bedroom end of terrace house. Reception room, Kitchen, Bathroom, Garden. Gas central Heating and Double glazing.

Missenden gardens, Morden
£1100 pcm.
A three bedroom end of terrace house. Reception room, Kitchen, Bathroom, Garden, Garage. Gas Central Heating and Double Glazing.

Wrythe lane, Carshalton
£1150 pcm
A three bedroom house with Two Reception rooms, Kitchen, Upstairs Bathroom, Garden. Gas Central Heating and Double glazing.

For Great Properties like these and more please contact us on:

Web: www.clockwiseproperty.co.uk E-Mail: info@clockwiseproperty.co.uk
Marshall House, 124 Middleton Rd, Morden, Surrey, SM4 6RW
Tel: 0208 0908427 Mobile: 07961981278

அழையுங்கள்

SRI LANKA

கைத் தொலைபேசி உட்பட



உடன் அழைப்புகள்

0844 55 00 020

உங்கள் சர்வதேச இலக்கங்களைத் தொடர்ந்து

வங்கிக் கணக்கு வேண்டாம் கடன் அட்டையும் வேண்டாம்
கட்டணம் BT மூலம் விவாதிக்கு அறவிடப்படும்.

www.planettalkinstant.com



Terms & conditions apply. See www.planettalkinstant.com for full terms and conditions.

10 %
introductory
offer to all
Oru Paper readers.



Centre for Pure Ayurvedic Massage Therapy

Experience the purity of Ayurveda from Kerala at Affordable Prices

Experienced team of Ayurvedic Doctors & Therapists.

Free Consultation.

Easy Access from all the major motorways and Ample Parking.

If you suffer from

- Stress & Fatigue
- Arthritis & Rheumatism
- Back Problems
- Sports Injuries
- Migraine
- High Cholesterol
- Excess Weight
- Insomnia
- Eczema
- Asthma
- Gastro-Intestinal Problems
- Anxiety
- Joint Stiffness
- Aches & Pains
- Gout
- Headaches
- High Blood Pressure
- Fluid Retention
- Tension
- Skin Disorder
- Impotence
- Phobias & Fears



For a **FREE CONSULTATION** Contact

01895 622 336

Ruislip Branch (Near Harrow)
84 Victoria Road
Ruislip Manor
Middlesex HA4 0AL

Farnborough Branch
Farnborough Leisure Centre
Westmead, Farnborough
Hampshire GU14 7LD

Visit our website for more information and to book online: www.herbalayur-massages.com



IOM International Organization for Migration

தாய்நாடு திரும்பும் யோசனை உண்டோ?



- விசா காலாவதியாகி இங்கு தங்கியுள்ளவர்களும்
- சட்டவிரோதமாக குடியேறியவர்களும்
- அகதி அந்தஸ்திற்கு விண்ணப்பித்து தோல்வி
அடைந்தவர்களும்,

உடன் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்!
உதவி செய்யத் தயாராக இருப்பதுடன் தாயகத்திலும்
கை கொடுக்கக் காத்துள்ளோம்.

*குறிப்பு: IOM ஒரு சர்வதேச தனிப்பட்ட அமைப்பு. இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கம் அல்ல.
நிங்கள் விரும்பினால் மட்டுமே எங்கள் சேவை உங்களுக்கு கிடைக்கும்.*

0800 783 2332

International Organization for Migration
21 Westminster Palace Gardens, Artillery Row, London SW1P 1RR
Tel: 020 7233 0001 Fax: 020 7233 3001

www.iomlondon.org



Actions co-financed by Community Funds

READY TO EAT

BRAND
Nivu
Frozen Foods

"சிற்றுண்டி" ஒன்று
உடன் தேவையா?


எங்கள் பரோட்டா ஒன்றை
ரோஸ்டரில் இட்டு
2 நிமிடங்களுக்குள் ருசியான
சிற்றுண்டி ஒன்றை
சிரமமின்றி செய்திடுங்கள்!



READY TO EAT

- ▲ Parotta
- ▲ Ceylon ரொட்டி
- ▲ மசாலா தோசை

**BUY 2
GET 1
FREE!**

Another quality product from 



Dosa n Chutny

Eat n joy @ Chennai's best

SOUTH INDIAN & SRILANKAN RESTAURANT

Vegetarian & Non Vegetarian

SOUTH INDIAN BUFFET



VEGETARIAN MEALS
18 varieties of dishes

NON VEGETARIAN MEALS
20 variety of dishes

BUSINESS PACK LUNCH



VEGETARIAN & NON VEGETARIAN
(Takeaway only)

We do Outdoor Catering for all functions

68, Tooting High Street, London SW17 ORN

(Opposite to Tooting Broadway Tube station)

Tel : 020 8767 9200

www.dosa-chutny.co.uk


TEENS பூப்பூர்



FORUM



I Hate Science... but I'm still a Scientist!



By Uma kumaran
ORU PAPER

This week I was approached by the editorial team to write an article about higher studies in non-science related fields. Cliché I know, but apparently still a necessary topic to write about. In addition, it seems that this task always falls on me as I am apparently 'the obvious candidate' to discuss such a topic.

As you readers may or may not know, I have just completed my studies in political science (ignore the science bit) and now I am studying for my M Sc in the same field. Growing up I harboured the typical ambition of a Tamil youth and that was to become a doctor. But as I became older and slightly wiser I decided that it was not the career for me. Apart from being a complete germ o'phobe I did not like the idea of having to work long arduous

hours where I was in regular contact with blood, guts and the sorts. Now I know what you are thinking, that there are other fields within medicine that do not involve such gore... but it was not the career for me. Much to the disappointment of my parents, I decided to continue my studies in the dreaded Arts field.

Eventually, a lot of gentle persuasion and a lot of good exam results later my parents were happy that I followed a path that made me happy and one I could excel in. It just so happens that both my degrees have the word science stuck at the end of them...that's always a bonus for us Tamils.

Many of you may be wondering what has this got to do with me? Well the answer is quite simple. Don't worry if you want to pursue a field that is not the typical Tamil stereotype, just make sure you are studying what you are happy doing. Being forced to study a subject will only lead to poor grades and unhappy lives...but if you choose something you enjoy you are likely to excel. If you are interested in it, take a course relating to that, if you like history follow that path and if you like medicine then go for it! But you should never feel obliged to follow a certain career. Doing a non-science related subject is not the end of the world and there are hundreds of careers out there that will cater to your qualification. I know parents may give you a hard time but it's about time that Tamil people started to think out of the box. I read a comment on the Oru Paper website that summed it up for me and it said,

'We can bump into a medical doctor in almost every Tamil family; medical doctors cannot rebuild the shattered nation nor can they engage in diplomatic maneuvers'

To a certain extent this statement is true (but before I face an onslaught of criticism from parents...no one is saying don't study medicine), the same blogger also commented that a great mistake of Tamils is to give disproportionate importance to those in science fields. While no one can go against the fact that doctors, medical personnel and scientists play a fundamental role in society, we also do not realise that the world is not made up of doctors alone. There is a great need for Tamils and all Asians to study economics, politics, international relations, geography etc. While everyone has his or her own opinion, when it comes to politics one cannot simply engage in a conversation or official debate using personal opinions alone. There is a need for educated Tamil people to analyse, develop and discuss matters in the international forum. While older generations have people who can do this I am not sure that our generation will have anything similar to this. It is a proud achievement of Tamils to represent boroughs and wards in this country by being local councilors and MPs, when it is so far out of reach in our native land. But we must not be complacent and believe that we have achieved all there is to achieve academically, politically and socially. The only way our society can progress forward is by forward thinking, that includes abandoning old stereotypes. In Sri Lanka many of our parents and grand parents were not given the vast opportunities that we living in the western world have; it is only right therefore that we seize these opportunities and draw maximum benefit from them. After all if as a community we want to free our race from oppression we must possess the tools, amour and strength foremost in our minds.

Where we belong!!!



Tharmila Shabanathan
ORU PAPER

Continued from previous issue...

Vanakkam! Vanakkam! VANAKKAM! I'm very delighted to once again greet you all. It's a great pleasure for me to be writing for Oru Paper and it makes me feel even more cheerful when I find out that more and more of you guys are becoming frequent readers of Orupaper. I guess it's the support from all you readers that has actually kept me going this far otherwise who knows; I might not have written articles for this long. Once again thank you to those of you who supported me and for those who are yet to. I would like to point out that I have decided to talk about two things this issue and both are very different from each other.

My first bit:

'WHERE WE BELONG continued', you might ask why I have decided to write another article under this name. Well the reason is that what I am going to write about in this issue is along the same lines and I believe that this name would suit perfectly. Anyway before I begin I would like to tell you a story. Read carefully as the story is what I have based my article on. This is not a true story and neither is it mine (it's a film). In the film there is a young Tamil traditional girl (let's name her Anu) who gets married and moves to America with her husband (Raj). Anu gives birth to a daughter

(Priya) and years go by. As soon as Priya turns 17, Priya starts to drift away from her mother and wants to move out of the home and to live the life of a foreigner. Anu having been brought up differently tries very hard to keep her daughter with her but in a new country with new culture she fails and her daughter leaves to live with her friends. All this time Raj

tries hard to keep both of them happy but loses control. And in the end, Priya realises that her mother was right to keep her in the house after some bad incidents and comes home to her mother. Priya then becomes more close to her mother and the story ends with the family getting together again with mutual understanding.

From the story above what can you say that happens commonly in all of our lives? I can see that this film clearly portrays everything we youngsters go through, from parents telling us to follow our culture to when we always argue with them and want to do what we want. Does it not? I clearly remember until I fully understood my parents I was such a girl. I wanted to do what I thought was right. I wanted to hang out with girl friends and spend time doing my own thing, but soon I realised what was the most important thing in my life and so I drifted closer to my parents. So realise that we all go through this teen stage when it's impossible for anyone to advice but you should always think twice before doing anything or you might have to suffer the consequences. OK, OK I'm boring you; I'll get to my next bit.

Second bit:

I decided to talk about this purely for personal reasons. It was my experience and I wanted to share it with you guys. I went along with my dad to his old school reunion event (VIGNESWARA COLLEGE) and thought it was great. The function started with their school anthem and then the whole show was full of dance, singing and fun. Many old students attended the function in the attempt to raise money for their old school and I thought it was a great idea. I mean there are many of us here who have attended schools in Eelam and it's our duty to give something back. I only studied until year 3 in Sri Lanka but even so I would love to help my school. Even now my school days bring back many lovely memories. It's a part of life that would still make me happy when I think about it. Everyone loves to go back in time to their school or college days. When I looked at my dad, he looked happier than ever. He was overjoyed seeing his friends. Overall what I'm trying to say is, we must not only think about us here. But when we think about our nation we must also think about our schools and what way we can help those schools to improve which will lead to more of our kids and kids getting a better education.


உங்கள் வருங்கால வீட்டின்
திறவுகோலைப் பெற்றிட அழைப்புகள்

THALAM PROPERTY & FINANCIAL SERVICES

t: 020 8689 1533 m: 07766 337 927 f: 020 8689 1533

www.thalam.co.uk

554 Mitcham Road, Croydon, Surrey, CR0 3AA



இலவச Mortgage சேவைகள்

- Property Sales / Lettings
- Mortgage / Re-Mortgage
- Commercial Loans / Bridging Loans
- Building Insurance
- Life / Critical Illness
- Accident / Sickness
- Planning Permission
- Autocad Design / Drafting

MySpace, Facebook and Other Social Networking Sites: Hot Today, Gone Tomorrow?



Popular social networking sites, including MySpace and Facebook, are changing the human fabric of the Internet and have the potential to pay off big for investors, but -- given their youthful user base -- they are unusually vulnerable to the next 'new new' thing. As quickly as users flock to one trendy Internet site, they can just as quickly move on to another, with no advance warning, according to Wharton faculty and Internet analysts.

MySpace, with 70 million visitors, has become the digital equivalent of hanging out at the mall for today's teens, who load the site with photos, news about music groups and detailed profiles of their likes and dislikes. Other social network sites include Facebook, geared to college students, LinkedIn, aimed at professionals, and Xanga, a blog-based community site. In all, an

estimated 300 sites, including smaller ones such as StudyBreakers for high schoolers and Photobucket, a site for posting images, make up the social network universe.

Wharton marketing professor David Bell says the long-term success of these sites will depend on their ability to retain the interest of their members. "There is a fad or a fashion component to all these networks. Some will come and go," says Bell. The classic example, he suggests, is Friendster, which burst onto the Internet in 2003 and soon had 20 million visitors. Late last year, it slipped below a million after MySpace and other sites with better music and video capability lured Friendster users away. "A lot of the [success] is serendipitous. These things can have exponential growth. Then, if another community shows up that has better functionality in some way, there can be a mass migration."

Wharton marketing professor Peter Fader agrees that social network sites are powerful, but mercurial, particularly since most are aimed at teenagers and young adults. "It's a complete crap shoot. Look how many of these have come along and how many were touted as the next big thing. How many have disappeared completely or find themselves in some strange little unexplainable niche?"

He points to Orkut, an invitation-only service introduced by Google in 2004 that is little known in the

United States, but wildly popular in Brazil, where more than 70% of its users are based. Indeed, Orkut has made Portuguese a second language in its interface. "In Brazil it's gold, but in the U.S., where the service is domiciled, nobody's even heard of Orkut. And there's no good reason why."

While MySpace and Facebook currently rule the popular crowd on the Internet social scene, Fader says the forces that make a hot site are difficult to quantify; any site could become the next outcast. "There is no reason to believe that these, or future ones that are emerging on the radar screen, will be any different. I don't think anyone can come up with a genuine reason why they have become so popular, outside of 20-20 hindsight." Echoing that point, an article in the April 30 New York Times reports that AOL plans to launch a social networking site to be called AIM Pages as a competitor to MySpace, Yahoo360 and other such services.

One way for investors to benefit from the rise of social networks would be to develop a highly diverse portfolio, Fader adds. "I have no problem with betting on a crapshoot, but you want to hedge your bets carefully and accept the downside in exchange for what could be an incredible upside. You can't control your destiny with these nearly as much as any other web site or portal."

Published: May 03, 2006 in Knowledge@Wharton

5 Things every parent should know!



Parents and caregivers often feel like they're way out of touch with their teens. So, what it's like being a young adult today? Here are the top five trends you should be aware of.

1. THEY'RE STRESSED.

Today's teens are stressed out. Factors include school work (they have more than ever. Sure the Internet speeds things up but that just means that they're given even more work), college pressures, advanced placement courses in high school, and being overscheduled. The (stereotypical) Gen X slackers they are not.

2. THEY'RE HYPER-SEXUALIZED.

Things like mini-skirts in schools, guys taking Creatine to get bulked up for sports, Real World MTV hook ups with young adults sleeping with strangers in each episode, online dating sites and Internet porn... This stuff is in their face every day. Teens are trying to act older, while older people are trying to act younger. So you've got kids trying to be adults, and adults (like Baby Boomers in particular) trying to be kids. It makes for a weird dynamic -- and can confuse the teen as to who's the role model? Surprisingly, kids are more mature about things than you'd expect.

3. FRIENDS ARE THE NEW FAMILY.

"Well duh," you say, "a person's friends have been important to every generation." But this cohort seems to equally value their circle of friends as their secondary family. They are far more group oriented than Gen Xers. Even if you think about Sesame Street, the show Xers grew up with ("We're all unique and different") compared to Barney, the show Gen Y grew up with ("Everybody is equal -- We're all the same.") Gen Y tends to be more conformist than Xers and Boomers were in their youth.

4. TRADITIONAL FAMILY HAS BEEN REDEFINED.

Many teens report very close relationships with their parents, rather than rebellious relationships.

Parents are becoming more like a friend than a parent in some cases (think Gilmore Girls -- or a dad blasting hip hop from his car while he and his son sing along.) Gen Y typically cites their mom or dad as their role models -- rather than celebrities of years past. Also, the family unit itself has changed: more single dads/moms, and stay at home dads, gay parents, parents who are dating, adopted siblings, etc.

5. DIVERSITY ISN'T SOMETHING THEY'RE TAUGHT -- IT'S THEIR REALITY.

This generation is one-third non-Caucasian. They sometimes take diversity for granted. Just witness the infamous Justin Timberlake/Janet Jackson SuperBowl incident -- 50 years ago the scandal would've been over the interracial flirting, not just the breast-baring moment. Today, you've got popular shows like Degrassi where the white cheerleader flirts with the black football player, and coming out as gay in junior high/high school is normal. This is not to say every teen is 100% comfortable with it -- obviously prejudice still exists -- but attitudes towards these issues have certainly relaxed. "Live and let live -- as long as you're not hurting anyone" is the emerging philosophy.

Source: Ben Grill, Sachs Insights
http://www.drugfree.org/Parent/Knowing/Teen_Trends

தமிழர் தகவல்

தீபம் புகழ் K.P வித்தியாதரன் அவர்களின் குருமாற்றம் அடங்கிய தமிழர் தகவல் உங்கள் இல்லம் தேடிவர - சுயமுகவரி இடப்பட்ட A4 கடித உறையை அனுப்பி வைத்தால் தமிழர் தகவல் அனுப்பி வைக்கப்படும்.

Euro Travel & Tours
 111B Loampit Vale, Lewisham,
 London, SE13 7TG

தரமான சேவை! நியாமான கட்டணம்!

THURAI & CO ACCOUNTING

Comprehensive Accounting & Tax

- ◆ Personal Tax
- ◆ Corporation Tax
- ◆ Value Added Tax
- ◆ Capital Tax
- ◆ Business Advice

Tel: 01865 247 109

9A, Arnold Road, Oxford, OX4 4BH

MARKANDAN & UDDIN SOLICITORS

Solicitors & Administrators for Oath
 M Markandan LLB A Uddin (Hons) MA LLB Phd-RFL

Tamil House, 720 Romford Rd, London E12 6BT

For any
& every
legal
matters

tel 020 8514 8300 / 07830 285 634
 fax 020 8514 8381
 email info@mssolicitors.com
 Markandan : 07956 386 576
 Uddin : 07957 455 670

Markandan &
Uddin Solicitors

மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்



ஆராய்ப்பவர்
(பண்டிதர்)

மத அடிப்படைவாதம் - அறிமுகம்

'இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள்' (Islamic fundamentalists) என்ற சொல் இன்று எல்லா மேற்கூலக ஊடகங்களாலும் உச்சரிக்கப்படும் ஒரு மந்திரமாகும். இந்த மந்திரத்திற்குப் பின்னாலுள்ள மாயம் என்ன?

முதலில் மத அடிப்படைவாதம் என்பது என்ன என்பதை விளக்கிக் கொள்ள முயல்வோம்.

மனிதன் ஒரு சமூகமாக உருவாகும் போது அந்த சமூகத்திற்குரிய பல வழமைகள் உருவாகுகின்றன. அந்த வகையில் பல ஆயிரக்கணக்கான வருடமான வழமைகளை கொண்டுள்ள ஒரு சமூக கட்டமைப்பாக சமயம் காணப்படுகிறது. சமயம் என்ற சமூகம் ஒரு நிறுவன மயப்பட்டமையும் அதற்கான விதிகள் உருவானமையும் கண்கூடு.

இன்றைய நவீன உலகில் ஒருவர் பல சமூகங்களில் அங்கத்தவராக இருப்பது தவிர்க்க முடியாததாகின்றது. உதாரணமாக சமயம் என்ற சமூகத்தில் அங்கத்தவராக இருப்பவர் விஞ்ஞானம் என்ற சமூகத்திலும், கலாச்சாரம் என்ற சமூகத்திலும் அங்கத்தவராயிருக்கிறார். அதாவது முன்பு சமயத்துடன் கூட இருந்த பிரிவுகள் (departments) இன்று தனித்தனியாக பிரிந்து தனிச் சமூகமாகி விட்ட நிலையில் சமயம் என்ற பிரிவு தனது விதிமுறைகளில் மாற்றம் செய்வது அவசியமாகின்றது.

ஒரு தொழில்சார் நிறுவனத்தைப் போலல்லாது சமயமானது அநேகமாக ஒரு அணுகமுடியாத ஒரு நிறைவேற்று இயக்குனரை (unapproachable CEO) கொண்டிருக்கின்றது. எனவே ஒரு சமயத்தில் உருவாக்கப்படும் ஒரு விதி காலத்திற்கேற்ப மாற்றம்பெறுவது முடியாததாகின்றது.

நிறைவேற்று இயக்குனர் இல்லாத நிலையில் அல்லது அவரின் கருத்தை அறிய முடியாத

நிலையில் உப நிர்வாகிகள் பெரும்பாலும் தேவைப்படும் மாற்றங்களை எடுக்கத் தவிர்ப்பு வதில்லை. எனவே சமயங்கள் பொதுவாக அடிப்படைவாதக் கருத்துக்களைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன.

மத அடிப்படைவாதம் என்றாலே அது இஸ்லாமிய மதத்தில் மட்டும் தான் இருப்பது போன்ற ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் ஊடகங்களின் சொற்பிரயோகங்கள் உருவாக்கியுள்ளன. இன்றைய நிலையில் இலங்கையில் நடக்கும் சில நேர் எதிரான விடயங்கள் மத அடிப்படைவாதம் தொடர்பான உண்மைகளை தெளிவாக விளம்பரப்படுத்தி நிற்கின்றன.

இதில் வினோதமான ஒரு விடயம் என்ன வென்றால் எந்த இஸ்லாம் சமயத்தை அடிப்படைவாத கருத்துக்கள் கொண்ட சமயம் என்றும் மனிதகுலத்திற்கு எதிரானது என்றும் மேற்கு ஊடகங்கள் தெரிந்தோ தெரியாமலோ கருத்துக்களைப் பரப்பினவோ அதே இஸ்லாம் சமயத்தவர் இலங்கையில் பௌத்த அடிப்படைவாதிகளின் அராஜகங்களுக்குள் அகப்பட்டு அல்லலடைகின்றனர்.

இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் மதம் என்ற ஒரு நுட்பமான விடயத்தை கையாளும் வாய்ப்பு சில விசமிகளின் கையில் கிட்டும் போது அது குரங்கின் கை பூமாலையாகிவிடும் என்பதே.

இஸ்லாமிய மற்றும் பௌத்த மத அடிப்படைவாதங்களுக்கிடையேயான அதிர்ச்சிகரமான ஒற்றுமைகள்

இனி, இன்று மேற்கூலகை உலுக்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குக்கும் பௌத்த மத அடிப்படைவாதிகளுக்கும் இடையில் உள்ள சில அதிர்ச்சிகரமான ஒற்றுமைகளை உற்று நோக்குவோம்:

● அடிப்படைவாதிகளின் பிடியில் அரசு:

மத அடிப்படைவாதம் வேகமாக வளர்வதற்கு இன்றையமையாத ஒரு காரணி ஆட்சி அதிகாரமாகும். வேறொருவகையில் சொன்னால், ஆட்சி அதிகாரம் உறுதியாக வேறு திசையில்

இருக்குமிடத்து மத அடிப்படைவாதிகளால் வெற்றிகரமாக செயற்பட முடியாது போகும்.

எனவே, ஆட்சி எங்கு மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அல்லது பிடியில் இருக்கிறதோ அங்கு மத அடிப்படைவாதமும் செழித்து வளருவதை காணலாம்.

இதற்கு உதாரணமாக இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்து மதம் சார்ந்த பாரதீய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தமை, தலிபான்கள் ஆட்சியிலிருந்த போது வரலாற்றுப் பழமை வாய்ந்த ப்மியன் புத்தர் சிலை உடைத்து அழிக்கப்பட்டமை மற்றும் இலங்கையில் காலம் காலமாக பௌத்த மதத் தலைவர்களின் பிடியில் அரசு இருக்கையில் நடக்கின்ற இன அழிப்பு நடவடிக்கைகள் என்பனவற்றை கூறலாம்.

தற்போது முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சொர்க்கபுரியாக உள்ள பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் ஆட்சியில் மதத் தலைவர்களின் செல்வாக்கு கணிசமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல இலங்கையிலும் புத்த துறவிகளின் கைகளிலேயே ஆட்சி உள்ளது.

அதாவது தலதாமாளிகையிலுள்ள புத்தரின் பல்லைபிக்குகள் எடுத்துவிட்டால் அரசுதானாக பதவி விலக வேண்டுமென்ற நிலை உள்ளதும் இதை இன்னும் மக்கள் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.

● சிறுவர் ஆட்சேர்ப்பு (Child recruitment):

சமயரீதியான அடிப்படைவாதக் கருத்துக்களை போதிப்பதற்கு ஏதுவான வர்களாக இவற்றின் போசகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் பெரும்பாலும் சிறுவர்களே. சமயமாக சிந்திக்க முடியாத 5-10 வயதுகளிலேயே இவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு (recruiting) போதிக்கப்படுகிறார்கள்.

இதற்கு உதாரணமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கற்றுத்தரும் பள்ளியான மடராஸா வையும் விகாரைகளில் காணப்படும் பன்சலாக்களையும் குறிப்பிடலாம். ஐந்து வயதிற்கும் குறைந்த பாலகத்தறவிகள் இங்கு சர்வசாதாரணம்.

● இனவாதக் கோஷங்கள்:

அடிப்படைவாதிகளின் இருப்புக்குமிக முக்கியமாக அமைவது மக்கள் மனங்களில் திட்டமிட்டு விதைக்கப்படும் காழ்ப்புணர்ச்சியாகும்.

இந்த வகையில் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வரலாற்றுரீதியாக இருக்கும் பகையுணர்ச்சியைக் குறிப்பிடலாம்.

மக்களை தம்பால் சர்ப்பதற்கு, காலத்திற்கு ஒவ்வாத வகையில் இந்த பகையுணர்ச்சியை கிளறுவது இந்த அடிப்படைவாதிகளின் வாடிக்கையாகவும் தமது இருப்பிற்கான ஒரு தேவையாகவும் இருப்பதை காணலாம்.


விரியம்
PANORAMA
www.yarl.com

இதற்கு உதாரணமாக, ஈரானிய அதிபர் மகமுடினேஜாட் அடிக்கடி யூதர்கள் மில்லியன் கணக்கில் கொல்லப்பட்ட கோலோகாஸ்ட் என்பது ஒரு புனைகதை என்று கூறிவருவதை கூறலாம்.

இதே போல, சிங்கள துறவிகள் மற்றும் அவர்கள் ஆதரவு தேவைப்பட்ட அரசியல்வாதிகள் அடிக்கடி தமிழ் எதிர்ப்புக் கருத்துக்களை கூறுவது மட்டுமல்லாது காலம் காலமாக செயலிலும் காட்டி வந்துள்ளனர்.

மத அடிப்படைவாதத்திற்கு எதிரான போரின் எதிர்காலம்:

மதங்கள் பொதுவாக அடிப்படைவாதக் கருத்துக்களை கொண்டிருப்பதால் தேவைப்படும்போது அவற்றை ஆயுதமாக்கி விஷமிகள் தவறுவதில்லை.



அந்த வகையில் தான் இன்றைய அல்குவேடா வையும் இலங்கையின் சிங்கள பேரினவாதிகளையும் நோக்கவேண்டியுள்ளது. அதாவது மதத்தின் உட்ப தலைவர்களான பொறுப்பு (மதத் தலைவர்கள் மூலம்) அவர்களிடம் ஏற்கனவே உள்ளது. எனவே, மாற்று வழிகள் எதுவும் கைசுடாத நிலையில் வேறுவழி இன்றி அவர்களின் இறுதி மார்க்கமாக இவை அமைந்துள்ளன.

ஒப்பிட முடியாத ஆயுத, பொருளாதார வளங்களை கொண்ட மேற்கிற்கு எதிரான போரிற்கான ஆத்திரட்டலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் நன்கு பயன்படுத்தப்படுகிறது.

அதே போல, தமிழருக்கெதிரான போரில், சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கோஷம் வாக்குகளை சிங்களத் தலமைகளுக்கு அள்ளி வழங்குவது கண்கூடு.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கெதிராக மேற்கின் செயல்முறை வடிவங்களாக பலவிடயங்களை கருத முடியும்.

(தொடர்ச்சி 32ம் பக்கத்தில்)

துர்க்கா ஜோதிடம்

SRI THURGA, DEVI JOTHISH MANDIR
SRI MANJUNATHA SWAMY

அகிலன் எண்டர்ஜிரைசஸ்
(Near Lakshmi's Jewellers)
274 High Street North,
Easthamn, London E12 6SA

மஞ்சுநாத கூலர்கள்
Tel: 07984685157

துர்க்கா ஆசீர்வாதத்தில் இந்தியாவில் இருந்து முதன் முறையாக வருகை தந்துள்ள மஞ்சுநாத கூலர்கள் அவர்கள் துர்க்கா மாதாவினதும் அருள் கொண்டு கைரேகை மூலம் மூகநாடி மூலம் துல்லியமாக நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போகின்றவை பற்றிய விபரங்களைக் கூறுவார். துல்லியமாகக் கணித்துப் டயர்க்கப்படும்.

விடயங்கள் கணவன் மனைவி ஒற்றுமை, விசா பிரச்சனை, உடல் நலம், திருமண போகும், ஸஸ்து சாஸ்திரம், தொழில், வியாபாரம், லக்ஷ்மிர விடயம், கண் திருவடி, கோட்வழக்குகள், வாகனப் பொருத்தம், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஆசிய மொழிகளில் சாஸ்திரம் சொல்லப்படும். அவர் பல நாடுகளில் விஜயமிட்டு பரவினது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்திருக்கிறார். வீடு, கடை மற்றும் தனி நடவடிக்கை நலனுக்காகவும், பாதுகாப்பாகவும் தகுந்த பூஜைகளை செய்வதில் வல்லவர். நீங்கள் எத்தனையோ ஜோதிரகளைப் பார்த்திருந்தாலும் ஒருமுறை சந்தித்து விசேசத்தை நேரில் அறிந்திடுங்கள்.

He visited so many countries and had successfully solved problems for many people.

An expert pandit at service. Past, Present and Future of your life, will be read over to you from your Numerology, Face reading, Palm reading & Horoscope reading Prediction in Business, Education, Job, love, Marriage, Family problem, Sickness, Promotion, Visa, Court, Lottery, Money, Removal of enemy. All types of black magic and evil things removed.

He does protection thing for house, shop and personal matters will not be kept in confidence.

SPOKEN LANGUAGES: TAMIL, HINDI & ENGLISH.

Opening Hours: 9.30 am-8.30pm-7days

மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும்...



31ம் பக்கத் தொடர்ச்சி

அவற்றில் முக்கியமானது மத அடிப்படைவாதிகள் என்ற சொற்பிரயோகமும் ஆகும். ஏற்கனவே குறிப்பிட்டது போல எல்லாச் சமயங்களிலும் அடிப்படைவாதக் கருத்துக்கள் இருந்தபோதும், மத அடிப்படைவாதம் என்ற சொல் இன்று மிகப்பிரபல்யம் வாய்ந்ததாக இருக்கின்ற அதே வேளை அது இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மட்டுமே குறிக்கின்றது.

'மத அடிப்படைவாதிகளை' ஒடுக்குவதற்கான நேரடி மற்றும் திரைமறைவு வேலைகள் என மேற்கின் சகல அரசுகளும் தமது அத்தனை படைகளையும் இந்தவேலையில் முடுக்கி விட்டுள்ளன.

இலங்கையில் கருக்கொண்டு வளர்ந்துவரும் பௌத்த மத அடிப்படைவாதத்தை எதிர்க்கும் தனித்தரப்பாக தமிழர் தரப்பு மட்டும் இருக்கிறது.

மேலும், உலகில் வேறுநாடுகளிலுள்ள பௌத்த மத துறவிகள் இதற்கு எந்தவித சம்பந்தமும் இல்லாமல் 'துறவிகளாக' மட்டும் இருக்கிறார்கள். எனவே, பௌத்த மத அடிப்படைவாதம் என்ற சொல் பிரபல்யம் பெற

முடியாமல் இலங்கைத் தமிழரினதும் இலங்கையின் பௌத்தமத அடிப்படைவாதத்தினதும் எதிர்காலம் survival of the fittest என்ற தத்துவத்திற்கமைய முடிவை நோக்கி காத்திருக்கின்றன.

எனவே, சிங்கள பௌத்த அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் புலம்பெயர் மற்றும் புலத்திலுள்ள தமிழரும் வெற்றியை உறுதி செய்வதிலும் பின்னர் மீண்டும் உறுதி செய்வதிலும் ஈடுபடாமல் உலகநாடுகள் வந்து சுதந்திரம் வாங்கித் தரும் என்றோ அல்லது போராளிகள் எல்லாம் செய்து முடிப்பார்கள் என்றோ வாளாவிருப்பது வரலாற்றுத் தவறாகும்.

உலகில் போர் மூளும்போது இலாபம் அடையும் ஒரு தரப்பாக இருப்பவர்கள் ஆயுத உற்பத்தியாளரும் அது சம்பந்தமான ஆராய்ச்சியாளரும். இன்றைய மேற்குலகின் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கெதிரான போரில் ஆராய்ச்சித் துறையில் மத அடிப்படைவாதம் சம்பந்தமான ஆராய்ச்சியும் முக்கிய இடம் பெற்றிருக்கிறது.

இஸ்லாம் தொடர்பான பல புத்தகங்கள் best seller களாக வந்தன. அத்துடன் இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் இன்றும் கூட மிக

விறுவிறுப்பாக நடந்துவருகின்றன.

இந்த வகையில், தமிழர் தரப்பை பயங்கரவாதிகளாக காட்டி 'பயங்கரவாதத்திற்கெதிரான' மேற்கின் போரில் தானும் இணைந்து கொள்ள இலங்கை காட்டிய ஆர்வத்தை இலங்கையில் மையங்கொண்டு வீறுகொண்டு வளர்ந்து வரும் பௌத்த மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துவதில் தமிழ் கல்விச் சமூகம் காட்டவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

இந்த வகையில், மத அடிப்படைவாதம் என்ற விடயத்தில் இலங்கையின் பௌத்த மத அடிப்படைவாதிகளை அம்பலப்படுத்த வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும்.

இவ்வாறான ஆராய்ச்சிகள் மூலமாக பல வகையான நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

1) இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள நீண்டகாலத்தில் முன்னெடுக்க எடுக்கப்படும்/விவாதிக்கப்படும் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்து அவ்வாறான நடவடிக்கைகளை நாமும் எமக்கேற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என அறிதல்

2) இலங்கையின் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆதாரபூர்வமான விடயங்களை இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களுக்கு விளக்குவதன் மூலம் அவர்களையும் பௌத்தமத அடிப்படைவாதிகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யத் தூண்டுதல்

3) சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகும் பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான கட்டுரைகள் எமது பிரச்சாரத்துக்கு வலுச்சேர்க்கும்.

போன்றன அவற்றுள் சில. இது தொடர்பான ஆராய்ச்சிக் கல்வியை தொடர பல்வேறு வகைகளில் ஊக்குவிப்பு வழங்குவது அவசியம்.



உதாரணமாக, பௌத்த மத அடிப்படைவாதம் தொடர்பான ஆராய்ச்சிக்கல்வியை தொடர் முன்வரும் தகுதியுள்ள மாணவர் களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதன் மூலம் இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கலாம். இலங்கைத் தீவில் தங்களின் வரலாற்றை மகாவம்சத்தில் பின்னிணைப்பாக (Appendix) பிக்குமார் எழுதப்போகிறார்கள், அல்லது வேலை வெட்டியில்லாத மேலைத்தேய ஆய்வாளர் பொழுது போக்கிற்காக எழுதப் போகிறார்கள் அல்லது தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் தமிழீழத் தமிழர்கள் இருக்கின்றார்கள்..

அறிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிற்கான ஆயுத விற்பனை

2006 ஆம் ஆண்டில் அறிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிற்கான ஆயுத விற்பனையில் முன்னணியிலுள்ள நாடுகள் வருமானு

அமெரிக்கா 36%	ரஸ்யா 28%
பிரித்தானியா 11%	யேர்மனி 6%
சீனா 3%	


இதன் முன்னணி பயனாளிகள் (பில்லியன் அமெரிக்க டொலரில்)

பாக்கிஸ்தான் 5.1	இந்தியா 3.5
சவுதி அரேபியா 3.2	வெனிசுலா 3.1
அல்ஜீரியா 2.1	இஸ்ரேல் 2.1
பிரேசில் \$1.1	

Source: Congressional Research Service
Sept, 2007

Kerala Ayurvedic Health Clinic (Near Wembley)

1 Odean Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadly Line



- ▲ Massage Therapies by experienced and highly skilled therapists
- ▲ Treatment is designed around your individual health needs
- ▲ Safe and effective Ayurveda supplements/ medicines for your needs
- ▲ Only natural medicines are used
- ▲ No side effects at all
- ▲ Wide range of therapies


- | | |
|---------------------------|-----------------------|
| ▲ Arthritis | ▲ Back Pain |
| ▲ Frozen Shoulder | ▲ Whiplash |
| ▲ High Blood Pressure | ▲ Obesity |
| ▲ Pulled Muscles | ▲ Joint Pain |
| ▲ High Cholesterol | ▲ Digestive Disorders |
| ▲ Trapped Nerve | ▲ Diabetes |
| ▲ Paralytic Conditions | ▲ Sleeplessness |
| ▲ Certain Skin Conditions | ▲ Stiffness |
| ▲ Stress and Strain | ▲ Migraine |

FREE Consultation

Authentic and Effective Kerala Ayurvedic Treatments

Qualified and Registered Ayurvedic Physicians
Affordable Prices

- * Providing Free Steam Bath, Shower, Towels, Shampoo etc.,
- * Male and Female therapists available
- * Can speak in Hindi Tamil or English & Malayalam
- * Free Parking



உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாடுங்கள்.....

20%
Discount
as
Summer Special

www.kahc.co.uk

Call 020 8902 1104 / 020 8902 1707



தேடல்

'தேடல் இன்றி கிடைத்த பொருள் வாழ்வில் நிலைப்பதில்லை'

தேடித் தேடிக் கண்ட பொருள் வாழ்வில் தொலைவதில்லை'

என்னதான் ஓடித்தேடினாலும் மாதம் முடிவில்லை எஞ்சி நிற்பது வெறுமனவே களைப்பும் கடனும் தான் என்பது பலரது வாழ்வில் ஒரு நியதியாகிப்போய்விட்டது.

தேடித்தேடிக் கண்ட பொருள் வாழ்வில் தொலைவதில்லை என்று அந்த கவிஞர் அழகாக சொல்லி விட்டிருக்கிறார். ஆனால் இந்த புலம்பெயர் மண்ணில் குறிப்பாக எமது தமிழ்மக்கள் பொருள் தேட அல்லும் பகலும் பாடுபடுவது போன்று யாராவது அலைந்தது உண்டா என்றால் இல்லை என்றே தான் சொல்ல வேண்டும்.

கடின உளைப்பினை செய்யும் பல தமிழ் உளைப்பாழிகளால் ஏன் முன்னுக்குவரமுடிவதில்லை? இங்குள்ள அனேக வேலையிடங்களில் தமிழ் இளையோர்கள் என்றால் இலகுவாக வேலைக்கு எடுக்க முதலாளிகள் விரும்புகிறார்களாம் ஏன் என்றால் மற்றைய இனத்தவர்கள் போல அளந்து இத்தனை மணி வரை தான் வேலை செய்வேன் என்று ஒற்றைக் காலில் நிற்பது இல்லை

தமிழ் இளையோர் அதே வேளை மேலதிகமாக ஓரிரு மணிநேரங்கள் செய்வதற்கு கூட பின்னிர்க மாட்டார்களாம்.

இப்படிப்பட்ட தமிழர் சாதாரணமாக ஒருவர் கிழமைக்கு 35- 40 மணிநேரங்கள் வேலை செய்யும் போது 50- 60 ஏன் அதற்கும் கூடிய மணிநேரங்கள் வேலை செய்கின்ற தமிழரும் இங்கிருக்கிறார்கள் இவர்களது உளைப்பினால் இவர்கள் வானளவு வளர்ந்தாகவும் தெரியவில்லை பெரிதாக எதையும் சாதித்தாகவும் தெரியவில்லை ஆக என்ன தான் நடக்கிறது

5 மணிநேரம் கூட வேலை செய்தால் ஐந்து பத்து கூடக் கிடைக்கும் என்று நினைப்பவர்கள் குடி புகை இதில் செலவிடுவது அதிகம் ஏன் என்று பார்த்தால் வேலை செய்த களைப்புத்தீர் இது தேவை என்கிறார்கள்.

ஆகா இதில் ஓவர் ரைம் மேலதிகமாக செய்வதன்

பயன் என்ன? இங்குள்ள மற்ற நாட்டுக்காரர் நாகரீகமாக ஒன்று அல்லது இரண்டு சுற்றுக்களோடு மதுவை நிறுத்தி விட்டு அன்றை பொழுதை போக்குவார்கள் ஆனால் நம்மவர் அப்படியா? இல்லை

அடுத்த முக்கிய விசயம் இது தான் புலத்தமிழர்களின் மந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம் பந்தா. வெட்டிப்பந்தா பக்கத்து வீட்டில் சாணகம் கரைத்துத்தெளித்தால் எங்கள் வீட்டில் பன்னீர் தெளிக்க வேண்டும் என்ற எண்ணம். இதனால் கரைந்து போவது தங்கள் உழைப்பு என்று எண்ணுவதில்லை.

புலத்தில் ஒருவர் இருந்தால் இலங்கையில் இருப்பவர்கள் செய்கின்ற வெட்டிப்பந்தாக்கள் யாவற்றிற்கும் கொடுக்கின்ற ஒரே ஒரு காரணம் வெளிநாட்டில் இருக்கிற வையினர் கவர்வம் கெட்டுப்போகும்' ஆக வெளிநாட்டுக் காரரின் கவர்த்தை நிலைநாட்ட வெட்டிச்செலவுகள் அங்க நடக்கும்.

ஆனால் அந்தச்செலவுக்குரிய பணம் என்ன வழியில் வருகிறது என்பதை அங்கிருப்பவர்கள் அறியப்போவதும் இல்லை இங்கிருப்பவர்கள் அதை விளக்குவதும் இல்லை.

மாதம் 30 நாள் ஊருக்கு உளைத்து வெட்டிப்பந்தாவுக்கும். கடன்டைக்கும் கட்டிக்கொண்டு போகிறது என்னைப்போன்ற தமிழனது வாழ்க்கை. மாதத்தில் 10 நாள் வேலை செய்து விடுமுறை சுற்றுலா என்று உல்லாசமாக வாழ்கின்ற வெள்ளைக் காரரைப்பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஏக்கமாக இருக்கும் இவர்களால் மட்டும் எப்படி இப்படி முடிகிறது. அப்ப தான் சொன்னார்கள் பேட்டே என்றால் ஒரு பூச்செண்டு போதுமாம்.

சாமத்தியவிடு அப்படி ஒன்று செய்தே பழக்கமில்லை யாம். கலியாணன் அத்தெற்கென்ன செலவு? திருமணப் பதிவாளரும் 2 சாட்சியும் போதாதா என்கிறார்கள்? எடைக்கு எடை நகை என்றேன். அது எதற்கு என்றார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு விசேசத்திற்கு 50 அல்லது அதற்கு மேலான புலத்து நாணயங்கள் வழங்குவது வழக்கமாகிவிட்டது.

ஆக நாங்களே நடக்க முடியவில்லை அதோட தேவையிலாத சமைகளையும் தாக்கி நடக்கிறோம் இதனால் தான் என்ன தான் கஸ்டப்பட்டாலும் என்னைப்போல தமிழரின் வாழ்க்கையில் எந்த மாற்றமுமே இல்லாமல் இருக்கிறதோ?

- புதினா

- கண்மணி

காதலும் கத்தரிக்காயும்

ஒரு ஐசாக் நியூட்டனாக ஒரு தோமஸ் அல்வா எடிசனாக வர வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்த நானும் கண்டறியாத காதலில் மாட்டுப் பட்டுக் கலியாணம் பண்ணிக் கொண்டதில் இருந்து சமையலறைப் பொறுப்பும் சேர்ந்து தலையில் விழுந்து விட்டது.

ஆனாலும் என்னுடைய கண்டறியும் கண்டறியாத ஆசை என்னை விட்டுப் போகவில்லை. இண்டைக்கு கத்தரிக்காய்ப்பிரட்டலுக்கு கத்தரிக்காயைச் சீவிக் கொண்டிருக்கும் போது காதலும் கத்தரிக்காயும் என்று சொல்கிறார்களே? காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம் என்று மூளையைக் கசக்கியதில் பல அருமையான விடயங்களைக் கண்டறியத் தொடங்கினேன்.

என்னுடைய கண்டுபிடிப்பு என்னுடனே அழிந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஒரு பெப்பரின் வாயிலாய் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கத்தரிக்காயில் குண்டுக் கத்தரிக்காய் பச்சைக் கத்தரிக்காய் பல வகை உண்டு.. அதே பொல காதலிலும் பல வகை உண்டு. கண்டவுடன் காதல், காணாமலே காதல், சைவக் காதல் அசைவக் காதல்.

கத்தரிக்காயைப் பாருங்கள். வெளியே பளபளவென்று கரடு முரடு இல்லாமல் பார்க்க அழகாய் இருக்கிறது. ஆனால் வெட்டிப் பார்த்தால் சில சமயம் உள்ளே புழு பூச்சி இருக்கும். வெளியே அழகாக இருப்பது உள்ளே வெட்டிப் பார்த்தால் வேறு மாதிரித் தொன்றுகிறது.

காதலும் வெளியே இருந்து பார்க்கையில் அழகான இன்பமான விசயமாய்த் தோன்றும். ஆனால் அதனை அநுபவித்துப் பார்த்தால் தான் காதலின் வலி எல்லாம் உணர முடியும். காதல் என்றால் என்ன என்பதை முழுசா அறிந்து கொள்ள முடியும்.

கத்தரிக்காய்க் கறியைச் சிலர் சாப்பிட்டுப் பார்க்காமலே அது கூடாது என்று விலக்கி விடுவார்கள். ஆனால் ஒரு நாளாவது சாப்பிட்டுப் பார்த்தால் பிறகு விட மாட்டார்கள். காதலையும் அநுபவித்துப் பாராது சலர் வெறுக்கின்றனர். ஆனால் காதல் வலையில் விழுந்து விட்டாலோ பிறகு அதன் இனிமையை மறக்க மாட்டார்கள்

இப்படிக் கத்தரிக்காய்த் தத்துவங்களில் முழுகிப் போனதில் கத்தரிக்காய்ப் பிரட்டல் நாசமாய்ப் போனது. உப்புக் கூடிவிட்டது. ஆகா காதலிலும் ஆணவம் அதிகமானால் அதுவும் நாசமாகிப் போய்விடுமே என்று நினைத்த போது என்னையறியாமலே எனக்கச் சிரிப்பு வந்து விட்டது. சமையலை விட்டுப் போட்டு என்ன சிரிப்பு என்று அதிகாரத்தோடு வந்த என்னுடைய முன்னாள் கத்தரிக்காயும் (காதலி) இன்னாள் மனைவியுமான சுந்தரி கத்தரிக்காய்க் கறியை வாயில் வத்துப் பார்த்துவிட்டுப் போட்ட கூச்சலில் ஒரு வாரமாய் வெயிலில் கிடந்த கத்தரிக்காய் போல என் முகம் மாறிவிட்டது.

MARKANDAN & CO SOLICITORS & ESTATE AGENTS

We also Specialise in....

- | | |
|--------------------------|----------------------------|
| ➤ ஓப்பந்த தகராறுகள் | ➤ House / Flat |
| ➤ நுகர்வோர் பிரச்சினைகள் | ➤ Purchase or Sale |
| ➤ மரண சாசனம் | ➤ Remortgages |
| ➤ உறுதி தயாரித்தல் | ➤ Right to Buy |
| ➤ Bankruptcy Problems | ➤ Highly skilled migration |
| ➤ மதுபான அனுமதிகள் | ➤ Power of Attorney |
| ➤ கட்டட அனுமதிகள் | ➤ Sponsorship for UK Visas |
| ➤ Cafe அனுமதிகள் | ➤ Work Permit application |
| | ➤ Civil Litigation |

No Win - No Fee

விபத்தில் அல்லது வேலை ஸ்தலத்தில் காயம் அடைந்திருந்தால் நட்புடன் கோருவது சம்பந்தமான விடயங்கள் அடிப்படையில்.

01.02.2005 முதல் அமுலுக்கு வந்துள்ள பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இந்நாட்டில் திருமணம் புரியவிரும்பின் நீங்கள் பிரித்தானிய உள்நாடு அனுமதி (Home Office Clearance) பெற்றிருந்தல் வேண்டும். மேற்படி விண்ணப்பங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

குடும்பத்தினருக்கான சலுகை அடிப்படையிலான விண்ணப்பங்கள்
விவாக விண்ணப்பங்கள் | அகதி விண்ணப்பங்கள்
14, 10 அல்லது 7 வருட வதிவிட தகமை விண்ணப்பங்கள்
பிரித்தானிய பிரஜாவுரிமை | வீதிப் போக்குவரத்து | சம்பந்தமான வழக்குகள்

கடன் சுமையின் இருக்கிறீர்களா?

உங்கள் வங்கிகளுடன் / நிதி நிறுவனத்துடன் உரையாடி உங்கள் கடன் தொகையைக் குறைப்பதுடன் முடிந்தால் வட்டியையும் நீக்கிவிட முயல்வோம். No Win - No Fee (Subject to assessment)

நீங்கள் உரிய காலத்திற்கு முன்னரே ஈட்டுத் தொகையை மீளச் செலுத்தியதற்காக உங்கள் வங்கி / நிதி நிறுவனம் மேலதிக கட்டணத்தை அறவிட்டுள்ளதா?

உங்களிடமிருந்து மேலதிகமாக கட்டணம் அறவிடப்பட்டதாக நீங்கள் கருதினால் FSAயின் விதிப்படி அதனை வங்கியிடமிருந்து மீளப் பெற்றுத் தர முயல்வோம்.

No Win - No Fee (Subject to assessment)

ஆண்மைக் காலத்தில் விநியோகிக்கப்பட்ட மாசுபடுத்தப்பட்ட எரிபொருளால் உங்கள் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா?

அப்படியானால் எரிபொருள் நிலையத்திலிருந்து நஷ்ட ஈடு பெற்றுத் தருவோம். No Win - No Fee (Subject to assessment)

வரிச்சுமைகளை குறைப்பதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்

No Win - No Fee (Subject to assessment)



845 Romford Road, Manor Park, London, E12 6JY
Tel: 08712887343 Fax: 08712887353
Web: www.markandan-solicitors.com
Email: mm@markandan-solicitors.com

எல்லாவிதமான சட்ட சேவைகளுக்கும் நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம்....

எங்கள் கட்டணம் மிகவும் குறைந்ததும் நியாயமானதும் ஆகும். ஆரம்ப ஆலோசனைகள் இலவசமானவை. வார இறுதி ஆலோசனைகள் வசதியாகவும் ஒழுங்குபடுத்தி தரப்படும்.

பறக்கும் தட்டுக்கள்- 7 (FLYING SAUCERS)

அ.மயூரன்
ஒருபேப்பருக்காக



உலகில் உள்ள பல்வேறு நாட்டு உயர் அமைப்புக்கள் பலவும் UFO வின் ஆதாரபூர்வமான ஆவணங்களை ரகசியமாக இன்றும் பாதுகாத்து வருகின்றன. அத்துடன் நட்சத்திரப்போர் என்கின்ற திட்டம் வகுத்து உலக வல்லரசுகள் ஒன்றாக செயல்பட்டன. இந்தத்தகவல்களை பொதுமக்கள் அறியாமல் மறைத்துவிடவும், ரகசியமாக வைத்திருப்பதற்கும் இவை உடன்பட்டன. இதில் ஓர் அம்சம் என்னவென்றால் வானவீதியில் தமது விண்வெளி ராக்கெட்களை நிறந்திராமாகப் பறக்கவிட்டு மர்ம வானவீதிகளை ஏவுகணைகள் மூலம் அழிப்பது மேலும் வேற்றுக்கிரக மனிதர்கள் பூமி மீது படையெடுத்து வந்தால் அவர்களின் பறக்கும் கருவிகளை அழிப்பது என்பதும் அடங்கும்.

இதற்காக பல விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை நடர்த்திய வண்ணமே உள்ளனர். இன்றும் இவை நடந்து கொண்டே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாதம் 24ம் திகதி 1947ஆம் ஆண்டு இத்தாலியிலே வில்லாசந்தியானா என்ற இடத்திலே வாழ்ந்த ஆர்.எல். ஜோகானிஸ் என்ற ஓவியரது கதையானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது எனலாம். இவர் ஒரு மரத்தடியின் கீழ் இருந்து ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் போது 30அடி நீளமான மர்மப்பொருள் ஒன்று அவருகில் வந்துநின்றதாகவும் அதிலிருந்து குழந்தை போன்ற சிறிய வடிவம் கொண்ட இருவர் வெளியே வந்ததாகவும். அதில் ஒருவர் தனது இடுப்புப்பட்டியில் கைவைத்து அதில் பொருத்தப்பட்டிருந்த ஒரு பொருளை அழுத்தி அதை தன்னோக்கிப் பிடித்ததாகவும் அதன் பின் தான் சுயநினைவை இழந்திருக்கின்றனவெனவும் மறுபடியும் சுயநினைவு வந்து எழுந்து பார்த்தபோது அப்பொருளும் அம்மனிதர்களும் அங்கில்லை எனக்கூறி மேலும் மக்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தினார். (Flying Saucer Review Special Issue 1966)

உண்மையில் 1430களில் கலிபோர்னியாவில் இவ்வெளியானை (இன்றைய ருமேனியாவில் இருக்கின்றது) ஆண்ட ஷாட் டிராகுலா என்னும் அரசன் தான் சிறைப்பிடிக்கும் துருக்கியர்களை குத்திக்கொன்று இரத்தம் குடித்ததோடு மட்டுமல்ல பாஸியல் குற்றம்புரியும் பெண்களின் உடம்புத் தோலை முழுவதுமாக உரித்து கற்பனை செய்யமுடியாத அளவிற்கு தன்சாரியங்களைச் செய்தான்.

தன் சொந்தநாட்டு மக்களையே ஒரேநாளில் முப்பதினாயிரம் பேரைக் கொன்று இரத்தம் குடித்தான் பின் அவன் 1476ல் துருக்கியர்களால் தலைதாண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். சில ஆண்டுகளின் பின்அவனது சவப்பெட்டியைத் திறந்துபார்த்த போது அவனது பிணம்

அங்கிருக்கவில்லை. இந்தச் செய்தியானது மக்கள் மத்தியில் பரவ வ்ளாட் டிராகுலா மற்றும் வேம்பயர்களால் பலர் இரத்தம் உறிஞ்சப்பட்டு கொல்லப்படுவதாக வதந்திபரவி மக்களைப் பலநூறாண்டுகள் கதிகலங்க வைத்தன. அதேபோலவே இப்பறக்கும் தட்டினது கதையும் இக்காலத்தில் மக்களை கதிகலங்க வைத்தன. எனவே இதைப் பொய் எனக்கூறி மக்களின் பயத்தினைப் போக்கும் கடமையும் இந்நாடுகளிடே உருவானது. இதனாலேயே இவை பறக்கும் தட்டுக்கள் அல்ல தமது விண்வெளி எனக் கூறின.

இவை விண்வெளி அல்ல பறக்கும் தட்டுக்கள் தான் என்பதனை நிரூபிப்பதற்கு மாதம் 1948 ம் ஆண்டு தோமஸ் மென்ரல் என்ற அமெரிக்க விமானப்படைத்தளபதி பி-51 எனும் விமானத்தில் குட்மான் பீல்ட் கெண்டக்கி விமான பயிற்சி நிலைத்தின் மேலாக பறக்கும் தட்டினைப் பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அவர் நீண்ட தூரம் மிக உயரத்திற்குச் சென்றமையால் அங்கே ஓட்சிசன் இன்மையால் அவர் இறக்க நேர்ந்தது. இதனால் விமானமும் வெடித்துச் சிதறியது. என the strange death of pilot Thomas mantell எனும் குறிப்பானது சான்றாகிறது.

பிராங்ஸ்கலி எனும் பிரபல எழுத்தாளர் பறக்கும் தட்டுக்களைப் பற்றி எழுதிய புத்தகமானது 1950ல் வெளிவந்தது. இதில் பறக்கும் தட்டுக்கள் வெற்றுக்கிரக மனிதன் பற்றியெல்லாம் ஆச்சரியப்படும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

அதில் நியூமெக்சிக்கோவில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டிலிருந்து 16 வேற்றுக்கிரக மனிதனது உடல்கள் சேதம் அடையாது அஸ்கெர் எனும் இடத்தில் கைப்பற்றப்பட்டதாக சில படங்களுடன் பறக்கும் தட்டுக்கள் பற்றி தனது நூலில் எழுதியிருந்தார். (aztecufu.com) இதுவே முதன்முதல் பறக்கும் தட்டுக்கள் பற்றி எழுந்த முதலாவது நூலாகும் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. இதைத் தொடர்ந்து 1978இல் ஒரு எழுத்தாளர் தனது நாவலில் 1948ல் கைப்பற்றப்பட்ட வேற்றுக்கிரக வாசியின் உடலின்படத்தையும் வெளியிட்டிருந்தது நினைவு கூறத்தக்கது.

சாதாரண மக்களல்ல வானியலாளர்கள் கூட இப்பறக்கும் தட்டுகளையும் விண்வெளி மனிதர்களையும் கண்டேன் எனக்கூறியும் நமது சமூகம் நம்பும் தறுவாயில் இல்லை. இவர்கள் அனைவரும் தத்தம் கண்டகூரல் கண்டால் கூட நம்புவார்கள் என்பது சந்தேகமே! அந்தவகையில் சீலைட் ரொம்போட் என்னும் அமெரிக்க வானியலாளர் புளூட்டோ கிரகத்தை கண்டுபிடிக்கும் போது (20.08.1949) வட்ட வடிவான ஆறு தொடக்கம் எட்டு மீற்றர் வரையான அகலமுடைய மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை உடைய பொருளானது வடக்குத்திசையிலிருந்து தெற்குத்திசை நோக்கி நகர்ந்து சென்றதை தனது தொலைநோக்கிமூலம் அவ்வதானித்ததாகவும் பின் அதனை அவர் உற்று நோக்கிப் பார்த்தபோது அவை செம்பதிகளோ, வால்வெள்ளிகளோ அல்ல வேற்றுக்கிரக மனிதனின் ஊர்திகளாகவே இவைஇருக்கமுடியும் என நான் கருதுகிறேன். என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதைத் துறர் சைக்ளோபீடியா (the free cyclopedia) என்கின்ற பத்திரிகையும் வைக்கப்பட்டியு (wikipedia.com) என்ற இணையத்தளமும் சான்றாகிறது.

- தொடரும்

கேள்வி பதில்

அஞ்சலா ஜெகநாதன்
(மூலிகை மருத்துவர்)



கேள்வி : எனக்கு வயது 40 ஆகிறது (ஆண்) கடந்த சில வருடங்களாக சொடுகு நோயால் மிகவும் சங்கடப்படுகிறேன். சிறுசிறு துண்டுகள் போல (செதில்) தலையிலும் தலை வாரும்போது உடையிலும் கொட்டிவிடுகிறது. சிலசமயங்களில் சொறியவும் செய்கிறது. சொறியும் பொழுது தோல்படை நெகிழ இரத்தம் கசியவும் புண்ணாகவும் செய்கிறது. பல விதமான Eczema களும் பாவித்துப்பார்த்து விட்டேன். வேறேதாவது வழிகளுண்டா?

பதில்: மண்டை ஓட்டை போர்த்தியிருக்கும் தோலை பாதிக்கும் தோல் சார்ந்த நிலைகளில் மிகவும் பொதுவானது சொடுகு என்னும் நிலையாகும். தோலில் பொதுவாக புதிய தோற்கலங்கள் உற்பத்தியாக தோலின் வெளிப்படையாக அமைந்த இறந்த கலங்கள் தள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்படும். தோற்கலங்கள் புதுப்பித்தல் படமடங்கு வேகத்தில் நடைபெறுமாயின் அதிகளவு இரத்தக்கலங்கள் வெளித்தள்ளப்பட முதுவை கடைபடையாக (செதில்) அகற்றப்படும். இதுவே தலைச் சுவம் பொழுது ஆடைகளில் கொட்டிக்கிடக்கும்.

சில சமயங்களில் சொறியும் தலை புண்பட்டதாகவும் காணப்படும். இந்த செதில் படையுடன் தோல் எண்ணைச் சுரப்பும், அழுக்கும் சேர்ந்து கொள்ளக்கூடும். சில சமயங்களில் தலைமயில் மா கொட்டியது போன்று படிந்திருக்கும்.

எக்சிமா (Eczema) என்பது சொடுகு நோயின் தீவிரமடைந்த நிலையாகும். இது கண்புருவம், முக்கு, காத், முகம், நெற்றி போன்ற இடங்களிலும் தோன்றக்கூடும். Psoriasis என்னும் இன்னொரு தோல் வியாதியும் சொடுகு போன்றே தலைத் தோலைப் பாதிக்கிறது. இதன் பொழுது சிறிது வீக்கமடைந்து, வெள்ளி கலந்த வெள்ளைத் தகடுகள் போன்றிருக்கும். இது காத், முழங்கால், முட்டு, முழங்கை போன்ற இடங்களிலும் தோன்றும்.

சொடுகு தலைமுடி உதிர்வுக்குக் காரணமாகக் கருதப்படவில்லை. பெண்களைவிட ஆண்களையே இது அதிகம் பாதிக்கிறது. தலைத்தோலை அருட்டிவிடக்கூடிய (கடின மாக தலைவாருதல், நகத்தினால் கீறுதல், துண்ணாங்கிகளின் வளர்ச்சி) போன்றன காரணங்களாகின்றன எனக் கருதப்படுகிறது.

சொடுகு பிள்ளைகளில் அதிகமாகவே காணப்படுகின்றது. தலைத்தோலில் ஒருவகை பங்குகளின் அதிக வளர்ச்சியும், போதியளவு உயிர்ச்சத்தினை, கட்டாயம் தேவையான கொழுப்பமிலத் துறைநாடுகளுக்கும் காரணங்களாகலாம். ஒவ்வாமைபைத் தரக்கூடிய இறையணங்களும் கண்டறியப்பட்டுத் தவிர்க்கப்பட வேண்டும்.

சொடுகை முழுதக அகற்றிவிட முடியாது. ஆனால் கூட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கிழமைக்கு இரு தடவைபாவது சொடுகை நிறுத்தக்கூடிய (Antidandruff Shampoo) கொண்டு தலைமயிரை நன்கு கழுவு வேண்டும்.

இரசாயனங்கள் கொண்டவற்றைத் தவிர்த்து Tea tree Shampoo- போன்ற இயற்கையான பங்கு கொல்லி செணைவற்றைப் பயன்படுத்தலாம். உயிர்ச்சத்து 'B' கொண்ட 'B Complex' மாத்திரைகளையும் கட்டாய கொழுப்பமிலங்களையும் எடுக்க வேண்டும். சொறிவைக் குறைக்க Quercetin Plus என்னும் மருந்தையும் பயன்படுத்தலாம். தலை முழுகும் பொழுது Shampooவை சிறிதளவு நீருடன் கலந்து தலைமுழுகுவதும் நன்கு பரப்பி 3-5 நிமிடங்கள் வரை ஊறவிட்டு நன்றாக தேய்த்து பின்னரே கழுவு வேண்டும்.

இவற்றைவிட சிக்கலான நிலை காணப்படுமாயின் தீங்கள் வைத்தியரைத் தொடர்பு கொள்ளலாம்.

Tamsons

Accountancy & Tax Consultancy Ltd.

- * Accountancy & Auditing
- * Business Start up Advice
- * Business Plans & Cash Flow Forecasts
- * Personal tax Affairs & Self Assessment
- * Company Tax Affairs & Company Tax Return (CT600)
- * Preparing VAT, Payroll for the Sole trader
- * Partnership & Limited Companies

- Company Formation *
- Attending VAT & PAYE visits *
- CIS Voucher & Construction *
- Industry Services *
- Tax Investigations *
- Solicitor Accounts *
- & Accounts Reports *

65, Southlands Road, Bromley, Kent BR2 9QR

Tel: 020 8313 0800

வாசகர் கடிதம்

ஒரு பேப்பர் பற்றிய ஒரு அசைல்

ஆசிரியருக்கு வணக்கம்.

அண்மையில் தான் இந்த நாட்டிற்குக் குடிபெயர்ந்து வந்த நான் 52 பக்கங்களுடன் வெளிவரும் ஒரு இலவச தமிழ்ப் பத்திரிகையைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் பத்திரிகையின் இறுதியாக வெளிவந்த இதழ் தொடர்பாகவும் கட்டுரைகள் தொடர்பானதுமான என்னுடைய கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

அட்டைப்படம்

சினிமா நட்சத்திரங்களை அலங்கரிக்கப் படுவதைத் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கே தாயகச் சிறுவனின் படத்தைப் பிரசுரித்து அதற்கேற்றால் போல் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை தருவது போல் ஒரு வசனத்தையும் இணைத்திருந்தீர்கள். வித்தியாசமான, முயற்சி.

செயோனின் சற்று மாறுதல்களாக

பின்வாங்குதல் அல்லது பதுங்குதல் என்ற கட்டுரை புலத் தமிழர்களின் இன்றைய மனநிலையைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருந்தது.

ஆனாலும் வழமை போலவே பத்திரிகைக்கு ஒவ்வாத வார்த்தைப் பிரயோகங்கள் எட்டிப் பார்த்திருந்தன. (உ-ம்) எலும்புத் துண்டுக்காகக் குரைக்கும் நாய்கள்.

அதுமட்டுமல்லாமல் எழுவாய் பயனிலைகளைத் தேட வேண்டிய வசன நடை. நல்ல விடயத்தைத் தொடர்ந்து தாலும் ரசிக்கும் விதமாக எழுதப்படாத கட்டுரை.

இராம கே நாதனின் 'வாழ்க்கையின் அர்த்தம்'

வாழ்க்கையின் அர்த்தத்தை அழகாய் எளிய நடையில் சொல்லியிருக்கிறார். எளிய நடையில் சமயம் பற்றியும் வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும் எழுதி வரும் இராம கே. நாதனுக்கு சபாஸ்

சபேசனின் சாத்தியம் தானா தமிழீழம்?

வழமையாக உள்நாட்டு யுத்தத்தைப் பற்றி விரிவாக எழுதிவரும் சபேசன் இம்முறை 'இறைமை' என்ற விடயத்தை அறிவுபூர்வமாக இலகுவில் விளங்கக் கூடிய விதமாகத் தந்திருந்தார். இது போல் சுயநிர்ணய உரிமை, பாரம்பரிய பிரதேசம் போன்ற சொற்களுக்கான விளக்கத்தையும் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்.

உயா மகாவிங்கத்தின் 'மகிந்தனின் கோட்டுக்குள் இருந்த மங்கள்'

வழமையாக எழுதிவரும் அரசியல் பத்தி. ஆனால் ஐநா மாநாடு மங்களவின் அரசியல் நெடுமாறன் ஐயாவின் உண்ணாவிரதம் என்று சகல விடயங்களையும் கலந்ததால் சாம்பராகி இருந்தது. வசனங்களும் நீளமாய் தெளிவற்ற இருந்தது.

எழுபரிதியின் 'புத்தஜீவிகளா? புறம்போக்குகளா?'

தமிழினத்தைக் கேவலப்படுத்தும் விதமாக சிங்கள அரசிற்கு ஒத்துாதுபவர்களைப் பற்றியும் அவர்கள் புத்தஜீவிகளாகப் பிரச்சாரப் படுத்தப்படுவது பற்றியும் அழகாக எழுதப்பட்டிருந்த கட்டுரை.

மிகவும் தரங்கெட்ட வகையில் செயல்பட்டவர்களைப் பற்றிய விமர்சனம் கூட நாகரிகமாய் எழுதப்பட்டிருந்தது. 'செயோன்' அவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை இது.

இரவி அருணாச்சலம் எழுதிக் கொள்ளும் 'ஓப்பதல் வாக்குமூலம்'

ஒரு தனிநபர் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி எழுதுவதற்காகவும் தனக்குப் பிடிக்காத வர்கள் மீது சேறு அள்ளி வீசுவதற்காகவும் சமூகப் பத்திரிகையொன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தயவு செய்து தனிநபர் தாக்குதல்களைத் தவிர்த்துக் கொள்வதன் மூலமும் அத்தகைய எழுத்தாளர்களை ஒதுக்கி வைப்பதன் மூலமும் உங்கள் / எங்கள் ஒரு பேப்பர் மேலும் மெருகூற வேண்டும்

திலீபன் எங்கேய்யா போனாய்

திலீபனின் கடைசி நிமிடங்களை மீட்டிய கட்டுரை. மரணத்துக்காக புன்னகையுடன் காத்திருக்க எத்தனை மனிதர்களால் முடியும்? சில அதிசயர்களால் தான் முடியும் போலிருக்கிறது இல்லையா? என்று கேள்வியுடன் அழகாய் முடிக்கப்பட்டிருந்தது.

நாரதரின் சிறிலங்கா போகும் பாதை

மிகவும் நல்ல விதமாய் ஆழமான கருத்துக்களுடன் எழுதப்பட்ட கட்டுரை. சிறிலங்காவின் பொருளாதார நிலை, போரைக் கொண்டு நடத்துவதற்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் என்று பல விடயங்களையும் தொடர்ந்த கட்டுரை பிரமாதம்.

'ராஜலுக்கும் காந்திக்கும் என்ன சம்பந்தம்'

இந்தியாவுடனான உறவுகளை சீராக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகின்ற இந்தக் காலகட்டத்தில் இத்தகைய கட்டுரைகள் தேவையா என்பதை ஆசிரியர் குழு சிந்திக்க வேண்டும்.

இவற்றுடன் இலகு வாசிப்பிற்காய் இடம்பெற்றிருந்த 'எங்கள் கூப்பன் கடை' என்

னூபகப் பதிவு ஒரு குடிசாரன் உருவான கதை அப்பா அடிக்காதேங்கோ போன்ற ஆக்கங்களும் சிறப்பாயிருந்தன.

52 பக்கங்களுடன் அழகுற வடிவமைக்கப்பட்டு வெளிவரும் ஒரு பேப்பர் தனி நபர் தாக்குதல்களைத் தவிர்த்தும் ஒசியாய் வாசிக்க ஒரு பேப்பர் போன்ற எள்ளல்களை தவிர்த்தும் வெளிவந்தால் புலத் தமிழர்களின் மதிப்பிற்குரிய பத்திரிகையாய் நீண்ட காலம் திகழும் என்பதில் சந்தேகமேயில்லை.

அத்துடன் வாசகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கக் கூடிய வகையில் குறுக்கெழுத்துப் போட்டி சிறுகதைப் போட்டி கவிதைப் போட்டி எனப் போட்டிகளையும் அறிமுகப்படுத்தி நால் மக்களிடையே பத்திரிகை அதிக அளவில் சென்றடையும். அத்துடன் இளம் எழுத்தாளர்களின் எழுத்தார்வத்தை அதிகரிக்கும் முயற்சியாகவும் இது அமையும். மேற் சொன்ன விடயங்களையும் நீங்கள் பரிசீலனைக்கு எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நிறைவுசெய்கிறேன்.

- கஜேந்திரகுமார்

'மறிடல் அராஜகபக்ச'



நன்றி : யாழ் இணைப்பம்



தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

ஐக்கிய இராச்சியம்

Tamil Education Development Council - United Kingdom

95 Mill Farm Crescent, Hounslow, Middlesex TW4 5PJ (020 8898 2946 - 07944 657558)

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - கனடா வளாகத்துடன் இணைந்து

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

நடத்தும் தொலைநிலைக் கல்வி மையத்தினூடான

தமிழிசைக்கியப் பட்டப்படிப்பு

இவ்வாண்டிலிருந்து நுண்கலை பட்டதாரிப் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.

இப்பட்டப்படிப்புக் கற்கைநெறியானது தமிழ்நாடு - அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினது பாடத்திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அமைய நடக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் இக் கற்கைநெறி தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கற்கைநெறியில் இணைவேறுக்கான தொடர்புகளைத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையே மேற்கொள்ளும்.

தாயகத்தில் தம் உயர்கல்வியைத் தொடர் முடியாத நிலையில் புலம்பெயர்ந்தோர் தமது கல்வியைத் தொடர்வதற்கும் வரமும் நாடுகளில் தமிழை மேம்படுத்தும் நோக்குடனும் இக்கற்கைநெறி உருவாக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வித்துறை (Directorate of Distance Education) என அழைக்கப்படும் இக்கல்வி முறையானது ஆணைத்துலகப் பல்கலைக் கழகங்களால் ஏற்கப்பட்ட கற்கைநெறியாகும்.

இக்கற்கைநெறி 3 ஆண்டுகால எல்லைவடிக் கொண்டது.

மேலதிக விளக்கங்களுக்கு : திருமதி. சுங்காதரன் (020 8877 0219) - திரு. ந. இராஜகுமார் (020 3084 4978)

"அக்காணி முழுவதும் கண்ணிவெடி அல்லவோ..."



த.அகிலன்
ஒரு பேப்பருக்காக

'வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ'
இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்து
விட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து
கொண்டிருந்திருக்கிறேன்.

பெரியவர்களின் பாசையில் சொன்னால் சின்
னனுளாய் இருந்த அனுபவங்கள் இவை.

நவராத்திரி என்கிற வார்த்தையை விட
அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதி
பூசை என்று சொல்லித்தான் நான் திரிந்
திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம்
பெரியவர்கள் சொல்லும் சொல்லு.
எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை.
மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு
சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக
படவில்லை.

புக்கை அவல் கடலை கெளப்பி போன்றவை
சகலகலாவல்லி மாலை படிக்கப்படும்போதே
கண்ணுக்குள்ளால் வாயுக்குள் போய்க்
கொண்டிருக்கும். எப்படா முடியும் இந்த
தேவாரம் என்று தவமிருப்போம்..
அதெல்லாம் ஒரு காலம்.

அந்தக்காலத்தில் நான் ஒருநாள் நான்
திரென்று பெரிய பேச்சாளராக மாறிப்
போனேன்.

சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.
அதைப்போல் சக்திக்கு ஒன்பது ராத்திரிகள்
நவராத்திரி போன்ற துக்கடா வசனங்கள்
பத்தைப் பாடமாக்கி வெற்றிகரமாக ஒப்பித்தல்
அதுதான் என்னைப் பேச்சாளர் ஆக்கியது.

அப்படியே பத்து வசனங்களையும் தலை
கரணமாகப் பாடமாக்கி தலையை இடமிருந்து
வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும்
ஒரோ சீராக ஆட்டுவதற்கும் பழகி (எல்லா
பார்வையாளர்களுடைய முகத்தையும்
பார்க்க) அப்பாவின் சால்வையை வேட்டி
யாகச் சுற்றியபடி கடைசியாக விஜயதசமி
அன்று மேடையில் ஏறினால் பிறகென்ன....

'வாணி உன் வீடும் வளவும் நானறிவேன் அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ'

பெருமதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,
ஆசிரியர்களே, என்சக மாணவ மாணவிகளே
அனைவருக்கும் என் இந்நேர வந்தனங்கள்
என்று தொடங்கவே குரல் தழுதழுக்கும்
மெல்லமாய் கண் இருட்டி மண்டைக்குள்
பட்டாம் பூச்சி பறக்கும்.

ஒருமாதிரிசமாளித்துமுதலாவதுவசனத்தை
பேசி முடித்து நவராத்திரி விழாவில் முதல்
முன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை

தேவியையும் அடுத்த மூன்று நாட்களும்.
அடுத்த மூன்று நாட்களும் தலைகரணமாப்
பாடமாயிருந்து திரென்று மறந்து போகும்.

அடுத்த மூன்று நாட்களும் அடுத்த
மூன்று நாட்களும் என்று டைப்படிக்க
ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் ஒரு
வாத்தியார் எடுத்துக்கொடுப்பார் செல்வத்தை
செல்வத்தை என்று ரகசியமாக சத்தம் வரும்
மூலையில் இருந்து.

உடனே பிக்கப்பாக்கி அடுத்த மூன்று
நாட்களும் செல்வத்தை வேண்டி
சரஸ்வதியையும் வேண்டி விரதமிருப்பர் என்று
ஒரு வழியாக செல்வத்துக்கு துர்க்கையையும்
கல்விக்கு லக்ஷமியையும் வீரத்துக்கு
சரஸ்வதியையும் அதிபதிகளாக அறிவித்து
விட்டு மேடையை விட்டு இறங்கி வோர்த்து
விறுவிறுத்துப்போகும்.

பிறகு பிறகு நடுக்கமில்லாமல் பத்து
வசனத்தையும் அடுத்த வருசம் சொல்லிப்
பழகி பள்ளிக் கூடத்தில் புகழ் பெற்ற
பேச்சாளராகவிட்டேன்.

ஒரு வழியாக எல்லாரும் தங்கள்
சுத்துக்களை நிகழ்த்தி முடிக்க வாணி
விழா முடிவுக்கு வரும்.

அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஆசை
ஆசையாப் பொங்கும் வீட்டை போக
மனமில்லாமல் அப்படியே ஒவ்வொரு
வகுப்பறையாக ஏறி இறங்கி பார்த்துக்
கொண்டே வருவோம்.

கொஞ்சம் பெரியவகுப்பு மாணவர்களின்
வகுப்பறைகளில் வாணிவிழாவை ஒட்டிய ஒரு
மார்க்கமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு வகுப்பில் வாணி
எண்டொரு பிள்ளையிருந்தால்..

'அடி வாணி உன்வீடும் வளவும்
நானறிவேன்

உன் காணியை கொப்பரை

எனக் கெழுதச்சொல்லு'

வேணியெண்டிருந்தால்?

'வாணி விழாவிற்கு வீணி

வடிய வடிய வந்திருந்த

வேணியாக்கும் வந்தனங்கள்'

கசிந்தா எண்டொருத்தி இருந்தாள்

அவளுக்கு எழுதியிருந்தது?

'கைகசியக் கசிய கற்கண்டு

கொண்டு வந்த

கசிந்தாவுக்கு வந்தனங்கள்'

பிறகு இப்படியெல்லாம் சந்தோசமா
கொண்டாடின வாணிவிழாக்கள் முடிஞ்சு
போய் பள்ளிக்கூடக்கட்டிடம் உடைஞ்சுபோய்
அல்லது அதைவிட்டிட்டு இடம்பெயர்ந்து
போய் வாணிவிழாக்கள் கொண்டாடப்பட
முடியாமல் போயின அல்லது அடக்கமாக
கொண்டாடப்பட்டன?.

பிறகு எங்கள் வாணிவிழாக்களில்
கவிதைகள் இப்படியிருந்தன

'வாணி உன் வீடும்

வளவும் நானறிவேன்

அக்காணி முழுவதும்

கண்ணிவெடியல்லவா'

“வாய்ப்பாத்துக் கொண்டு நிக்காதையுங்கோ
வாருங்கோ வந்து சேருங்கோ”

புத்தாக யாரும் இணையலாம்



www.orudirectory.com

“இதுக்கும் ஆரும் போய் காசு வாங்குவானா?
(கேட்டாலும் தரவா போறியள்?)”

இது முற்றிலும் இலவசமான சேவை



www.orudirectory.com

பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றிய கருத்தரங்கு

பிரித்தானிய அரசினால் 2000ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் அதனைத் தொடர்ந்து அச்சட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், இது தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நடைமுறைகள் போன்றவை சாதாரண தமிழ்மக்களை பொறுத்தவரை புரிந்து கொள்ள முடியாத சிக்கலான விடயமாகவே இருந்து வருகிறது.

இத்தெளிவற்ற நிலையினால் அவர்கள் அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கிக் கொள்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்டங்கள் தமது கருத்து சுதந்திரத்தை பறித்துவிடும் என்ற அச்ச உணர்வும் தாங்கள் குடியேறிய அரசுகள் மீதான சந்தேகமும் அவர்களிடம் குடி கொண்டுள்ளது.

இச் சந்தேகங்களை விளக்கும் முகமாக பிரித்தானியாவில் உள்ள சில தமிழ் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு ஒன்று கடந்த செப்டெம்பர் 29ம் திகதி சனிக்கிழமை ஹரோ ரெயினஸ் லேனில் உள்ள சொரஸ்ரிறியன் மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 3மணிக்கு ஆரம்பமான இக்கூட்டத்திற்கு திரு.கனக சுந்தரம் தலைமை வகித்தார்.

பரிஸ்ரர் நிசான் பரஞ்சோதியின் அறிமுக உரையைத் தொடர்ந்து உரையாற்றிய சர்வதேச அபிவிருத்தித் துறை துணை அமைச்சர் திரு. கரத் தோமஸ் தான் சிறிலங்காவுக்கு 2002ல் மேற்கொண்ட பயணம் பற்றியும், அரசியற் துறை பொறுப்பாளர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்களை சந்தித்தமை போன்றவற்றை நினைவு கூர்ந்தார். சிறிலங்காவிடமிருந்து பிரித்தானிய நிதி உதவியை நிறுத்துவதில் தான் முன்னின்று செயற்பட்டமையையும் குறிப்பிட்டார்.

சட்ட வல்லுனர்களான பரிஸ்ரர் அசிம் சுற்றர்வாலா,

பரிஸ்ரர் அலஸ்டெயர் மக்கென்சி, பரிஸ்ரர் சடாத் சஜீட் ஆகியோர் பிரித்தானிய பயங்கரவாத தடைச்சட்டம் அதானால் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் போன்ற விடயங்களைத் தெளிவுபடுத்தினர். இச்சட்டங்கள் மக்களின் கருத்தச் சுதந்திரத்தில் ஏற்படுத்துகின்ற பாதிப்புகள் பற்றிய தமது அதிருப்தியையும் இவர்களது உரைகளில் வெளிக்காட்டினர்.

கேடிஸ்தான் சமாதான அமைப்பைச் சேர்ந்த திரு.அலெக்ஸ் பிற்ச, சிறிலங்கா சமாதான அமைப்பைச் சேர்ந்த திரு சசி பிரிஸ், தஞ்சமடைந்தோர் நடவடிக்கை குழுவைச் சேர்ந்த திரு. செல்வரூபன் ஆகியோரும் உள்ளூராட்சி உறுப்பினர்களான திரு. தயா இடைக்காடர், திரு. யோகன் யோகநாதன், திரு. கிறிஸ் நொய்ஸ், திரு. ஜெரமி செயத் ஆகியோரும் உரையாற்றினர்.

மாநகர காவல்துறையைச் சேர்ந்த திரு. ஸ்ரீவ் கார்ட்டர் அவர்களது உரையில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிரித்தானியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபடுவதாக குறிப்பிட்டபோது பார்வையாளர்கள் தரப்பில் குறுக்கீடுகள் செய்யப்பட்டன. அவரது கூற்றை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடப்பட்டபோதும், அவர் தான் அவ்விதம் கூறவில்லை என மறுத்துவிட்டார்.

இறுதியாக அங்கு கலந்து கொண்டோரின் கேள்விகளுக்கு பரிஸ்ரர் சடாத் சஜீட், திரு. ஸ்ரீவ் கார்ட்டர், திரு. யோகன் யோகநாதன் ஆகியோர் பதிலளித்தனர். சட்டத்தரணி திரு. அருண் கணநாதன் கேள்வி நேரத்தை தொகுத்து வழங்கினார்.

சட்டத்தரணி வாசுகி முருகதாஸ் நன்றியுரை நிகழ்த்தினார்.

கரவைக் கலைவிழா



கரவெட்டி விக்சினேஸ்வராக்க கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் 3ம் ஆண்டு நிறைவு விழா கடந்த ஆறாம் திகதி Wallington Hall மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை

நடக்க இருக்கும் நிகழ்வுகள்

ஒக்டோபர் 20 சனி

மாலை 6 மணி: திருமதி. யோகா தில்லைநாதன் வழங்கும் 'இளைய கானக்குயில் 2007' திரைப்படப் பாடல் போட்டி நிகழ்ச்சி.

இடம்: "Greenford Assembly Hall, Greenford, Middlesex UB6 9QN அனுமதிச் சீட்டுக்களை மண்டபவாயிலில் பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: 020 8390 5823

ஒக்டோபர் 20 சனி

மாலை 4.30 மணி: தர்மசிநி பண்டாரநாயக்க திரைப்பட விழா 5 திரைப்படங்கள் காண்பிக்கப்படும்.

இடம்: Trinity Centre, East Avenue, London E12. தொடர்புகளுக்கு: தமிழ் தகவல் நடுவம் (TIC) 020 8546 1560 அருமதி இலவசம்

ஒக்டோபர் 21 ஞாயிறு

மாலை 5.00 மணி: காந்தி மக்கினர்யர் வழங்கும் இரு நாடகங்கள். 'சாரத்தின் மகிமை', 'வாத்தியார்' அனுமதி: இலவசம்

இடம்: Brent Town Hall, Forty Lane, Wembley, Middlesex HA9 9HD. தொடர்புகளுக்கு: விம்பம், 0208 561

நொவெம்பர் 3 சனி

மாலை 5 மணி: திருநெல்வேலி சிறி பத்திரகாளி இளங்கலைஞர் மன்றத்தினரால் நடாத்தப்படும் 'காத்வராயன் சிந்து நடைக் கூத்து'.

இடம்: Ashburton Learning Centre, Shirley Road, Croydon, Surrey CR9 அனுமதி: தனிநபர் 8 பவுண்ட்ஸ், குடும்பம்: 20 பவுண்ட்ஸ் தொடர்புகளுக்கு: செந்தூரன்: 07834 777 171, செல்வன்: 07956 068 849, அருள் 07743 896 913

நொவெம்பர் 3 சனி

மாலை 4.30 மணி: ஐக்கிய இராட்சிய தமிழ் மாணவர் அமைப்பினர் வழங்கும் 'வெஸ்ரன் தாளம்' கலை நிகழ்ச்சி

இடம்: Greenford Assembly Hall, Greenford, Middlesex UB6 9QN அனுமதி: தனிநபர் 8 பவுண்ட்ஸ், குடும்பம்: 20 பவுண்ட்ஸ் தொடர்புகளுக்கு: 07940 020 758, 07961 726 326, 07970 272 554

நொவெம்பர் 3 சனி

மாலை 5.30 மணி: சுதந்திரக் கனவுகள் இசைத்தட்டு வெளியீட்டு விழா தாயகக் கலைஞர் புதுவை இரத்தினதுரையின் பாடல்களின் ஆங்கில மொழியிலான இசைத்தட்டு வெளியீடு

இடம்: Ealing Kanaga Thurkka Amman Kovil 5, Chapel Road, West Ealing, W13 9AE

நொவெம்பர் 3 சனி

மாலை 6 மணி: தமிழ் சமூகநலச் சங்கம் ஹவுண்ட்ஸ்லோ வழங்கும் Musical Explosions இசை நிகழ்ச்சி.

இடம்: Feltham Assembly Hall, Feltham Park, Hounslow Road, Feltham, TW14 9DN

Home Office இல் ஒரே நாளில் Visa பெற்றுத்தரும் சேவை

வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத்தருதல்

வர்த்தகத்திற்கான வீசாக்கள் பெற்றுத்தருதல்

ஐரோப்பிய நாடுகளுக்கான விண்ணப்பங்கள்

அகதி/குடியரிமை விண்ணப்பங்கள்

வீடு, வியாபார ஸ்தாபனம் வாங்குதல் / விற்பனை செய்தல்

வியாபாரப் பிணக்குகள்

Indra Sebastian Solicitors

Administrators of Oaths

Tel: 020 8427 3303 Fax: 020 8427 3313
144 Station Road, Harrow, Middlesex HA1 2RH
Website: issolicitors.co.uk | Email: info@issolicitors.co.uk

- * Immigration
- * Home Office Same Day Visa Service
- * Work Permits, HSMP, SEGS
- * Business Persons
- * Doctors - Medical Training Initiatives
- * Care Homes - Cares & Nurses
- * Hospitality - F&B, Receptionist, Waiters etc.
- * Skilled Workers & Domestic Servants
- * Marriage & Certificate of Approval
- * Asylum & Human Rights
- * European Applications (EEC, WRS)
- * Entry Clearance & Visa Refusals Appeal
- * Students
- * Nationality (UK & Sri Lanka)
- * Long Term Residency in UK

Conveyancing - Sale, Purchase & Lease of Commercial and Residential Properties and all other types including landlord & Tenant disputes

Intellectual Property Protect your business and goodwill, Trademarks, Copyrights & Patents Litigation/Debt Collection/Business Disputes

Matrimonial - Divorce & Ancillary Proceedings Employment

KINGSTONS

SOLICITORS

- * குடும்பத்துடன் தஞ்சம், கோருவதற்கு, வசிப்போருக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Home office சட்டத்தின் கீழ் குடும்ப விசா (Family Visa) பெற்றுத் தருவதற்கான ஏற்பாடுகள்.
- * உங்கள் விண்ணப்பம் 2001 ஜனவரியிற்கு முன் நிராகரிக்கப்பட்டிருந்தால், Home office இன் புதிய நடைமுறையின் கீழ் விசா பெற்றுத் தருவதற்கான ஒழுங்குகள்.
- * புதிதாக தஞ்சம், கோருவோருக்கான, Home office ல் விசாரணை, ஒழுங்குகள் மற்றும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள்.
- * தஞ்சம் நிராகரிக்கப்பட்டோருக்கு மேன் முறையீடு (High court Appeal) மற்றும் (Judicial Review) செய்தல்.
- * நீண்ட காலமாக தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டோருக்கு புதிய மனு. (Fresh Application)
- * ஐரோப்பிய நாடுகளில் குடியரிமையோடு வசிப்போரின் இங்கிலாந்து உறவினர்களுக்கு விசா விண்ணப்பம்.
- * சிறைச்சாலையில் வைக்கப்பட்டோர் தொடர்பில் பிணை மனுச்செய்தல் (Bail)
- * நாட்டை விட்டு வெளியேற்றப்படுவோர் தொடர்பில், அவர்களைத் தடுத்து நிறுத்தவதற்கான மனு மற்றும் விடுவியதற்கான விண்ணப்பம்
- * இங்கிலாந்தில் உயர்கல்வி கற்பதற்கான விசா ஏற்பாடுகள். (Student visa)
- * இங்கிலாந்தில் நீண்டகாலமாக தொழில் செய்வோருக்கு வேலை புரிவதற்கான விசா (Work Permit) மற்றும் வியாயாரம் செய்வதற்கான விசா (Business visa)



இது தவிர பல்வேறு சட்ட
சேவைகளை உங்களுக்கு
அனுபவம் வாய்ந்த
சட்டத்தரணிகள் மூலம்
வழங்குவதற்குத் தயாராக
உள்ளோம்.

KINGSTONS

SOLICITORS

269 A, Haydens Rd, Wimbledon, London SW19 4TY

Contact: **Chrishanthi Vincent** (LLB Hons)

Tel: **0208 540 0577** Mobile: **0777 5777 188** Fax: **0208 540 7504**

எதிரி

தர்சினி
(ஒரு பேப்பருக்காக)

ஒய்வு நிலையிலிருந்து உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம்.

வழமைக்கு மாறாகக் காலைவியே வசம தியின் வீடு அமர்ச்சுபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்வீட்டிலே துப்பறிவதற்கு மாண்புமிகு தான் பெண்பார்க்கும் படலம் அரங்கேற்றப் போகிறது. வீடு அமர்க் களப்படாமல் இருக்குமா என்ன?

தன்னை அலங்கரிப்பதற்குத் தேவையான ஆடைகளையும் நகைநட்டுக்களையும் தயார் படுத்துவது, பெண்வீட்டிலே துப்பறிவதற்கும் குற்றங் கண்டுபிடிப்பதற்கு மென்றே அள்ளப்பட்டுவிடும் 'பட்டாளங்களுடன்' தொடர்பு கொண்டு அவர்களுடைய வரவை உறுதிப்படுத்திக் கொள்வது எனப்பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தான் வசமதி.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதவரைப் போல நடக்கும் சுத்துக்களை கட்டிலிலே சாய்ந்திருந் தவாறே அமைதியாய் பார்த்துக் கொண்டிருந் தார் சிவகுமார் முதலாளி - வசமதியின் கணவர்.

வீட்டிலே 'அம்மனாட்சி' நடப்பதால் அவருக்கு அங்கே செய்வதற்கு அதிகம் ஒன்றும் இருக்கவில்லை. பார்வையாளர் பாத்திரமே போதுமானதாக இருக்கின்றது.

சிவகுமார் முதலாளியின் மனச் சக்கரம் கடந்த காலம் எனும் பாதையில் பின்னோக்கி ஓடி முப்பது கைச் சக்கரம் தாண்டி நிற்கிறது. அவர் இப்போது தை சிவகுமார் முதலாளியல்ல. வெறும் சிவகுமார் என்கின்ற துடிப்பான புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்ட இருபத்தைந்து வயது இளைஞன். சமுதாயச் சீர்கேடுகளைத் தட்டிக் கேட்பவன். சிறந்த பட்டிமன்றப் பேச்சாளன். அவன் பேச்சுக்களும் இந்தச் சமுதாயச் சீர்கேடுகளுக்குச் சவுக்கடி கொடுக்கக் கூடியதாகத் தான் இருக்கும். சாதிக் கொடுமைகள், சீதனச் சீர்கேடுகள் போன்ற தலைப்புக்களில் அவன் பேசத் தொடங்கினால் வார்த்தைகளில் அனல் பறக்கும். சபை அடங்கிக் கேட்டுக் கொண்டிருக்கும்.

வசமதியை அவன் முதன் முதலில் சந்தித்தது கூட ஒரு பட்டிமன்ற மேடையில் தான். 'சீதனக் கொடுமைக்குக் காரணம் ஆண்களா, பெண்களா' என்று தலைப்பிடப்பட்ட அந்தப் பட்டிமன்றத்தில் சீதனக் கொடுமைக்குக் காரணம் பெண்களே என்ற அணியில் வசமதியும் ஒரு பேச்சாளர்.

'இப்பொழுது இந்தச் சீர்கேட்டுக்குப் பெண்களே காரணம் என்று வாதிடுவதற்கு வருகிறார் ஒரு பெண். எங்கே அவர் வாத்ததைப் பார்ப்போமே'

நீதிபதியின் சிக்கனமான அறிமுகத்தைத் தொடர்ந்து மேடைக்கு வருகிறார் வசமதி.

சபையோர்களின் குறிப்பாக இளைஞர்களின் கரவையும் குரலொலியும் மண்டபத்தை அதிர் வைக்கின்றது. அழகான இளம் பெண்ணொருத்தி மேடையில் தோன்றினால் பையன்கள் சும்மா இருப்பார்களா என்ன? அத்தனை கண்களும் அவளையே மொய்த்திருக்கின்றன.

'சபையோர்களே! இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற, இளம் பெண்களின் கல்யாணக் களவுகளையே தகர்த்தெறிந்து அவர்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி நிற்கின்ற, இந்தச் சீதனக் கொடுமைக்குக் காரணம் பெண்களே என்று பேச வேண்டிய நிலையையிட்டு நான் வெட்கப்படுகின்றேன்.'

'எம்மைச் சுற்றியிருக்கும், எம் எதிர்காலத் தையே கேள்விக்குறியாக்கி நிற்கும், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராட வேண்டிய நாங்கள் கைகட்டி வாய்பொத்தி மெளனிகளாக இருப்பதன் மூலம் இந்தச் சாக்கடையை ஏற்றுக் கொள்கிறோம் என்று தானே அர்த்தமாகின்றது. மெளனம் சம்மதத்தின் அறிகுறி தானே. பெண்களில் எத்தனை பேர் இந்த அடிமை விலங்கை அறுக்க கங்கணம் கட்டியிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் பெண் சமுதாயமே வெட்கித் தலைகுனிந்த தான் வேண்டியிருக்கும்.'

சிறுகதை

'ஓவ்வொருவரும் தத்தமது சுயநலம் கருதி தமக்கென ஒரு வாழ்க்கையினை அமைத்துக் கொள்வதற்காகச் சீதனத்தைக் கொட்டிக் கொடுக்கத் தயாராயிருக்கும் வரை இந்தச் சாபக்கேடும் எங்களுடன் ஒட்டிக் கொண்டுதானிருக்கப் போகின்றது. பல ஆயிரம் ஆயிரம் பெண்களுக்கு கல்யாணம் என்பது வெறும் கனவாகத் தானிருக்கப் போகின்றது'

மண்டபத்தில் ஊசியைப் போட்டால் கூடச் சத்தம் கேட்கும் போலிருக்கிறது. அவளைப் பார்ப்பதற்காக மட்டுமே அங்கு வந்தவர்கள் அவள் பேச்சிலே கட்டுண்டு போயிருக்கிறார்கள். கைதட்டியும் விரலடித்தும் சீண்டிக் கொண்டிருந்தவர்களின் காதுகள் மட்டுமே இப்பொழுது தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கரகோசம் செய்வதற்குக் கூட நினை வற்றவர்களாய் எல்லாரும் மது அருந்திய மந்திகளைப் போல மெய்மறந்திருக்கிறார்கள். பட்டிமன்றத்தின் தீர்ப்பு எப்படியோ சிவகுமாரின் மனதிலே ஒரு தீர்ப்புக்கான ஆரம்ப உரைகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன.

விவாதம் முடிவடைந்த பின்னர் அவளைப் புடம் போட்டுப் பார்க்க விரும்பிய சிவகுமார் மெதுவாகப் பேச்சைத் தொடங்குகிறான்.

'சும்மா சொல்லக் கூடாது மதி, கலக்கிப் போட்டீர். உம்மடை பேச்சு அந்த மாதிரி'

'தாங்ஸ்'
'பெரிசா மேடையிலே பேசிப் போட்டீர்.'

இதெல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவருமோ?

'ஏன் வராது? நாங்கெல்லாம் ஒத்து ஒருவருமே சீதனம் குடுத்துக் கலியாணஞ் செய்ய மாட்டம் என்று உறுதியா இருந்தால் இதுக்குக் கட்டாயம் ஒரு முடிவு வரும்'

'பெரிசாக்கதைக்கிறீர்? உம்மடை வீட்டிலே சீதனத்தோட கலியாணம் பேசினால் நீர் ஒத்துக் கொள்ள மாட்டீரோ?'

'ஒரு நாளுமில்லை. நான் ஏற்கனவே வீட்டிலே சொல்லிப் போட்டீன். சீதனம் குடுத்துத் தான் ஒருத்தருக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்றால் அப்படியொரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. காலம் பூரா இப்படியே இருந்தீட்டுப் போவீன்'

உறுதியாகப் பேசிய வசமதியின் பேச்சு சிவகுமாரை ஆச்சரியப்படுத்தி வைத்தது மட்டுமன்றி அவன் மீது ஒரு பிடிப்பையும் ஏற்படுத்தியது. தான் தேடிக்கொண்டிருந்த பெண்ணைக் கண்டுவிட்ட சந்தோசம் வெளிப்படையாகவே அவன் முகத்தில் தெரிந்தது. அவன் தான் தன் மனைவி என்று மனத்திற்குள் நிச்சயப்படுத்தி விட்டான்.

இருவீட்டின் ஆசியுடன் சிவகுமார் - வசமதி தம்பதிகள் இல்லறத்தினுள் நுழைந்து விட்டனர். குடும்ப வாழ்வும் சுகமமாகவே போய்க் கொண்டிருந்தது. அவர்களின் அன்பின் அடையாளமாக ரகு பிறந்தான்.

வாழ்க்கைச் சக்கரம் என்றும் ஒரே போல இருப்பதில்லையே. ரகு பிறந்த நேரமோ என்னவோ சிவகுமாரின் வாழ்க்கையிலே ஏறுமுகம் தொடங்கியது. 'சிவகுமார் ஸ்டோர்ஸ்' என்ற சில்லறைக் கடை 'சிவகுமார் மல்லி' கொம்பிளெக்சாக மாறியது. சிறிது காலத்திலேயே சொந்த வீடு, வாகனம், வேலையாள் எனக் குடும்ப நிலமையே தலைகீழாக மாறிவிட்டது.

இவை வசமதியின் நடவடிக்கைகளில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை சிவகுமாரும் அவதானித்தாலும் அவன் மீதான காதல் அவனைக் கட்டிப் போட்டு விட்டது.

'என்ன கப்பல் கவுண்டதைப் போல யோசிச்சக் கொண்டிருக்கிறாய்? எழும்பி ஆக வேண்டியதைப் பாருங்கோவன்.'

மனைவியின் வார்த்தைகளால் சிந்தனைக் கப்பல் கவிழ்ந்து போக எழும்பி அன்றாடக் கடமைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்.

மாலை மூன்றுமணியளவில் பெண் பார்ப்பதற்கு வான் ஒன்றிலே புறப்பட்டுச் செல்கிறார்கள். பெண் வீட்டை அடைந்ததுமே 'வாருங்கோ' 'வாருங்கோ' என்ற பெண் வீட்டார் தலப்புடலாக வரவேற்றாலும் எல்லாம் சிறப்பாக நடந்து விடவேண்டுமே என்ற ஏக்கம் பெற்றவர்களின் முகத்திலே தெளிவாகத் தெரிந்தது.

வழக்கமான சம்பிரதாயப் பேச்சுக்கள் முடிந்ததும் வசமதி செருமிக் கொண்டே ஆரம்பித்தான்.

'எங்கடை குடும்ப நிலமை உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். வெளி இடங்களிலே

இருந்து கன சம்பந்தம் வந்தது. ஆனால் ஊரோடையே எங்கட படியால் தான் இதைப் பாக்றீம். இனி எங்களுக்கு இருக்கிறது ஒரே ஆம்பிளைப் பிள்ளை. கை - நிறையச் சம்பாதிக்கிறான். ஊர் நிலவரங்களும் உங்களுக்குத் தெரியும் தானே. நாங்கள் ஒன்றும் கனக்க எதிர்பார்க்க இல்லை. வீடுவளவோடை காசா ஒரு இருவது லட்சம் தந்தால் போதும்'

சற்றே திகைப்படைந்தவராகத் தெரிந்த பெண்ணின் அப்பா

'உங்களுக்கு எங்கடை நிலமையும் தெரியும் தானே! நாலும் பொம்பிளைப் பிள்ளைகள். இனி நான் கவர்மெண்ட் சம்பளம் எடுத்துச் சேர்த்து தானே. இருந்தாலும் பிள்ளையை வெறுங் கையோடை அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை. இந்த வீடு வளவோடை காசா ஒரு மூண்டு லட்சம் தரலாம் என்று நினைக்கிறீம்'

பவ்வியமாகச் சொல்லுகிறார். அரசாங்கத் திணைக்களத்திலே பலபேருக்கு மேல்தி காரியாகப் பணியாற்றுவவர் பெண்ணைப் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காகப் பணிந்து நிற்க வேண்டியிருக்கிறது.

'என்ன மூண்டு லட்சமோ? இப்ப சாதாரண பிடியானுக்கே மூண்டு லட்சம் போகுது. வாத்தியாருக்கு பந்து லட்சம் கிளாக்கிற்கு பதினைஞ்ச லட்சம் போகுது'

சீதனச் சந்தையிலே மாப்பிள்ளைமாரின் விலைப் பட்டியலை ஒப்புவிக்கிறான்.

'இந்த லட்சணத்திலை என்றை பிள்ளைக்கு ஐஞ்ச லட்சம் வாங்கிக் கொண்டு கலியாணஞ் செய்தால் ஊர் உலகம் என்ன சொல்லும்? எங்கடை குடும்ப கௌரவம் என்னாகிறது? ஏதோ நான் சொல்லுறதைச் சொல்லிப் போட்டீன். முடிஞ்சால் தரகரிட்டைச் சொல்லி அனுப்புங்கோ'

குடும்ப அந்தஸ்தும் கௌரவமும் மகளின் 'விலையிலேயே' தங்கியிருப்பதாக நினைத்து மேலும் பேச்சைத் தொடர விரும்பாதவளாக எழுந்து கொண்டாள் வசமதி?

திரும்பி வரும் போது வாகனத்தில் ஒரே பரபரப்பு.

'அவையவை தங்கள் வசதிக்கேற்ற இடத்திலை எல்லோ சம்பந்தம் தேட வேணும். பெரிசா வெளிக்கிட்டிட்டினம்'

'உந்தக் குடும்பத்துக்குள்ளை போய்ப் பூந்தா மற்றப் பெட்டைகளின்ரை பாடும் எங்கடை தலையிலை தான் பொறுக்கும். அக்கா சொன்னது தான் சரி'

கூட வந்தவர்கள் ஒத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். சிவகுமார் எதுவும் பேசவில்லை. பேசி எடுபடப் போவதுமில்லை.

அவரின் எண்ணங்களே வசமதி விவாத அரங்கில் பேசிய பேச்சையும் ரகு பிறந்த நாட்களில் சூறிய வார்த்தைகளையும் சுற்றிக் கொண்டிருந்தது. என்றோ ஒரு அறிஞர் சொன்ன 'பெண்ணுக்குப் பெண்ணே எதிரி' என்ற வார்த்தையில் உண்மை இருப்பதாக அவனுக்குப் பட்டது.



ஸ்ரீ துர்க்காதேவி ஜோதிடம் தேவேந்திரன் சாஸ்திரி அவர்கள்

Mob: **07947 781 197**
07857 414 342
Mobile inn
320, London Road, West Croydon
Surrey CR0 2TJ
(opposite Best Food super Market)
(Near Mithus Gold House)

23 வருட அனுபவம் நிறைந்த இந்தியாவில் இருந்து முதன் முறை வருகை தந்துள்ள பண்டித் ராமராஜ் சாஸ்திரி அவர்கள் துர்க்கா அருள் கொண்டு கைரேகை மூலம் முகநாடி மூலம் துல்லியமாக நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போகின்றவை பற்றிய விபரங்களைக் கூறுவார். துல்லியமாக கணித்துப் பார்க்கப்படும் விடயங்கள், கணவன் மனைவி ஒற்றுமை, கைரேகை, திருமண யோசகம், வாஸ்து சாஸ்திரம், தொழில், வியாபாரம், லட்சுமி கர விடயம், கண் திருஷ்டி, கோட் வழக்குகள், வாகனப் பொருத்தம், பிறந்த பிள்ளைகளின் ஜாதகம் கணித்துக் கொடுக்கப்படும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சாஸ்திரம் சொல்லப்படும்.

Devendran Sastry
23 Years expert pandit at service, past, presents and future of your life, will be read over to you from your numerology, face reading, palm reading & horoscope reading prediction in Business, Education, job, Love, Marriage, Family problem, Court problems, Visa requirements, Sickness, Promotion, abroad, Money, Removal all type of black magic and evil things by performing prayers, Devi Upasana, Luxmi pooja also protecting from enemies and jealousy Protection for self, House Business, Spoken Languages: Tamil, Hindi & English.
Call: **07947 781 197** or **07857 414 342**
Opening Hours: 9.30am to 8.30pm 7 Days a week

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி கூறலும்



உயர்திரு. கனகரத்தினம் மகாலிங்கம்

எமது குடும்பத் தலைவரின் இழப்பைக் கேட்டு ஓடோடி வந்து உதவிகள் பல புரிந்தும் இறுதிக் கிரியைகளில் பங்கு பற்றியும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமிருந்து தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தும் எமது உறவுகள் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியும் எமது துயரில் பங்கு கொண்ட அன்பு உள்ளங்களுக்கும், அன்னார் நோயுற்ற வேளையில் கிரவு பகல் பாராது சேவை புரிந்த வைத்திய நிபுணர்கள், தாதிகள், இதர சேவையாளர்கள் அனைவருக்கும் அந்தியேட்டி ஆத்ம சாந்தி பிராத்தனையில் பங்கு பற்றியோருக்கு உதவிகள் பல புரிந்த எமது உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- குடும்பத்தினர்



மலர்வு
12.03.1943



உதிர்வு
02.09.2007



முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

அன்பின் உறைவிடமாய்!
பண்பின் இருப்பிடமாய்!
பாசத்தின் திருவுருவாய்!
இருந்து எங்களை நல்வழி காட்டிய
எமது அன்னையின் மறைவு
ஓராண்டு, நிறைவடைந்தும்
எம்மால் உம்மை மறக்க முடியவில்லையே
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும்

அமரர் சுசிலாதேவி பேரின்பநாதன்

ஆவரங்கால்
திதி: 20.10.2007

கணவன் - பேரின்பநாதன் (இலங்கை)
சகோதரன் - சிவசுப்ரமணியம் (யரீஸ்)
மகன்மார் - விஸ்வநாதன் (பிரபா) (இலங்கை)
- புனிகரன் (புனி) (லண்டன்)
மகன்மார் - உஷா, நந்தினி, தஷாசாமினி (இலங்கை)
மருமகன் - சுதாகரன் (இலங்கை)
பேரன்மார் - திவேசன், அலீசன் (இலங்கை)

தகவல் : புனிகரன் (புனி)
தொலைபேசி இல: 07857 007 740
27, Crusoe Road, Mitcham, Surrey CR4 3LJ



பெற்றவர் கரங்களில்
31.07.1949



படைத்தவன் பாதங்களில்
30.10.2006



தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை

ஐக்கிய இராச்சியம்

Tamil Education Development Council

United Kingdom

சிறந்த தமிழ் - பரந்த சிந்தனை
Finest Tamil - Widest Regard

95 Mill Farm Crescent, Hounslow, Middlesex TW4 5PJ (020 8898 2946 - 07944 657558)

இவ்வாண்டிலிருந்து நுண்கலை பட்டதாரிப் பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.

தமிழ் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வு Tamil Teacher Training Workshop

28-10-2007 குாயிறு

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம் : Brookside Community Centre,
70 Brookside road, Hayes, Middlesex, UB 0PL

கட்டணம் : £25 per School sponsorship
(for all teachers from that school)
£10 per individual teacher.

விண்ணப்பக் கடைசி நாள் : 13-10-2007

ந. இராஜகுமார்
செயலாளர்
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை
ஐக்கிய இராச்சியம்

Please fill up and post to TEDC - UK, 95 Mill Farm Crescent,
Hounslow, Middlesex TW4 5PJ

Full name:

House number/name:

Street:

Town:

County:

Post code:

Telephone:

Email address:

Sponsoring School
Name & Town:

Training required:

சிறுவர் நிலை / வளர் நிலை..... / ஆண்டு.....

Meals option:

Veg Non-Veg

உன்னை அறியும் கல்வி உன் பாதைக்கு வழி காட்டும்!!



On Track Academy
(UK)

தலைசிறந்த பயிற்சி இப்பொழுது உங்கள் அருகில்
Children's Care, Learning & Development
NVQ Level 2 & 3 Training and Introductory Courses

An Opportunity

It is intended to recruit those who wish to gain knowledge and experience of children's care within a realistic work environment either through their existing jobs or by finding placement opportunities.

On Track Academy (UK) will deliver introductory courses for example 'NCFE National Award Level 1 Working with children' and NVQ Level 2 and 3 in Children's Care, Learning and Development (CCLD).

Target Group	Ideal for a wide range of people who are seeking a general introduction and training for NVQ Level 2 & 3. Training for Mature Students (or Members of Minority Culture Groups) with English as second language. Also, to Secondary School pupils.
Minimum Entry Age	14 Years
Entry Guidance	No formal prior qualifications are required, although candidates should have the minimum level of literacy required for them to comply with safety aspects of the award. No previous experience of working with children is required. The centre must check with the local Social Services the legal requirements regarding working with children and provide evidence to the External Verifier that these have been implemented.



மாலை, மற்றும் வாரக்கடைசி நாட்களில்
இலண்டன் நகரில் பல்வேறு இடங்களில்
நடைபெறும் வகுப்புகளில் சேர்ந்து பயன
டையலாம்.

Nearest Tube: Kentish Town /Sangam
Association in Edgware

மேலதிக தொடர்புகளுக்கு

திருமதி சந்திரபாலன்

020 8952 1191 / 07957 307 296

www.ontrackacademy.co.uk

info@ontrackacademy.co.uk

வகுப்புகள்யாவும், தகுதி சான்றிதழ் வழங்கும்
EDEXCEL மற்றும் NCFE நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டவை.

ONTRACK ACADEMY (UK) LTD - நிறுவனம்

இங்கிலாந்திலும் வேல்ஸிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
No: 5662819.

Founder / Director Mrs. T. Chandrapalan

சோழியானின்...

கைக்கெட்டாத கைம்மாத்துகள்

அதிகாலைப் பொழுது. தொலைபேசி அலறியது.

இரவு வேலையால் வந்த அலுப்பு கண் இமைகளை அழுத்தி எரிச்சலாக்கியது. படுக்கையில் இருந்து எழு மனமில்லை. தொலைபேசி விடாமல் அலறியது.

'யாராக இருக்கும் இந்த நேரத்தில்?'

'நிம்மதியாகத் தூங்கக் கூட விட மாட்டாங்கள்!'

'சுள்' என்று கோபம் எட்டிப்பார்க்க, தொலைபேசியை நோக்கிக் கையை நீட்டினான்.

'ஹலோ! ஆர் சிவராசனே?'

'ஓமோம்... நீங்கள் ஆர் பேசுறியள்?'

'எட என்னைத் தெரியேலையே...? ஆரெண்டு சொல்லு பாப்பம்...!'

'இதென்னடா கரைச்சல்... இரவு வேலையால் நேரம் பிந்தி வந்தவனை விடிய வெள்ளண்ணை எழுப்பி, ஆரெண்டு கண்டுபிடி எண்ட புதிர்வேறை...'

'எங்கடை சனங்களுக்கு எந்தநேரத்திலை என்ன கதைக்க வேணுமெண்ட விவஸ்தையே கிடையாது.'

எட்டிப்பார்த்த கோபம் தலைக்கேறியது.

'என்ன விளையாடுறியளே... நீங்கள் ஆரெண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? இதைக் கேக்கத்தான் காலங்காத்தாலை காசைச் செலவழிச்ச ரெலிபோன் எடுக்கிறீங்களா?'

'எட சிவா! எவளவு நாளாய் பழகியிருக்கிறம். வெளிநாட்டுக்கு வந்தவுடனை பழசுகள் எல்லாத்தையும் மறந்து போனியே?'

'ஆரோ உரிமையோடை கேக்கிறான்... கோபிக்கிறதாலை இருக்கிற தொடுசல்கள் அறுந்தாலும் அறுந்துபோம். தெரியேலை எண்டால் வெளிநாட்டை இழுத்து ஒரு குத்தல்... ஆராய் இருக்கும்?'

கோபம் தணியத் தலைபைப் பிய்த்துக் கொண்டான் சிவராசன்.

நினைவில் குரல் அடையாளம் புரியவில்லை.

'தீரெண்டு கேட்டால் எப்பிடித் தெரியும் எண்டு சொல்ல முடியும்?'

'அதுவும் சரிதான். நீயும் ஜேர்மனிக்கு வந்து பத்து வருசத்துக்கு மேலையிருக்கும். மறந்து போயிருப்பாய். என்ன இருந்தாலும் உன்னை முன் விட்டுக்காரான இந்தச் சிவநேசனை ஞாபகத்திலை வைச்சிருக்கிறியோ எண்டு அறியத்தான் கேட்டனான்.'

அட சிவநேசன் அண்ணை. தூரத்துச் சொந்தம்.

'அண்ணை சத்தியமா உங்கடை குரலை அடையாளம் தெரியேலை. குரல் சரியா மாறிப்போச்ச...!'

தூக்கம் தூர விலகி நின்றது.

'என்னை குரல் மாறிப் போச்சோ... இல்லாட்டி உன்னை நிலமையனோ?'

'அண்ணை உங்கடை குரல் மாறினாலும் உந்தக் குத்தல் கதை இன்னும் மாறேலை... இப்ப எங்கை நிக்கிறியள்?'

'என்ன இலங்கையிலை இருந்து வேலை மெனக்கெட்டு ரெலிபோன் எடுத்தனான் எண்டே நினைக்கிறாய்? நானும் ஜேர்மனியிலைதான் இருக்கிறன்...'

'என்னண்ணை... எனக்கு இவ்வளவு நாளாய்த் தெரியேலை... எப்ப ஜேர்மனிக்கு



வந்தனீங்கள்?'

'மெய்யாய்த்தான் கேக்குறியோ... இல்லாட்டித் தெரியாத மாதிரி நடிக்கிறியோ...? உன்னை கொப்பர் கொம்மாலை நான் ஜேர்மனிக்கு வந்ததைப்பற்றி எழுதேலையே?'

'அதுகள் இதையெல்லாம் எழுதினால் நான் ஏன் கேக்கிறன் அண்ணை?! நான் எவ்வளவு தான் ஊரிலை என்ன புதினங்கள் எண்டு கேட்டு எழுதினாலும்கூட எழுதாதுகள்...'

'உதுகளை ஏன் எழுதப் போகினம்... காச பணம் அனுப்பு எண்டுதான் எழுதுவினம்...'

'முந்தி ஒருக்கா எழுதின கடிதம் ஒண்டிலை நீங்கள் குவைத்திலை வேலை செய்யுறியள் எண்டு எழுதினவை... பேந்து ஒண்டும் உங்களைப்பற்றி எழுதேலை...'

'ஓ... குவைத்திலை வேலை செய்யேக்கை ஈராக் பிரச்சினை வந்தீட்டுது. ஒரு மாதிரிக் கண்ட்டப்பட்டுப் பிரச்சினையளுக்காலை தப்பி ஊருக்குப் போய்ரண்டு முண்டு மாதம் மெனக் கேட்டன்... பாத்தன்... அங்கை இருந்தாலும் சீவியத்துக்கு வழி ஒண்டும் தெரியேலை... நான் தணிய எண்டாலும் பரவாயில்லை. என்னை நம்பி முண்டு சீவன் இருக்குதே...'

'அண்ணை... நீங்கள் கலியாணமும் கட்டிடங்களே?'

'எனக்கிப்ப எத்தினை வயது? இந்த வயது மட்டும் கலியாணம் செய்யாமைச் சந்தியா சமே வாங்கிறது?! கலியாணம் செய்து ரண்டு பிள்ளையள் பிறந்த பேந்துதான் குவைத்துக்குப் போனனான்.

குவைத்தாலை போய் பெண்டில் பிள்ளையள் முண்டையும் இழுத்துக் கொண்டு ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தன்.

இங்கை வந்து ஒண்டு பிறந்து இப்ப என்னை நம்பி நாலு. என்னோடை மொத்தம் ஐஞ்சு உருப்படி.'

'ஐயோ அண்ணை! எனக்கு ஒண்டும் தெரியாது. நீங்கள் இங்கை வந்து கனகாலமே?'

'நாலு வருசம் முடிஞ்சுபோச்ச...'

'அப்ப ஏன் இவ்வளவு நாளாய் என்னோடை தொடர்பு கொள்ளேலை?'

'எனக்கே இண்டைக்குத்தான் உன்னை ரெலிபோன் நம்பர் கிடைச்சது. இஞ்சைபார். கதையோடை கதையாய் சொல்ல வந்த விசயத்தை மறந்துபோனன்.

சிவா, உன்னை கொப்பர் கொழும்பிலை வந்து நிக்கிறார். நான் கொழும்புக்கு ஒரு அலுவலாய் ரெலிபோன் எடுத்தனான். அப்பதான் கொப்பரும் அங்கை நிண்டு உனக்கொருக்கா அடிச்சச் சொல்லச் சொல்லி நம்பர் தந்தவர்...'

'அப்புவோ... கொழும்பிலை நிக்கிறாரோ? என்று பரபரப்புடன் கேட்டான் சிவராசன்.

'வேறை என்ன... ஏதாகிலும் காசு கீசுக்குத் தான் வந்திருப்பர்.'

'ம்...!'

'என்னடாப்பா பெருமூச்சு விடுறாய்... பத்து வருசமாய் ஜேர்மனியிலை இருக்கிறாய்... பாத்துக்கீத்து அனுப்பிவிடன். ஊர் நிலமையள் தெரியுந்தானே? தொடர்புக்கு எல்லாம் காசுதான் வேணும்...'

'கையிலை இருந்தால்தானே அனுப்புற துக்கும். இப்பவே கடனிலை ஒடுறன். முந்திச் சோசல்காசிலை இருக்கேக்கை எண்டால் கையிலை காசு பிழங்கிச்சு. பாத்துப் பாராமை அனுப்பு முடிஞ்சது... இப்ப விட்டுவாடையிலை இருந்து தண்ணிலையும் கையாலைதாளை போகுது. சம்பளமும் அப்படி இப்பிடித்தான்.'

'உண்மைதான்... ஊரிலை இருக்கிறது களும் நாங்கள் வெளிநாட்டிலை இருக்கிறம் எண்ட நம்பிக்கையாலை தானை பல கஸ்டங் களுக்காலை கொழும்புக்கு வருதுகள்... என்னவோ வயசான காலத்திலை கொப்பரையும் கொம்மாவையும் சந்தேரமாய் வைச்சிருக்கிறதுதான் உன்னை கடமை. அதுசரி, ஒரு நாளைக்கு விட்டுப்பக்கம் வாவுன்.'

'கட்டாயம் வருவன் அண்ணை... உங்கடை ரெலிபோன் நம்பரைத் தாருங்கோ...'

'சொல்லுறன்... எழுது... அட்ரஸையும் எழுது...!'

'சொல்லுங்கோ...'

'கெதியாய் வரப் பார்.'

சிவநேசனின் விவாசத்தை எழுத ஆரம்பித்தான் சிவராசன்.

'சனியன் இந்தநேரம் பார்த்து ரெலிபோனும் 'கட்டாயப் போச்சு.'

ஊதாந்த பில் கட்டாததால் தொலைபேசி தற்காலிகமாக இயங்கவில்லை.

வெளியிலிருந்து எவராவது தொடர்பு கொண்டால் பேசலாம். அவனாக எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது.

கையிலும் டணம் இல்லை. மாதக் கூடைசி.

எவருடைய தொலைபேசியிலாவது கடனாகத் தான் கதைக்க வேண்டும்.

ஐம்பது, நூறு, ஆயிரம் என்று பலரிடம் கடன் வாங்கியாகிவிட்டது. இனியும் கடனாக ரெலிபோன் தரச் சம்மதிப்பவர்கள் உள்ளனரா எனச் சிந்தித்தான்.

கேசுவனைக் கேட்டால் நிச்சயம் சம்மதிப்பான். உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருந்தது.

அவசர அவசரமாக முகத்தை அலம்பி, உடைகளை மாற்றிக் கொண்டு கேசுவனின் வீட்டை நோக்கி விரைந்தான். ஆதரவு நாடி வந்த தந்தைக்கு அனுப்பக் காசுக்கு எவரிடம் போவது?

அதற்கும் வழி பிறக்காமலா போய்விடும்?!

இப்படியே வீடும் கடனும் தான் வாழ்க்கை என்றால்... வாழ்வதற்கே வெறுப்பாக இருந்தது.

எனினும் பெற்றோரை சகோதரங்களை... அவர்களால் ஏற்பட்ட கமைகளைப் பாசமாக நினைத்தபோது வாழத் தான் வேண்டும் போலிருந்தது.

கேசுவன் வீட்டில்தான் இருந்தான்.

(தொடரும்)

அடக் கடவுளே!

இப்போது புலத்தில் வேகமாகப் பரவி வரும் தொழிலாக சோதிடம் மாறிவருகிறது. எங்கள் தலைவியை நிர்ணயிக்க யாரோ எல்லாம் கடல் தாண்டி வருகிறார்கள். இதோ ஒரு சோதிட நிலையத்திலே நடந்த உரையாடல்

சோதிடர் :

உங்களுடைய முழுப்பெயர் கனகலிங்கம் சித்தார்த்தன். நீங்கள் 1955ம் ஆண்டு பெட்பிரவரிமாதம் 11ம் திகதியாழ்ப்பாணத்தில் பிறந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுகிறீர்கள். வெளிநாட்டிற்கு முதல் முதலாக 1990ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி வந்தீர்கள். இதுவரை கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகளிற்குப் போய் வந்துள்ளீர்கள். உங்களுக்கு அமெரிக்கா போவதற்கான விசா ஒரு முறை மறுக்கப்பட்டுள்ளது.

இப்படி அருக்கிக் கொண்டு போக போன வுருக்கு சரியான சந்தோசம். அட அத்தனை வையையும் சரிடாகப் புட்டுப் புட்டு வைக்கிறாரே. இவர் ஒரு அருமையான சோதிடர் தான் என்று எண்ணியவாநே ஜேட்ட காசைக் கொடுத்து தகட்டையும் வாங்கிக் கொண்டு வெளிக்கிடுகிறார்.

உள்ளே சோதிடர் பணத்தை எண்ணியவாநே தக்கல் சிரிப்புடன் சொல்கிறார்

அட அறுவாநே சாதகத்திற்கும் புதிதாக கடவுள் சீட்டைத் தந்தால் நான் பாத்துப் பாத்துச் சொல்லுவன் தானே. இவனைப் போல நாலு பேர் ஒவ்வொரு நாளும் வந்தால் என்னை காட்டிலை மறை தான்.



NAG & CO

SOLICITORS

Tel: 020 7737 1211 | Fax: 020 7737 0809

Unit 3 Holles House, Overton Road, Myattsfield Road South, London SW9 7JN

Nearest Underground - Brixton Station on Victoria Line and Oval Station on Northern Line

- CRIME
- CONVEYANCING
- MATRIMONIAL
- IMMIGRATION
- TRAFFIC MATTERS
- LANDLORD & TENANTS
- POLICE STATION MATTERS
- EMPLOYMENT MATTERS
- WORK PERMITS

வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக சூழ்மையர் நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்புகள். வெளியீட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா: பிரான்ஸ்:
Tel: 020 7043 4315 Tel: 416-297-4999 Tel: 01 7289 8165
Fax: 020 7043 4312 Fax: 416-335-6009
சுவீடன்:
email: info@orupaper.com Tel: 043 5000 277



மணமகள் தேவை

1) An Accountant in Germany since child hood, in the UK since 1985, 27 years, 5'8", looking for a suitable bride Ref:1147

2) Msc qualified accountant on working visa, 29 years 5'7", a divorce, looking for a professional bride Ref:1146

3) மட்டக்களப்பை சேர்ந்தவரும், 3 வருடங்களாக பிரான்சில் வசிக்கும், 28 வயது, 5'3", மணமகனுக்கு, பிரஜா வரிமையுள்ள மணமகளை தேடுகின்றனர். Ref:1145

4) டென்மார்க் பிரஜை, 35 வயது, 5'6", பட்டதாரி மணமகனுக்கு படித்த டென்மார்க்கில் வசிக்க விரும்பும் தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1144

5) பிரித்தானிய பிரஜைவரிமையுள்ள, விவாகரத்துப் பெற்ற, 34 வயது, 5'6", பட்டதாரி மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1143

6) In UK since 2000, on student visa, UK graduate, 29 years, 5'10", looking for a suitable bride with PR. Ref:1142

7) In UK since 1998, 35 years, 6'2", O/L educated, in business, looking for a suitable bride. Ref:1141

8) IT Professional on student visa, 30 years, 5'11", looking for a suitable bride. Ref:1140

9) லண்டனில் 6 வருடங்களாக வசிக்கும், A/L படித்த, 37 வயது, 5'11", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1139

10) லண்டனில் 6 வருடங்களாக வசிக்கும், O/L படித்த, 29 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1138

11) அவுஸ்திரேலியா பிரஜைவரிமையுள்ள, computer engineer; 27 years, 5'8", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1137

12) கனடா பிரஜைவரிமை, 28 வயது, 5'6", Engineer மணமகனுக்கு, தகுந்த மணமகளைத் தேடுகின்றனர். Ref:1136

13) பிரான்சில் வசிக்கும், 29 வயது, 5'11", M Sc பட்டதாரி மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1135

14) பிரான்சில் வசிக்கும், 34 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1134

15) லண்டனில் 8 வருடங்களாக வசிக்கும், 42 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1133

16) லண்டனில் 6 வருடங்களாக வசிக்கும், 34 வயது, 5'7", A/L படித்த, மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1132

17) லண்டனில் வசிக்கும், 30 வயது, 5'9", மணமகனுக்கு, பிரஜைவரிமையுள்ள மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1131

18) In the UK since 1998, an honers Graduate, 35 years, 5'6", seeking a bride with a permanant residence from EU, Aus. or Canada. Ref: 1130

19) பிரான்சில் வசிக்கும், 38 வயது, 5'4", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1129

20) இலங்கையில் வசிக்கும், 33 வயது, 5'9", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1128

21) இந்தியாவில் வசிக்கும், 27 வயது, 5'5", Electronic Technician, மணமகனுக்கு தகுந்த மணமகளை EU, Canadaவில் தேடுகின்றனர். Ref:1127

22) லண்டனில் 7 வருடங்களாக வசிக்கும், 32 வயது, 5'9", பட்டதாரி மணமகனுக்கு, தகுந்த மணமகளை EU வில் தேடுகின்றனர். Ref:1126

23) ஜெனியாவில் படித்த Doctorம், தற்சமயம் UK ல் student visa வில் இருக்கும், 32 வயது, 5'5", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1125

24) சுவீடனில் 10 வருடமாக வசிக்கும், 36 வயது, 5'6", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1124

25) கொழும்பில் வியாபாரம் செய்யும், 32 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1123

26) யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக பணிபுரியும், 28 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1122

27) UK ல் வசிக்கும், 31 வயது, 5'6", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1121

28) UK ல் நிரந்தரவதிவுமை உள்ள,

29 வயது, 5'9", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1120

29) லண்டனில் வசிக்கும், 39 வயது, 5'7", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1119

30) IT graduate, 28 years, 5'11", on permanent stay, looking for a suitable bride. Ref: 1118

31) Top professional 29 years, '6' tall, in the U.K since childhood, seeking a suitable bride. Ref: 1117

32) லண்டனில் வசிக்கும், 33 வயது, 5'6", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1116

33) பிரான்ஸ் பிரஜைவரிமை, 32 வயது, 5'11", படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1115

34) லண்டனில் 9 வருடம், லண்டன் பட்டதாரி, 32 வயது, 5'4", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாட்டில் தேடுகின்றனர். Ref: 1113

35) In the U.K, with PR, 41 years, 5'7", working as assistant financial controlar, looking for a suitable bride. Ref: 1111

36) British citizen, a professional, 41 years, 5'8", a divorcee, looking for asuitable bride. Ref: 1109

37) Network Engineer, 7yrs. in the U.K, 29 years, 5'11", seeks a suitable bride. Ref: 998

மணமகன் தேவை

1) UK born, 25 years, 5'5", a grauate in accountancy, looking for a professional groom. Ref:1483

2) லண்டன் வதிவிட வரிமையுள்ள, பட்டதாரி, 29 வயது, 5'3", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1482

3) யாழ்ப்பாணத்தில் பணி புரியும், பட்டதாரி, 33 வயது, 5' உயரம், மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1481

4) வவுனியாவில் ஆசிரியை, 21 வயது, 5'3", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1480

5) In the UK since 1985, A British citizen, 25 years, 5'2" a grauate and well employed looking for a suitable groom. Ref: 1479

6) கொழும்பில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற 32 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை EU / canadaவில் தேடுகின்றனர். Ref:1478

7) Qualified Doctor, working in Colombo, 28 years, 5'5", looking for a professional with PR in the UK. Ref:1477

8) கொழும்பில் வேலை செய்யும், 38 வயது, 5'1", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1476

9) யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கல்வியற்ற கல்லூரி ஆசிரியை, 23 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் தேடுகின்றனர். Ref:1475

10) கொழும்பில் வசிக்கும், O/L படித்த, 29 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த கொழும்பில் வேலை பார்க்கும் மணமகளை தேடுகின்றனர். Ref:1474

11) வவுனியாவில் அதிபராக கடமையாற்றும், 43 வயது 5'5", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1473

12) Born in Britain, a Graduate, 26 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref:1472

13) Born in Britain, Professional

Graduate, 33 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref:1471

14) UK Citizen, 24 years, 5'6", a Professional & a divorcee, seeking a suitable groom. Ref:1470

15) சென்னையில் வசிக்கும் பட்டதாரி, 28 வயது, 5'11", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1469

16) யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகராக இருக்கும், 34 வயது 4'8", பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1468

17) யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகராக இருக்கும், 37 வயது 4'5", பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1467

18) யாழ்ப்பாணத்தில் வசிக்கும், 43 வயது 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1466

19) German citizen, 30 years, 5'3", educated & well employed, looking for a suitable groom. Ref:1465

20) தாயகத்தில் பட்டதாரியாக வேலை செய்யும், 29 வயது, 5'3", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1464

21) கொழும்பில் கணக்காளராக பணி புரியும், 26 வயது, 5'5", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1463

22) கொழும்பில் வசிக்கும், 24 வயது, 5'5", படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref:1462

23) மலேசியாவைச் சேர்ந்தவரும், 40 வயது, 5'5", படித்த, கணவனை இழந்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை கனடா, ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref:1461

24) கொழும்பில் வங்கியில் முகாமையாளராக வேலை செய்யும், 41 வயது, 5'1", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1460

25) பிரான்ஸ் பிரஜைவரிமை, 33 வயது, 5'4", படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை பிரான்சில் தேடுகின்றனர். Ref:1458

26) கொழும்பில் வசிக்கும், 47 வயது, 5'6", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1456

27) கொழும்பில் வேலை செய்யும், 25 வயது, 5'2", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1455

28) Educated bride, working in Colombo, 24 years, 5'2", seeks a suitable groom in the U.K. Ref:1453

29) கொழும்பில் வேலை செய்யும், பட்டதாரி மணமகள், 32 வயது, 4'10", தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1452

30) Professional bride, 34 years, 5'8", a U.K. citizen, looking for a suitable groom. Ref:1451

31) Working in Colombo, 36 years, 5'1", A/L qualified, seeks a suitable groom in the E.U or Canada. Ref:1450

32) In the U.K, on student visa, doing Ph.D, 34 years, 5'11", looking for a qualified groom in Europe with PR Ref:1449

33) லண்டனில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற, 34 வயது, 5'6", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1448

34) Teacher in Jaffna, 34 years, 5'2", looking for a suitable groom. Ref:1447

35) கனடாவில் வசிக்கும், 30 வயது, 5'2", விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1446

36) கனடா பிரஜைவரிமையுள்ள, 46 வயது, 5'5", Hotel Management படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1445

37) Govt. servant in Jaffna, 29 years, 5'3", a graduate, seeks a groom in Sri Lanka or abroad. Ref:1444

38) Jaffna born, in the U.K on student visa, 35 years, 5'4", A/L qualified seeks a suitable groom. Ref:1443

39) மட்டக்களப்பில் பிறந்து A/L படித்து ஆசிரியையாக கடமை புரியும் 26 வயது 5'11" தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1442

40) கனடாவில் வசிக்கும் பட்டதாரியும் Accountants and Advisors company-யில் வேலை பார்க்கும் 26 வயது 5'5" மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1441

41) யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 28 வயது 5'2" கொழும்பில் வேலை செய்யும் மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1440

42) வவுனியாவை பிறப்பிடமாகக் கொண்ட 28 வயது 5'3" மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1439

43) Uni. student, 24 years, 5'4", a British citizen, in the UK since her teenage seeks a suitable groom. Ref:1438

44) Professional 27 years, 5'5", Ten years in the UK, looking for a Professional groom. Ref:1437

45) பிரான்சில் வசிக்கும், 35 years, 5'7", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1436

46) பிரான்சில் வசிக்கும், 33 years, 5'5", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1435

47) கொழும்பில் தொழில் புரியும், 36 வயது, 5', படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1434

48) கொழும்பில் தொழில் புரியும் பட்டதாரி, 38 வயது, 5'4", தகுந்த மணமகளை Canadaவில்/ இலங்கையில் தேடுகின்றனர். Ref: 1433

49) பல்கலைக்கழக மாணவன், 21 வயது, 5'4", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref:1432

50) இந்தியாவில் Doctor ஆக பணிபுரியும், 38 வயது, 5'3", மணமகனுக்கு தகுந்த மணமகளை India/ Sri Lankaவில் தேடுகின்றனர். Ref:1430

51) பிரான்ஸ் பிரஜைவரிமை, 25 வயது, 5'5", International Affairs Degree Final year, தகுந்த மணமகளை UK/ Canada/Colombo இல் தேடுகின்றனர். Ref:1428


52) Professional bride, a Canadian citizen 31 years, 5'3", with traditional values seeking a suitable groom Ref: 1427

53) இந்திய மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 29 வயது, 5'8", கொழும்பில் வசிக்கும், மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref:1426

54) Professional bride, born in France, 24 years, 5'4", seeking a suitable groom. Ref:1425

அறுவைப் பக்கம்

கண்டறியாத காதல்!



காதல் எப்படி எங்கே ஏன் வருகிறதென்று யாராலையும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும் எண்டும் சொல்ல முடியாது. கண்டதும் காதல் வரலாம். கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம். கண்ணடிச்சா காதல் வரலாம். கன்னத்துல அடிச்சா காதல் வரலாம். இப்படி திறந்த விட்டில்.. ஸாரி, திறந்த நெஞ்சுக்குள்ள காதல் படர்ந்து நுழைஞ்சு ரு மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.

பசிக்கும். ஆணா சாப்பிட்டா ஏப்பம் வராது. தூக்கம் வரும். ஆணா கொட்டாவி வராது. நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆணா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும். அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும். எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ஹ்மான் மியூசிக்கா கேட்கும். கூட்டத்துல இருக்கும்போது மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக் கொண்டிருக்கும். தனியா இருக்கும்போது சட்டசபையில் இருக்கற மாதிரி மனசு கத்தும்.

காய்க்கு கருவாடாப் போன ரோசாப்பூ, எப்பவோ எச்சில் பண்ணின எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர், கிழிஞ்சு போன பஸ் டிக்கெட், லேசா செம்பட்டையான ஒரு முடி. குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள், காது போன குட்டிக் கரடி பொம்மை, ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன முணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற பீலிங் கிடைக்கும்.

இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதலிலை 'ஸ்ஸரக்'கெண்டு வழக்கி விழற இடங்கள் எது என்க ஒரு ஜொள்ளு அல்லது லொள்ளு ஆராய்ச்சிதான் இது.

23ம் நம்பர் பஸ்சிற்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்போம். 25 வயசுள்ள ஒரு பொண்ணு பஸ் வரலையென்று 26 வது தடவையா நகத்தைக் கடிப்பா. 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்ச ஏறுவோம். நீங்க முன்வாசல். அவ பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆணா அவ கைக்குப் போகும். அப்புறம் அவ டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்கல் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவளுக்கு ரொமான்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல 'டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். Be care ful

தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்டல் நாலு உதடுகளும் துடிதுடிச்சு 'ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.

அடுத்த நாள், 'இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க. 'பரவாயில்ல. அதை நீங்களை வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி அவ சொல்லிட்டுப் போக. அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லனுமாக்கும்.

நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒரு ஜந்து உங்க பின்னாலேயே வரும். சந்திதி முன்னால நின்றுட்டு, கண்களை

முடி வேகவேகமாக ஏதோ சொல்லும். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு! திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து, உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்னன்னு கேக்கும் அந்த ஜந்து. இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை.

'எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்.. அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா ஆரம்பிப்பாங்க. 'எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ் எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்சூறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க. கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ'143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும். அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மரர்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!

'ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா... ராங் நம்பரா.. நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசறீங்க! ஸ்வீட் வாய்ஸ்ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்.' ஆக்சவலி, யு.எஸ். போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெலேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும். முகம் பார்க்காம பண்ணுற இந்த லவ்வுல என்னன்ன டேஞ்சர் இருக்குன்னு வெலாவாரியா சொல்லாமலே தெரியுமே உங்களுக்கு!

'முணு சுழி 'ண' க்கு எத்தனை சுழி வரும்.' 'ம' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்சு பசங்க 'லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவலி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு 'உன்னப் பத்தி ஒரு கவிதை எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க.

'பூக்கலுக்கு பல்கள் உண்டா? உன் - ஐப் பாதத்தும்

டெட்டானது ஹாட்டு!

- இந்த ரேஞ்சுல கவிதைப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும். 'நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழக்கி விழுந்தோட்டோம்னா அவளோதான். எழுந்திரிக்கவே முடியாது.

'டேய் மச்சான் இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறே ன்னு பந்தாவா ஒருத்தன் முள்ளைத் தரவிட்டுப் போவான். 'இந்த சுடி அவன் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா. 'அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறான். நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும். 'அவனை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து 'முறையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை.

அடுத்த டேஞ்சரான நான் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில் கீரிட்டிங் கார்ட்டஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. 'அட, எல்லாரும் கையில் ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுளா மியா வந்து நம்மள முழுகடிக்கும். வேணாம் ராசா வேணாம். டப்பாசு வெடிச்சாத்தான் தீவாளி, கேக்குத் தின்னாத்தான் கிறித்துமஸ், பிரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான், அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிராதிங்க!

மரணப் படுக்கை உரையாடல்கள்

மரணப் படுக்கையிலிருந்த கணவன், தன் மனைவியிடம் ஒவ்வொரு வார்த்தையாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

உனக்குத் தெரியுமா. என்றை எல்லாக் கஷ்ட காலங்களிலையும் நீ பக்கத்திலையே இருந்திருக்கிறாய். நான் காரிலை முட்டுப்பட்டுக் காலுடையேக்குள்ளையும் நீ பக்கத்திலே இருந்தாய்....

பிறகு என்றை கடை நெருப்பப் பிடிச்ச எரியேக்குள்ளையும் நீ பக்கத்திலே இருந்தாய். பிறகு வீட்டிலை மாடியிலை இருந்து கீழை விழுந்து இடுப்பெலும்பு முறிஞ்சு மூண்டு மாசம் ஆஸ்பத்திரியிலை இருக்கேக்குள்ளையும் எனக்குப் பக்கத்திலே இருந்தாய்....

இப்படி அடுக்கிக் கொண்டு போக மனிசி இடை மறிச்சு "இஞ்சேருங்கோ! இதைப் பற்றி ஏன்ப்பா கவலைப்படுறியள். நீங்கள் எனக்குத் தாலி கட்டின புருசன். உங்கலோடே இருக்கிறது என்றை கடமை தானே. இதைப் பெரிசாச் சொல்லுறியள்."

எண்டு சொல்ல புருசன் கோவத்தோடே சொன்னான் "குறுக்கை பேசாதையடி சனியனே. .. நீ பக்கத்திலே இருக்கேக்குள்ளை தான் எல்லாக் கஸ்டமும் வந்திருக்கு. அதை நினைச்சுப் பார்.



மரணப்படுக்கையிலிருந்த கணவன் மனைவியிடம் சொன்னான்

"ராணிநான் செத்துப்போனால் நீ என்னையே நினைச்சுக் கொண்டிருக்காதை. உயர்ச் சனம் நாலு கதை கதைக்கும். நீ அதைப் பற்றிக் கவலைப் படாமல் பக்கத்து வீட்டுச் செல்லத்துரையைக் கலியாணம் முடிக்க வேணும். சரியா?"

என்னப்பா கதைக்கிறியள். அவன் தான் உங்கடை பரம எதிரியாச்சே. அவனைப் போய்க் கட்டச் சொல்லுறியள்.

"ஓமப்பா. அவனைப் பழி வாங்கிறதற்கு எனக்கு இதை விட்டால் வேறொ வழி தெரியேல்லை.




மரணப்படுக்கையிலிருந்த மனைவி கணவனிடம் கேட்கிறாள்

இஞ்சேருங்கோ துன்றை மனிசி செத்ததுக்காண்டி சாஜகான் மன்னன் தாஜ்மஹாலைக் கட்டினார். அது இண்டைக்கு உல்க அதிசயமாப் பேசப்படுகுது. நான் செத்தாப் பிறகு நீங்கள் என்னத்தைக் கட்டுவியள்

சரி சரி நான் உன்றை தங்கச்சியைக் கட்டுறன்.

- சனியன்



நீ ஒண்டுக்கும் யோசிக்காதை ராசா. எல்லாத்துக்கும் நானிருக்கிறன்.

சினிமா

தமிழரை நேசிக்கும் சிங்கள வறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கா



நடகத்திற்குரிய மிகவும் வலுவான கூறுகள் (strong theatrical elements) இருப்பதையும், நாட்டார் இசையிலும் நடனத்திலும் வலுமிக்க நடகத்திற்குரிய உருவங்கள் (strong theatrical images) இருப்பதையும் இனம் கண்டு அவற்றை வீடியோ செய்ய ஆரம்பித்தார்.

பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டுக்கூத்தையும், வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி, ஆங்கில உபதலைப்புக்களுடன் DVD வடிவில் ஆவணப்படுத்தித் தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒர் அரும்பணியை ஆற்றியுள்ளார்.

தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும், திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க (Dhamasiri Bandaranayake; Drama & Film Director, Script writer and Producer) இலங்கையின் கருத்துறை மாவட்டத்தில் வேலிற்ற என்ற இடத்தில் 06.10.1949இல் பிறந்தார். இவரது குடும்பம் பெயர் நீலப்பெருமான்

இவர் தானே எழுதி இயக்கிய முதல் நாடகமான 'ஏகாதிபதி 1976இல் இருந்து இன்று வரை 1400 இற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது.

பிறமொழியில் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையேற்றியதோடு, தேசிய நாடக விழாவில் சிறந்த நாடக இயக்குநர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இறுதியாக வெளிவந்த இவரது திரைப்படமான பவதுக்க, பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் - யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது.

A9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பல சிங்களப்பட விழாக்களை நடாத்தியுள்ளதான், அங்கு சிங்கள நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார்

வட-கிழக்கு கலைஞர்களை, மக்களைச் சந்தித்துத் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய-நாட்டுப் பாடல்கள், இசை, நடனம் இவற்றைப் பார்வையிட்டும் கேட்டும் வியப்படைந்தவர்

வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தில்

தர்மசிறி இந்தியாவில் நடைபெற்ற இராமாயண நாட்டுக்கூத்துத் திருவிழாவிற் குச் சென்று பார்வையிட்டுள்ளதான் கேரளா, தமிழ்நாடு சென்று கலைஞர்களுடன் உரையாடி அங்குள்ள கூத்துவகைகளைப்பற்றி அறிந்ததன் வாயிலாக கதகளியையும் சிங்கள நடனத்தையும் இணைத்து இராமாயணத்தை சிங்கள மொழியில் தயாரித்துள்ளார்.

சிங்கள நடனவகையிலும், இந்தியாவில் உள்ள நடனவகையிலும் காணப்படும் ஒத்த தன்மைகளை இணைத்து ஆசியாவிற் குரிய பாரம்பரியத்தைக்கொண்ட கலைப் படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்

அவர்கள் தமிழர்களின் உரிமைப் போர் குறித்தும் தமிழருக்கெதிரான அராஜகங்கள் குறித்தும் பெரும்பான்மைச் சிங்கள வர்களிடமிருந்து மாறுபட்டு நிற்பதால் பெரும் பான்மை அரசாங்கங்களாலும் படைகளாலும் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக தன்னுடைய கலைத்துவமான யதார்த்தமான படைப்புகளை வெளிக் கொண்டு வருவதில் சவால்களை எதிர்கொள்கின்ற போதிலும் விலைபோகாத ஒரு படைப்பாளியாகவே இவர் தொடர்ந்தும் இருந்து வருகிறார்.

தமிழரின் உரிமைகள் தொடர்பாகக் குரல்கொடுக்கும் சிங்கள மொழி பேசுபவர் களுக்கு நாங்கள் உரிய இடத்தையோ அங்கீகாரத்தையோ கொடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டிற்கு ஏற்ப தமிழர்களால் பெரிதும் அறியப்படாமலே இருக்கும் இந்த இயக்குனரின் திரைப்படக்கண்காட்சியொன்று லண்டனில் நடைபெற இருப்பது வரவேற்கத்தக்கது.

இங்கு பல கலைத்துவமான படைப்புக் களைக் கண்டு களிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு புதிய படைப்புக்களை படைப்பாளிகளை காண வரும்புபவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது.

- பா.துவாரகன்



வீமர்சனம் கற்றது தமிழ்

வழக்கமாக வந்து போகும் கதைகளுக்கு மத்தியில் வித்தியாசமான கதையுடன் வந்திருக்கிறது கற்றது தமிழ். இப்போதுள்ள 30, 40 வயதுக்காரர்களின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைத்தான் இப்படத்தின் கதையாக கையாண்டிருக்கிறார்கள். சாதாரண வேலைக்காரர்களுக்கும், சாப்டீவோர் என்ஜினியர்களுக்கும் இடையில் நிலவும் சம்பள ஏற்றத்தாழ்வதான் அது.

கதையை மட்டும் வித்தியாசமாக கொண்டிருக்காமல், அதை அழகாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ராம்.

மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல், தமிழகத்தில் மட்டும்தான் தமிழே படிக்காமல், தெரியாமல், உயர் கல்வியை முடித்து விட்டு வெளியேற முடியும் என்ற நிலை உள்ளது. தமிழ் படித்தவர்களுக்கு சொற்ப சம்பளத்தில் வேலையும், கொஞ்சம் ஆங்கில அறிவுடன் தமிழே தெரியாவிட்டாலும் கூட கம்ப்யூட்டர் அறிவை மட்டும் வைத்துக் கொண்டு மாதம் ரூ. 2லட்சம் வரை சம்பாதிக்கும் ஆட்கள் இப்போது அதிகரித்து விட்டார்கள்.

இந்த ஏற்றத்தாழ்வைப் பார்த்து மனம் வெதும்பும் இளைஞனின் கதைதான் கற்றது தமிழ். பிரபாகர் (ஜீவா), சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியர். சாதாரண ஒரு விடுதியில் தங்கிக் கொண்டு வேலை பார்க்கிறார். தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மரியாதை இல்லை, கௌரவம் இல்லை, உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று மனம் வெதும்புகிறார்.

தமிழ் படித்தவர்களுக்கு நல்ல சம்பளம் இல்லாத நிலையும், பிற படிப்பு படித்தவர்களுக்கு பெரிய சம்பளமும் என்ற ஏற்றத்தாழ்வு அவரை வேதனைப்படுத்துகிறது. தற்கொலைக்கும் முயல்கிறார்.

மனநிலை பாதிக்கும் அளவுக்கு கொண்டு சென்ற பிரபாகர் வெதும்பி வெதும்பி வெறி கொண்டு கொலைகாரனாக மாறுகிறார் பிரபாகர். ரயில்வே கிளார்க் முதல் விபச்சாரி வரை 23 பேரை கொன்று குவிக்கிறார், கடைசியில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் கேமரா மேன் கருணாலை சந்திக்கிறார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். பின்னணியில், அவரது தமிழ்ப் பற்றும், அழகான கடந்த காலமும் வந்து போகின்றன.

இயக்குநர் ராம் எடுத்துக் கொண்ட கதை அழகானது.. அதைச் சொல்லியுள்ள விதத்திலும் குறையில்லை. ஆனால் தேவையில்லாத கொலைக் காட்சிகளும், நீளமான வாதுவ்களும் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.

ஜீவாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒரு சைக்கோ பாத்திரத்தை அழகாக செய்துள்ளார். நடிப்பில் மேலும் நல்ல வளர்ச்சி தெரிகிறது. கால் சென்டரில் வேலை பார்க்கும் தனது நண்பனை அவரது அலுவலகத்தில் சந்திப்பது, அவரது சம்பளத்தைக்கேட்டுப் பட்டமடைவது, ஆச்சரியப்படுவது, யாரும் தெருவில் புலம்பித் தவிப்பது, திரிவது என ஒவ்வொரு காட்சியிலும் அக்கறை கொண்டு நடித்துள்ளார்.

கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தும், திரைக்கதையில் சிறிய ஓட்டை இருப்பதால் காட்சிக்கு வலுவூட்டிப் போகாமல் தொய்வாகவே தெரிகின்றன.

ஜீவாவுக்கு பல இடங்களில் தாடி பொருத்தமாக இல்லை. செயற்கைத் தாடி என்று தெரிகிறது.

புதுமுகம் அஞ்சலி பக்கத்து வீட்டுப் பெண் போல இருக்கிறார். ரசிகர்களின் மனதில் எளிதாக ஒட்டிக் கொள்கிறார்.

தமிழாசிரியராக, சில நிமிடங்களே வந்து போனாலும், இயக்குநர் அழகம்பெருமான் தனது அபாரமான நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசைதான் படத்தின் பெரும் பலம். மிக மிக அற்புதமான இசை. பின்னணி இசையிலும் மிளிர்கிறார். இளையராஜாவின் ரயிலில் வரும் பறவையே ஏன் இங்கு இருக்கிறாய் என்ற பாடல் வசீகரிக்கிறது.

கதரின் ஒளிப்பதிவும் இயக்குநர் ராமோடு இணைந்து கதை சொல்கிறது.

கதையைச் சொன்ன விதத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

கற்றது தமிழ் - அரைகுறையாக கற்றிருக்கிறார்கள்

- வினையுக்கி



மனநல ஆலோசனை மன்றம்

காத்திருக்கிறார்
மனநல ஆலோசகர் மற்றும் சிகிச்சையாளர்
 (COUNSELLOR & PSYCHOTHERAPIST)
டாக்டர் சீராசு. ஸ்ரீதர். MBBS, LLM.
 Diploma in Counselling, Diploma in Sexual (Genito-Urinary) Medicine
 அழையுங்கள்: 07940 997 102 / 07886 932 111
 email: iniyan@gmail.com

மனரீதியான, வாழ்க்கை ரீதியான மனநல பிரச்சனைகளுக்கும், தம்பதியரின் பாலியல் மற்றும் வாழ்க்கை ரீதியான பிரச்சனைகளுக்கும் சிகிச்சைக்கு அணுகவும்

பாலியல் பிரச்சனைக்கும் தம்பதியரின் மனவாழ்வு பிரச்சனைகளுக்கும் சிகிச்சையாளர். (Sexual & Relationship Therapist)

WEMBLEY HOPPER HUT

Wembley Appa Kade

Great news for Sri Lankans!

அம்மா கட்ட அப்பம் மாதிரி. கம்மா அசத்துற அப்பம்

Hopper Night

Eat as much as you like

Hoppers, Egg Hoppers, Milk Hoppers, String Hoppers, Pittu, Thosai with Fish Curry, a Vegetable Curry, Seeni Sambol, Pol Sambol and Katta Sambol with a Dessert all for just **£6.95**

Every Friday, Saturday & Sunday from 7.30pm till 11pm

Sunday - Lunch Time Buffet 12.30 to 5.00pm with Meat / Fish, Cashew Curry, Fried Brinjal and many more just for **£6.50**



NEW!

Kothu Roti
&
Gothamba Roti



Free Parking Available

Arrack, Lion Beer available. Takeaway packs available. Suitable for home freezing. We cater for any occasion. Home catering service now available - We can make Hoppers in your venue.

Call for Reservation / Information

020 8902 9041 / 07956 344 738

Chicken & Pizza Restaurant

2-4 Empire Way, Wembley HA9 0EF

www.hopperhut.co.uk

Special Voucher

Get **20%** off from your total bill offer valid until 30/08/07. Please present the voucher to the cashier.

தலக்கியா
ELAKKIA
Authentic Sri Lankan Snacks & Savouries

Tease your taste bud with our
exotics fiery & crunchy snacks....!



Crackling... Pakoda



Curly... Murukku



Nibbly... Mixture



Payatham-Mrooondai

to Fill Your Snack Tin...! to Please Your Guest...! to Get You Party Swing...!

For the full List call us on...! **020 8799 7180**

Ruby's Food Products Ltd

Unit 4, Wallingate Road, Perivale, Middx. UB6 7LH | TEL: 020 8799 7180 | FAX: 020 8799 7181
www.rubyscatering.co.uk | info@rubyscatering.co.uk



Fancy a feast without the fuss?

Sri Lankan & South Indian catering at its best

From sumptuous buffets to elegant silver service...
From lavish wedding receptions to family celebrations,
arangetrams to garden dinner parties we can bring our
experienced team to cater to the high standards you expect.

We create themes for any event...
adapting menus and presentations accordingly, tailoring
each package to suit your unique needs.

Order Hotline: **020 8799 7180**

Acclaimed Sri Lankan

Caterers to

RUBY'S

Unit 4, Wallingate Road
Perivale, Middx UB6 7LH
Tel. 020 8799 7180
Fax. 020 8799 7181

Kalai Kann Creations Presents

கலக்க போவதுயார் புகழ்
சேதுவும் கங்கை அமரனும்
இணைந்து வழங்கும்

Harrow Leisure Centre
Christchurch Avenue, Harrow, Middlesex, HA3 5BD

Oct 27th

Doors open 6:00pm

கலக்கல்

Night 50/50

நகைச்சுவையும் இசையும்
கலந்த புதுமையான நிகழ்ச்சி



Tickets

£20 - single, £75 - group (for 5)

£40 - VIP

Music by: Rainbow & Alex, Chennai

Contact: Tel. 020 8429 5115 Mob. 07506 932 762

Ticket available at: South Harrow: Food & Wine, E-Tours Ltd, Wembly: Saraswathi Bhavans, Malar Supermarket, Tooting: AP Estates Agent, Venkdeswara, East Ham: Seelinas, also at the entrance

Sponsored by:



Saraswathi Bhavans

Pure Vegetarian
South Indian
Restaurant



Travel Agent
020 8429 5200



ap estates

Abby Bureau De Exchange
0208 678 0286



e-TOURS LTD.

Talbot House
204/226 Imperial Drive
Rayners Lane
Harrow,
Middlesex HA2 7HH

T: 020 8429 5200
T: 020 8429 5201
F: 020 8429 5203
E: info@e2ours.co.uk
W: www.e2ours.co.uk



- flights worldwide • hotel booking • travel insurance
- package holidays • visa services • worldwide money transfer

Sri Lanka

five star hotel 7 nights
including flights & transfer

from **£510**

Bangkok / Hong Kong

£300 +TAX

Bombay, Delhi

£210 +TAX

Singapore/ Malaysia

£300 +TAX

All Major
Credit
Cards
Accepted



Colombo

£225 +TAX

Canada

from
£99

Kerala Holiday

Very Special Offer By E-Tours Only

2 Nights Houseboat
3 Nights Kovalam Beach
2 Nights Munnar Kerala
inc Flights, Transfer, Meals
and Travel Insurance


All These
Just For **£499** per person

Dubai

from
£109 +TAX

Chennai

£210 +TAX



Special Family Fare to Colombo buy 3 get 1 free

Your Magical Gateway Into The World

020 8429 5200

mobile Ragu:
07771 788 598